

# ஓட்டு விஜுமகஜிக் காதுல்தேன்



நீலமுரி  
பிரசுரம்



வீரகோசுரி பிரசாரம்: 23

- தொடர்பு - பூர்வத்துறை நூல்கள்

# ஒரு விலைமக்களைக் கடாதலிட்ட சேஷன்

“இந்து மகேஷ்”



வெளியீடு

வீரகோசுரி

த.பெட்டி 160,  
சிதம்புரி.

# **"Oru Vilaimagalai Kaathalithene"**

by

S. Maheswaran  
(Indu Mahes)

**FIRST EDITION**  
**JULY 1974.**

**COPY RIGHTS**

RESERVED WITH  
THE PUBLISHERS

**VIRAKESARI**  
**PIRASURAM** **23**

---

**PRICE RS. 3/40**

---

Published by

**VIRAKESARI**  
P.O. Box 160, COLOMBO.

Sole Distributors:

**EXPRESS NEWSPAPERS (Cey.) LTD.**  
185, GRANDPASS ROAD,  
COLOMBO-14.

## பதிப்புரை

இதோ, [புதிய தலைமுறை எழுத்தாளர் ஒருவரின் கண்ணிப் படைப்பை உடிகள் கருங்களில் வைக்கின்றோம்!

நாவலாசிரியரி “இந்து மகேஸ்” ஒரு இளைஞர். அவரின் திட்சணியமிக்க பார்வையிலே முதிர்ச்சியும், கருத்துச் சுரை ஆணித்தரமாகக் கூறும் ஆற்றலும் சிறந்து விளங்குவதை இந் நாவலில் கண்டுகொள்ளலாம்.

காத்திரமிக்க ஓர் கரு. உயிர்த் துடிப்பாள் பாத் திரங்கள். ஆவலீச்த் தூண்டும் சம்பவங்கள். வாசகர்களை நிச்சயம் இதன் ஆசிரியர் கவர்ந்து கொள்வார் என்பது ஜயமில்லை.

இவரிடமிருந்து பல புதிய படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம்.

பதிப்பாளர்.

### அடுத்த வீரகேசரி பிரகாரம்

பிரபல நாவலாசிரியர் ‘ரஜனி’யின் கைவண்ணத்தில் உருவானிய சமூகதாவல்!

**“அஞ்சாதே என்  
அஞ்சுகமே!”**

மனதைக் கொள்ளை கொள்ளும் இவ்விய சம்பவங்கள் நிறைந்தது. படிக்கத் தவறுதீர்கள்!

# ஆசிரியர் முன்னுரை

"ஒரு விலைமகளைக் காதவித்தேன்" என் முதல் நாவல். எண்ணும், என் மனதில் பட்ட கருத்துக்களை கறையின் கண்களும் தெட்டத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

சமுதாயத்தில் 'அழுக்கேறிப் போய்விட்டதாக நாம் நினைக்கின்ற சில இடங்களில் நமது பார்வை விழும்போது அழுகே அருவருப்பான நிகழ்ச்சிகள் மட்டும்தான் நமது கண்களுக்குத் தெரியும் என்பதில்லை. உள்ளத்தை உருக வைக்கும் உணர்ச்சி மயமான மனித இயல்போடொத்த சம்பவங்களும் நம் கண்களுக்குத்தோன்றவே செய்கின்றன.

அமைதியும் எளிமையும் நிறைந்த கிராமத்துச் சூழ விலே என் இளமைப் பருவத்தின் பெரும் பகுதி கழிந்தது. அங்கே நான் சந்தித்த மனிதர்கள் வேறு. நகரத்தில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாய நிலையில் நான் சந்தித்துக்கொண்ட சமூகம் வேறு. என்றாலும், எல்லோரையுமே மனிதர்களாகப் பார்ப்பதில் அவர்களது மன உணர்வு கணோடு ஒன்றிப் போவதில்—அவர்களைப் புரிந்துகொள்வதில் நான் காட்டிய ஆர்வமே என் அனுபவங்களாயின.

இந் நவீனத்தின்மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள் உயிரோட்டம் உள்ளவையாகவீ மைந்து விட வேண்டுமென்று நான் விரும்பினேன். அந்த விருப்பம் எந்த அளவுக்கு நிறைவேறி இருக்கிறது என்பது பற்றி என்னும் ஒரு முடிவுக்கும் வரமுடியன்றே.

முடிவுக்களைப் பொறுத்தது.

இந் நவீனத்தை ஏற்ற மிகத்திரவில் பிரசரித்து வைக்க முடிய இரு. கே. சிவப்பிரகாசம் அவர்களை நான் என்றும் மறக்க முடியாது.

தரமிகுந்த வீரகேசரி பிரசரங்களின் வரிசையில் இந் நவீனத்தையும் நாலுகுவில் வெளியிடும் வீரகேசரி பிரசரத் தினாருக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.

இந் நவீனத்தின்மூலம் உங்களையும் என்னையும் சந்திக்க வைத்து—ஒரு புதிய சந்திப்புக்கு வழிவழுத்து—எழுத வூலகிற்கு முற்றிலும் இனையவருடை என் எழுத்துக்குப் பெருமை தெடுத் தந்த வீரகேசரி வெயியீட்டு இலாகா நிர்வாகி இரு. எஸ். பரவச்சந்திரன் அவர்களை என்றும் நான் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

நமது சந்திப்புக்கள் தொடரட்டும்.

வணக்கம்.

"இந்து மகேஷ்"

திடுக்கிடும் சாகஸங்கள் நிறைந்த  
விறுவிறுப்பான நாவல்களைப்  
படிக்க விரும்புகிறீர்களா?



## ஸ்ரீ மீதுதிரன் வெளியீடு

தவறுது வாசித்து மகிழுங்கள்!

- \* “நிழல் மன்றன்” — “நவம்” எழுதியது.
- \* “விதியின் வழியிலே” — “ரஜனி” எழுதியது.
- \* “அன்பே என் ஆருமிரே” — “நேசன்” எழுதியது.



எல்லா வீரகேசரி ஏற்றுக்கொண்டிடமும்  
பெற்றுக்கொள்ளலாம்.

அழுத்தின் தலைசிறந்த எழுத்தாளர் களின் தரமான படைப்புக்கள் மாதா மாதம் வீரகேசரி பிரசுரமாக நாலுருவில் வெளிவருகின்றன.

தவறுமல் இவைகளைப் பெற்று உங்கள் இல்லத்தில் ஓர் “குடும்ப நூல் நிலை யத்தை” ஆரம்பியுங்கள்.

ஆறு புத்தகங்களை அடுத்து நீங்கள் வாங்கினால், ஏழாவது புத்தகம் இருமாக அனுப்பி வைக்கப்படும். இப்பரிசுத் திட்டத் தில் ஏற்கனவே ஆயிரத்திற்கு மேற்பட்ட வாசகங்கள் இருமாக நூல்களைப் பெற வேண்டுள்ளனர்.

புத்தகங்களைக் கிரமமாகப் பெறுவதில் சிரமமிருந்தால் நீங்கள் தொழில்புகோள் வெண்டிய விலாசம்,

விநியோக நிர்வாகி,  
வீரகேசரி,  
த. பெ. 160,  
கொழும்பு.

## அறிமுகம்

என் பெயர் மகாதேவன். என்மீது அன்புள்ளவர்கள் சுருக்கமாக என்னை அழைக்கும் பெயர் “தேவ்”

வயது இருபத்திலூறு.

உயரம் ஐந்து அடி எட்டு அங்குலம்.

ஆரோக்கியமான உடல்.

அழகான அல்லது கவர்ச்சியான முகம்.

தனியார் நிறுவனம் ஒன்றில் “விகிதர்” என் தொழில்.

## என் அனுபவம்:

இன்பழும் துன்பழும் மாறி மாறி வரும் என்பதை மிக நன்கு உணர்ந்தும்கூட—இன்பத்தைத் தேடிக்கொள்ள நாம் அலைகிழேம்.

அந்த அலைச்சவின்மூலம் இன்பம் கிட்டுகிறதோ இல்லையோ, இயற்கையின் நியதிக்குட்பட்டடே நாம் இயங்கிக் கொண்டிருக்கிழேம்.

என் வாழ்க்கையில்—

நான் இன்பத்தைத் தேடி நடத்தபோதெல்லாம் துன்பமே என்னை எதிர்கொண்டு அழைத்ததை நான் உணர்ந்திருக்கின்றேன்.

இன்பழும் துன்பழும் வெளியுலகில் இல்லை. அவை நமது மனதினுள்ளேதான் இருக்கின்றன என்று பலதடவகள் நான் என்னியதுண்டு,

என்றாலும்—

இன்பத்துக்குப் பதிலாக துண்பத்தையே நான் அதிகம் சந்தித்தேன்.

உடடு சிரித்துக்கொண்டிருக்கும். உள்ளமோ தாங்கொனாத துயரினால் அழுதுகொண்டிருக்கும்.

இந்த நிலையில்—

என்னால் சந்திக்கப்படுகிறவர்களை—அவர்களது மன உணர்வுகளை நான் அழைக்க எட்டபோட்ட முயன்றேன்.

ஒரு பெண்—

“பிரீதா”

அவள் என்னைப் புரிந்துகொண்டாள்.

அவளோ—அவளது மன உணர்வுகளோ—அவளது வாழ்க்கைப் பிரச்சினைகளோ நான் ‘படித்து’ முயன்றேன்.

அந்தப் ‘படிப்பிள்’ விளைவான உண்மைகள் நமது சமூதாயத்தின் ஒரு பிரிவினைப் படம்பிடித்துக் காட்டியபோது—  
இங்கேயும்—

இனபத்துக்குப் பதிலாகத் துன்பத்தையே நான் கந்தித்தேன்.

“பிரீதா”—

அவள் என் இதயத்தின் இதயமானள்.

அர்த்தமே புரியாத என் வாழ்க்கைப் பயணத்தில் அர்த்தமானவள் அவள்.

இப்போது அவள் என்னருகே இல்லை.

என்றாலும் என்ன?

அவளது அறியாத நினைவுச் சின்னங்களாய்—என்னுள்ளுவிந்து சிடக்கும் நிகழ்ச்சிக் கோர்வைகள் காலமெல்லாம் அவள் கணதயைப் பேசுமே.

# — தூதரன் எஸ் - சுப்பிரமணியன் —

## ஒரு விலைமகளைக் காதலித்தேன்

1.

கண் முடிக் கிடந்தாள் அவள்.

பொழுது புலர்ந்து வெகுநேரமாகவிட்டிருந்தது.

அவளருகே படுக்கையில் கிடக்கும் என் கண்கள் எப்போதோ விழித்துக்கொண்டுவிட்டன.

ஜன்னல் வழியாக அறையினுள்— படுக்கையின் மீது வீழ்சின்ற காலை இளங்கதிரவனின் ஓளிக்கற்றைகள்பட்டு. அவள் மேனி பொன்னிறமாய் மின்னுசிறது.

நடுநேரம் வரை அவளுடைய முகத்தையே உற்றுப் பார்க்கிறேன் நான். களங்கமற்ற அந்த முகத்தில் என்னுல் காணப்பட்ட, காணப்படுகின்ற அழகினைப் போலவே கடந்த இரவில் என்னுல் காணமுடிந்த மனமும், அழகுந்தான் எனக்கு!

“அவள் வேசை.”

அவளைச் சந்திக்குமுன் நான் அவளைப் பற்றி தெரிந்து கொண்ட மிக முக்கியமான விஷயம் அது ஒன்று தான்.

அவளைச் சந்திக்க நேர்ந்தபோது—

அவளுடைய வேசத்தனத்தில் நான் மயங்கினேன் என்று சொல்லிக்கொள்வதற்காக நான் வெட்கப்பட வில்லை.

பசித்தபோது, சாப்பிடப் போகிறேன் என்று மற்ற வர்களுக்கு என்னால் எப்படிச் சொல்ல முடிந்ததோ, அதே போல அதேயளவு தயக்கமின்றி இதையும் என்னால் சொல்ல முடிந்தது.

என்னைப் பொருத்தவரை என்னைப்பற்றி எனக்கு எப் போதுமே நல்லவிதமான அபிப்பிராயம் இருந்ததில்லை.

மற்றவர்கள் தவறு என்று சுட்டிக்காட்டுவதை என்னால் முற்றாகக் களைந்துவிட முடியாத போது—

நான் குறைகளையுடையவன்தான்.

காரணமானது என் இளமைத் துடிப்பு.

என்னைப் போலவே குறைகளுக்கு இருப்பிடமான ஒரு மங்களதயுடையவளாக பிரீதா இருந்தாள்.

அவள் மீது என் அனுதாபம் விழுந்ததில் ஆச்சரியப் பட எதுவுமே இல்லை!

படுக்கையில் ஏழுந்து உட்கார்ந்து கொண்டு, கைகளை மடக்கி சோம்பல் முறிக்கிறேன். படுக்கையின் அசைவில் இருந்து உறக்கம் கலைந்துவிட்ட அவள் என் முகத்தைப் பார்க்கிறான்.

அவளது அதரங்களில், அழகிய இளநகை... கலைந்து கிடந்த ஆடைகளை சீர்ப்புத்தும் எண்ணம் சந்தேநும் இல்லாதவள் போல் என் பக்கம் புரள்கிறாள் அவள். அவளது மலர்க்கரம் என் மடிமீது வந்துவிழுகிறது.

‘‘விடிந்துவிட்டதா?’’

மெல்ல மனுமுனுக்கிறார்கள் அவள்.

அவளது கந்தலை மெல்ல வருடி, அவளது முகத்தை என் பக்கம் திருப்புகிறேன்.

‘‘விடிந்து விட்டது பிரீதா... ஆனால் விடிந்தது பொழுது மட்டும்தான் உன்னுடைய வாழ்க்கையல்ல.’’

அவள் மறுபடி புன்னகைக்கிறாள். ஆனால் அந்தப் புன்னகையில் முன்பிருந்த மலர்ச்சீவில்லை. ஏதோ ஒரு இனம் புரியாத துயரம் இனைந்திருப்பது போல் தோன்றுகிறது எனக்கு.

‘‘என்ன... காலையிலேயே தத்துவம் பிறக்கிறதா?’’

கேட்டுக்கொண்டு என் கழுத்தின் மீது தன் இரு கரங்களையும் மாலையாகக் கோர்த்து, என் முகத்தைத் தன் முகத்தோடு இப்பூத்துக்கொள்கிறுள் அவள்.

“நோயாகிறது... நான் போயாக வேண்டும்.”

என் வார்த்தைகள் அவளது காதுகளை எட்டியிருக்குமா? எனக்குப் புரியவில்லை.

அவளது மலர்க் கண்ணங்களை என் இதழ்களினால் மெல்ல வருடிவிட்டு அவளிடமிருந்து என்னைப் பிரித்துக் கொள்கிறேன். படுக்கையில் இருந்து நான் - எழுந்து கொண்ட போதும், என் ஆடைகளைச் சீர்ப்புத்திக் கொண்டு புறப்படுவதற்கு நான் ஆயத்தமாகியபோதும், அவள் அமைதியாகப் படுக்கையிலேயே கிடந்தாள்.

அவள் விழிகள் மட்டும் என்னில் - என் மன உணர்வுகளில் கலந்து என்னை எடைபோட மூயல்வது போல், என்னையே வெறித்தவாறு இருந்தன.

“மறுபடி எப்போது வருவீர்கள்?”

அறைவாசல் கதவருகே சென்ற நான், அவளது குரல் கேட்டுத் திரும்புகிறேன்.

“எப்போது வருவேன் என்பதை சொல்வதற்கில்லை பிரீதா... இதுவரையில் என் வாழ்வில் என் நோய்களுக்கு மருந்துதேடி நான் அலைந்தது உண்டு. ஆனால் மருந்துக்காகவே நோயை வரவழைத்துக்கொள்ள வேண்டுமென்று இப்போதுதான் நாள் ஆகைப்பட்டு கிறேன்.”

அவள் பதில் பேசவில்லை.

நான் சொன்னதன் பொருளைப் புரிந்துகொண்ட வள் போல் மௌனம் சாதித்தாள்.

நான் விடைபெற்றுக்கொண்டேன்.

என் அறையை நான் அடைந்த போது, காலை மணி எட்டைத் தாண்டியிருந்தது. வழக்கமாக என் ஜூட்டன் அந்த அறையில் தங்கும் என் நண்பன் வியாம் அறையில் இல்லை.

அது ஒரு குயிற்றுக்கிழமை.

அனுவல்கத்துக்குப் போக வேண்டிய அவசியம் எனக் கிருக்கவில்லை. அங்கெற்ற தினசரியைப் புரட்டிக்கொண்டு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன் நான்.

தினசரியின் தலைப்புச் செய்திகள் மீது விழிகள் மேலோட்டம் போட்டுக்கொண்டு இருந்தன. மனம் அதிலே ஒன்ற மறுத்தது.

கடந்த இரவில் நடந்து போய்விட்ட சம்பவமும், அதற்குக் காரணமாய் அழைந்த நிகழ்ச்சிகளும் மனதில் நிழலாட்டம் போட்டுக்கொண்டிருந்தன.



இரண்டு மாதங்களுக்கு முன்பு...

நானும், ஷியாமும் பிரீதாவைச் சந்திக்க நேர்ந்த போது, அவளுக்கும் எனக்கும் இடையில் இப்படி ஒரு தொடர்பு ஏற்பட்டிருக்குமென்று நான் கணவுகூட கண்டிருக்க முடியாது.

“பிரீதா நல்ல பெண்தான். ஆனால் ஒரு சிலருக்குமட்டும் அவள் மிகமிக நல்ல பெண்.”

ஷியாம் அவளைப் பற்றி என்னிடம்கொண்டிசெய்த போது அவள் மீது எனக்குக் கோபம்தான் வந்தது.

அவள் முகத்தைப் பார்த்த போது—

களங்கமற்ற அவளது அழுசினுள்ளே பழிச் சொற் களுக்கு ஆளாக்கக்கூடிய ஒரு மனம் இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.

‘இவன் என்னுடைய நண்பன், யாற்பொணத்துத் தெருவெல்லாம் சற்றிலிட்டு இப்பொழுது கொழும்பைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறோன்.’

இப்படித்தான் என்னை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான் ஷியாம்.

அவள் மெல்ல சிரித்துக்கொண்டாள்.

என் விழிகளினுடாக என்னுள் நூழைய— என்னை உணர அவளது பார்வை முயன்றது!

அந்தப் பார்வையிலீருந்து ஏனே தப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு என் பார்வையை வேறு புறம் திருப்பினேன்.

பிரதாவுக்கும், வியாழக்குமிடையில் எப்படி நட்டு ஏற்பட்டதென்பது எனக்குத் தெரியாது... அதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்குஇருக்க வில்லை.

ஓரு நான்—

சினிமாவுக்குப் போய்விட்டுத் திரும்பும் வழியில், பஸ் நிலையத்தில் நான் அவளைச் சந்தித்தேன். ஏற்கனவே ஏற்பட்டிருந்த அறிமுகத்தைக் காரணமாக்கி, அவள் சிகித்தாள்.

நானும் ஓரு புன்னக்கையைப் பதிலாக்கினேன்.

“வியாம் வரவில்லையா?” என்று கேட்டாள் அவள்.

“இல்லை” தலையசைக்கிறேன்.

வார்த்தைகளைச் சுருக்கி அவளிடமிருந்து விடைபெற முனைந்த என்னை, அவளது வார்த்தைகள் தடுத்து நிறுத்தினேன்.

“எங்காவது அவசரமாகப் போகவேண்டுமா?”

“ஏன்...?”

கேட்க நினைத்த அந்த கேள்வியைக் கேட்கவில்லை, கேள்விக்குறியோடு அவளது முகத்தை தோக்கினேன். அவள் ஒரு தடவை சுற்றுமுற்றும் பார்த்தாள். பஸ்ஸாக்காகக் காத்து நின்றவர்கள் அவளையும், என்னையுமே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“வாருங்கள் அங்கே போய் பேசலாம்.”

சுற்றுத் தொலைவிலிருந்த ஒட்டல் ஒன்றின் அவளது வலத்து கை ஆள்காட்டி விரல் சுட்டிக்காட்டிற்று.

“அவளது அண்டுப்பை மறுத்துவிடலாமா?”

“மர்பாத்தைக் குறைவாக நினைத்துவிடுவாரோ?”

அவளது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அவளுடன் நடந்தேன. நான் ஒட்டலிலுள் உட்காந்திருந்தபோது, அவள் என்னைப் பற்றி விசாரித்தாள்.

எவ்விடமும் எதையும் மனமளிடுப்பேசியே பழக் கப்படுவிட்ட என்னுல் அவளிடம் எதையும் மறைத்துக் கூற முடியாமல் போய்விட்டது.

சொன்னேன்.

கேட்டுக்கொண்டிருந்தவள், ஜில் விநாடிகள் ஏதோ சிற்தனை வசப்பட்டவளாய் காட்சியளித்தாள்.

பிறகு கேட்டாள்—

“என்னைப் பற்றி ஏதியாய் உங்களிடம் ஏதாவது சொன்னாலும்?”

“ஏதாவதென்ன? நிறையவே சொல்லியிருக்கிறேன்.

சொல்லிக்கொண்டே அவளுடைய முகத்தை ஊரிருபிப் பார்க்கிறேன். அவளது முகத்தில் ஓன்பத்தின் சாயல். கண்கள் கலஷகியிருந்தன.

“மணம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்.....! என்னைகள் மாறுபட்டு இருக்கலாம். ஆனால் இயல்புகள் ஒன்றுதான். ஆணிந்தவர்கள்; எதைப் பற்றியும் கவலைப்படாதவர்கள்; இப்படித்தான் வாழுவேன்றுமென்ற வரையறையில்லாதவர்கள் எல்லாம் ஏதோ ஒருவகையில் மனதிமதியுடன் வாழ்ந்துவிடுகின்றார்கள். மறநவர்களது கெலிக்டோர், கூச்சல்களோ இவர்களை ஒன்றும் செய்து விடுவதில்லை. மானம் என்றும், கற்பு என்றும், ஒழுக்கம் என்றும் கட்டுப்பாடுகளுக்குள் அடங்கி நிற்பவர்கள் வினாடிக்கு விறுப் புவகளைக் காப்பாற்றப் போராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றவர்களைத் தவிர, மற்றவர்கள் கங்கள் தோல்வி கருக்காக மனம் கொந்து வாழ்க்கையை முடிந்துக்கொள்கிறார்கள்.

வாழ்க்கையின் மீது பற்று வைத்துவிட்டு, அதை இழக்க முடியாமல் இழந்துபோன கற்பையே தழுக்கத் தையோ திரும்பப்பெற முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற வர்களின் நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது.

உனர்ச்சி வசப்பட்டு பிரீதா பேசிக்கொண்டிருந்த வார்த்தைகள்—அவைகளிலே பொதிந்து கிடந்த உண்மைகள்— இயல்பாகவே மனித மனதில் எழுக்கூடிய அனுதாப உணர்வை என்னுள் வதைத்தன.

“தவறு என்று தெரிவதை நிசழாமலே கடுத்துவிட டால் மனம் ஒரளவுக்காவது நிம்மதியின் வசப்பட முடியும் அல்லவா?”

கேள்வி பிறந்தது என்னிடமிருந்து.

“நிசழப் பொகின்ற தவறை முயற்சிக்கால் கடுத்து நிறுத்தலாம்... ஆனால், நிகழ்ந்து பொய்விட்ட தவறை?”

கேள்விக்குப் பதிலாய் கேள்வி பிறந்தது அவளிட மிருந்து.

“நான் என்ன பதிலைச் சொல்லிவிட முடியும்?”

வாழ்க்கைப் பிரச்சினை என்று உன்று தலை தூக்கும் போது, சிலவேளைகளில் மனத்தோடு மிகப் பயங்கரமாகப் போராட்டதான் வேண்டியிருக்கிறது.

சமுதாயக்கின் பார்வையில் பிரீதா வாழ்கின்ற வாழ்க்கை அவமானப்படத்தக்க ஒன்று.

அவளுக்கும் அதுதான் தெரியும். ஆனால்—

அதற்காக அவள் கவலைப்பட்டுக்கொள்ளிடிருந்தால் அவளால் வாழ்ந்துவிட முடியுமா?

மிகக் கொடுமையானதூற்று நோய்க்காளாகி இருப்பவன் கூட வாழவேண்டுமென்றே துடிக்கிறான். இன்னைக்கே உயிர் போவதாக இருந்தாலும், இருக்கின்ற சில நிலிடங்களையாவது இன்பமாகக் கழித்துவிடவேண்டுமென்று துடிப்பது மனித இயல்பு,

பாதா பேரவர் அவளும் மனித இனம்.

அவனுக்கு இந்த வாழ்க்கையின் மீது அளவு கடந்த ஆசை இருக்கின்றது. வாழ்ந்துவிடவேண்டும் என்ற வெராக்கியழும் இருக்கின்றது... ஆனாலும் இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வகையான உணர்வு அவனை உறுத்திக்கொண்டு இருக்கிறது.

அந்த உறுத்தலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவன் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ள முயல்கிறார்கள்.

தன்னுடைய துயரத்துக்கு அணைபோடக் கூடிய ஒரு துணையை, ஒரு அண்புள்ள இதயத்தை, அவன் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னும் புரிந்துகொள்ள முடிந்தது.

“உங்களுக்கு நேரம் இருக்கும் போது எல்லாம் என்னிட்டுக்கு வந்து போகுகள்.”

அவன் விடைபெற்றார்.

அவனது அழைப்பை ஏற்று அவனுடைய வீட்டுக்குப் போனேன்.

அவன் எனக்காகப் படுக்கையிட்டார். அந்தப் படுக்கையை நான் எதிர்பார்க்கவில்லை... விரும்பவு மில்லை...

அவனுக்காக... அவனுடைய அன்பு மனம் வேதனை அடையக்கூடாதென்பதற்காக...

நாரே படுக்கையில்—

அவனும் நானும்—

2.

“என்னடா குமையான சிந்தனை?”

கேட்டுக்கொண்டு அறையிலுள் நுழைந்தான் வியாம்.

அதுவரையில் மனதில் இடம்பிடித்துள் கொண்டிருந்த பிரீதாவைப் பற்றிய நினைவுகளுக்கு ஏற்று ஓய்வு...

“இராத்திரி அறைக்கு வராமல் எங்கே போய்த் தொலைந்தாய்...?”

“பிரீதா வீட்டுக்குப் போய்கிறுந்தேன்.”

என்னுடைய பதில் வியாழுக்கு அதிர்ச்சியை அளித்திருக்க வேண்டும்.

“பிரீதா வீட்டுக்கா...? அங்கே நீ எதற்காகப் போனாய்...?”

காற்சட்டைப் பையிலிருந்து சிரட் பெக்கட்டை வெளியில் எடுத்தேன். அமைதியாக சிரட் ஒன்றைப் பற்றிவைத்துக் கொண்டு புகை வணையத்தை ஊதிலிட்டுக் கொண்டிருந்தேன்.

“என்னடா கேட்டதற்குப் பதிலே காணும்?”

கோபத்தோடு எத்தினுன் வியாம்.

“என்ன கேட்டாய்...?”

அவன் என்னை முறைத்துப் பார்த்தான்.

“பிரீதா வீட்டுக்கு நீ ஏன் போனாய்?”

“ஏன்...? ஜோகக் கூடாதா...?”

நான் திருப்பிக் கேட்டபோது வியாம் கோபத்தோடு கந்தினுன்.

“நீ அங்கே போயிருக்கக்கூடாது... அப்படி யே போயிருந்தாலும் இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருக்கி கூடாது.”

“அங்கே தங்கியதான் இப்போது என்ன நேர்த்து விட்டது?”

“என்ன நேர்ந்திருக்கும் என்பது எனக்கும் தெரியும்.”

“வியாமி! நீ என்றுடைய நல்ல நண்பன்... ஆனாலும் ஒருசில விஷயங்களில், நீ என்னை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற நான் நினைக்கிறேன்.... பிரீதா ஏன் என் வாழ்க்கையில் குறுக்கிட்டான் என்பது எனக் குத்தெரியாது. அவனை எனக்கு அறிமுகம் செய்துவை என்று உணவிடம் நான் கொன்னதுமில்லை.”

வியாமி சில நிமிடங்கள் மேளவுமாக இருந்தான்.

“என்னாலுடைய கணக்குக்கூட இல சமயம் தவழுகப் போய்வீடிரது... தேவ்.”

அவன் குரல் துயரத்தில் தழுதழுத்தது.

தோட்டாந்தான்.

“வெள்ளுப்பு நகரின் அவ்வது இந்த சமூதாயத்தின் அபூர்வமான ஒரு பகுதியை உணர்க்குக் காட்டவேண்டும் என்பதற்காகவே பிரீதாவை நான் உணக்கு அறிமுகம் செய்துவைத்தேன். அந்த நரகத்தில் நீ போய் விழுந்துவிடுவாயென்று நான் எதிர்பார்க்கவே இல்லை தேவ்.”

“நீ நரகம் என்று எனக்கு குறிப்பிடுகிறு யானாம்?”

நான் கேட்ட கேள்விக்கு எனக்குப் பதில் தெரியும் என்றுலம் இப்போதைய முனிஞிஸ்பீஸிருந்து வியாமைத் திசைத்திருப்பை முயன்றேன்.

“தவறு என்று தெரிந்தும், அதே தவறை நீ செய்து விட்டாய் என்பதனால் தவறு சரியானிடாது. உனக்கு மதிழ்ச்சியை அளிக்கிறது என்பதற்காக உவகந்தின் பார்வையில் நரகமாகத் தென்றும் ஒன்று கொர்க்கமாக மாறிவிடாது.”

எங்கோ வெறிக்குப் பார்த்துபடி பேசினால் வியாமி,

“என்னமையாகவே பிரீதாவை நீ வெறுக்கிறோய் என்னாமி?”

“வேறுபடி என்பது அவனுடைய நீச்சுதான் பிரீதாவை தவற... அவன் மதவை.

“அவள் நடந்துகொள்வதில் கஷமு என்ன? அவளுடைய நிலையில் அவள் செய்வது சரிதானே?”

எரித்துவிடுவதுபோல் என்னைப் பார்த்தான் வியாம்.

“இன்றத்துக்குப் போர்வையிடுவதனால் அது நாற்றமடிக்காமல் இருந்துவிடுமா? அவனுடைய நடந்தை சரியானதுதான் என்று நீ வாதாடுவதானால் மட்டும் அது சரியாகிவிடாது... உன் நண்பன் என்ற முறையில் உன்னுடைய நன்மை, தீண்மகனில் கலந்துகொள்ள வேண்டுமென்ற அவசியமும், உரிமையும் எனக்குண்டு... உன்னையாகவே நீ என்கிறோ அன்புகாட்டுவதனாக இருந்தால் தானு செய்து நான் சொல்வதைக்கேள்... அவனுக்கும், உனக்குமிடையில் இப்போது ஏற்பட்டிருக்கும் தொடர்வை நிறுத்திவிடு.”

வியாம் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே எங்கோ வேகமாக நடந்தான் அவள்.

“பிரிதா...”

அவள் நினைவு மறுபடி என்னை ஆக்கிரமித்துக்கொண்டது.

“ஒங்கள் அன்பிருந்தால் போதும் தேவ்... நான் தாய்மையடைந்துவிடவேன்.”

அவளது வாரித்தைகள் என்னுள் எடுத்துக்கொண்டு நடக்கின்றேன்.



ஆவய வாரவில் எய்காக்க காத்துக்கொண்டிருப்பதான் பிரிதா.

வெண்டபட்டுக் கேள்க்குப் பொருத்தமாக கொடிமல்லினை மலர்களை கந்தவில் குடியிருந்தான் அவள்.

தூய்மை துவக்க அவளை நின்றிருந்த ஏழில்கோலம் என்னுள் புதியதொரு பரவக்கூடத் தற்புத்தத் தவறவில்லை.

திட்ட வெள்ளிக்கிழமை.

ஆலயத்தில் வழக்கத்திற்கு சம்ம மிகையான ஒரு கறுசறுப்பாள குழந்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.

ஆலய வாசனில் நான் கால்வைத்த போது...

பிரீதா என்னை நெருங்கிவந்தாள்.

"நீங்கள் வராமலேயே இருந்துவிடுவிர்களோ என்று எனக்கு அச்சமாக இருந்தது. என்னுடைய ஆசைகளுக்கும், என்னாக்கணுக்கும் மதிப்பளிக்கும் ஒரு மனிதராக நீங்கள் இருப்பது ஏன்றே எனக்குப் போதும்."

மாத்தில் விளைந்த நன்றியை வார்த்தைகளில் வெளிக் காட்டும் தோரணையில் பேசினால் பிரீதா.

கையில் இருந்த அரச்சாலைத்தட்டை என முன்புநீட்டி ணேன் அவள் தட்டிலிருந்த குங்குமத்தைத் தொட்டுக் காட்டினான்.

அவளது விழிகள் என்னிடம் எதையோ யாசிப்பது போல் தோன்றிற்று எனக்கு.

அவள் எதுவும் பேச முன்பே—

வலது கை நடுவிரலினால் குங்குமத்தைத் தொட்டு அவள் நெற்றியிலிட்டேன் நான்.

அவள் கண்கள் பணித்தன.

"என்றுடைய வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்றுதான் இதுவரையில் என்னிக்கொண்டிருந்தேன். ஆனால், உங்களைச் சந்தித்த பிறகோ எல்லாவற்றையுமே நான் அடைந்துவிட்டதாக உணர்கிறேன்."

பேசிக்கொண்டே பிரீதா நடந்தாள்.

கேட்டுக்கொண்டே அவளுடன் நடந்தேன்.

வழிநேடுகிழும் பிரீதா ஏதேதோவேல்லாம் பேசிக் கொண்டே வந்தாள்.

அவளுக்கே நான் நடத்துக்கொண்டிருந்த போதும், அவளுடைய வார்த்தைகளுக்குச் சொல்லாமல்தாங்கிறுந்த போதும்...

என் மனதின் உள்ளிருந்து வியாயின் குரல்— எனி ரொலித்துக்கொண்டுவிட்டிருந்தது.

வியாயின் சொல்லை பீறி நான் பிரீதாவைச் சந்திக்க வந்துவிட்டேன்.

அவள்மீது யாருக்குமே இல்லாத அக்கறை எனக்கு மட்டும் ஏன் ஏற்பட வேண்டும்...? எனக்குப் புரியவில்லை.

பிரீதா அழுகி என்பதினாலோ—

கவர்ச்சியாக இருந்தான் என்பதினாலோ—

நினைத்த நேரத்தில் இன்பம் அளிக்கக்கூடிய ஒரு விலை பொருளாக இருந்தாள் என்பதினாலோ அவள்மீது நான் அக்கறை செலுத்தவில்லை என்பது மட்டும் எனக்குத் தெளிவாகப் புரிந்தது.

“உங்களிடம் ஒன்று கேட்கவேண்டுமென்று நெடு நாளாகவே எனக்கு ஒரு ஆஸர்.”

பிரீதாவைப் பார்த்தேன்.

“உங்கள் உள்ளத்தில் இருப்பதை மறைக்காமல் சொல்லுவிகள் என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

பிரீதா இப்படி ஒரு கேள்வியைக் கேட்கக்கூடுமென்று நான் எதிர்பார்க்கவில்லை.

“உண்ணோப்பற்றி நான் கொண்டுள்ள அபிப்பிராயத் தளை நான் சொல்வதை கீ மனப்பூர்வமாகவே வரவேற் கிறுயா பிரீதா...?”

அவள் தடிஸ்யயக் குவிந்துகொண்டு சில அடித்தாரம் நடந்தாளி.

“மந்றவர்களுடைய அபிப்பிராயம் எப்படிப்பட்டது என்று எனக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனால், உங்களிடம் நான் இந்தக் கேள்வியை கேட்டதற்குக் காரணம் மந்றவர்களில் ஒருவராக உங்களை நான் என்னுத்துதான்.”

“இப்போது நாம் ஈங்கே போய்க்கொண்டிருக்கி வரும்?”

பிரீதா முசுக்குத் திடைப்பி எங்கைப் பார்த்தாள்.

“ஏன்...? எங்காவது உங்களுக்கு அவசரமான அலுவல் இருக்கின்றதா?”

“ஒன்றுமில்லை...?” என்று இழுத்தேன் நான்.

“என் வீட்டுக்கே நாங்கள் போவதில் உங்களுக்கு ஆட்சேபண் எதுவும் இல்லையே?”

“இல்லை” என்று தல்லைய அளவத்தேன்.

நடந்தோம்.

### 3.

அநேத மூன்று தினங்கள் வரையிட—

அலுவல்கத்தில் நிறைந்திருந்த வேலைப்பாரு என்னை ஆகுமே நார முடியாதபடி செய்துவிட்டது.

பிரீதாவைச் சந்திக்க முடியாமலேயே சமிந்துபோய் விட்ட அநேத மூன்று தினங்களும்—

எனக்கு மூன்று யுகங்களாகத் தோன்றின.

பிரீதா! பிரீதா! பிரீதா!

அந்தப் பெயரே தாராக மந்திரமாய்— அவள் அழகுவுமே என் இதயத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டதாக உண்டுதேன் நான்.

“உங்கள் உள்ளத்திலிருப்பதை மறைக்காமல் சொல்ல அங்கள் இல்ல... என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

அங்கு அவள் கேட்ட கேள்வியை—

இப்போது என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

பிரீதாவைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன்?

“பிரீதா! உண்ணப் பற்றிய எத்தனைய அபிப்பிராயமும் எனக்குக் கிடையாது. உண்ணுடைய குறைநிறைகளைக் கணக்கீட்டுக்கொ, எட்டபோட்டவோ என்னுல் முடியவில்லை. அதற்கு என்ன கார ஏமென்று நீ நினைக்கிறோம்? என்னும் மாறுகொட்டாத இறைந்திருக்கும் உண்

தாய்மையான அண்ணபத் தனிர வேறு எதுவுமே எனக்  
ரூப் புலனுகளில்லையே... அதுதான் காரணம்.”

மனதிலுள் நினைத்துக்கொண்டேன் நான்.

அலுவலகத்தில் அவசரமாக முடித்தாக வெண்டிய  
வேலைகள் அனைத்தும் முற்றுப்பெற்ற பின்— நான் நிம்  
மதிப் பெருமூச்சு விட்டபோது— பிரீதாவின் நினைவு என்  
நூல் மேலெழுந்து நின்றது.

இன்று எப்படியும் பிரீதாவைச் சந்தித்தேயாகவேண்  
இம்.

மாலை நான்கு மணிக்கே அலுவலகத்திலிருந்து  
நேர்காக பிரீதாவின் வீட்டுக்கே புறப்பட்டுவிட்டேன்  
நான்.

என் அறைக்குப் போக வேண்டுமென்றே, என் நண்  
பன் வியாமிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போக  
லாமென்றேகூடத் தோன்றவில்லை எனக்கு!

பிரீதா—

வினாட்கு வினாடி, நிமிடத்துக்கு நிமிடம்—

என்னையே எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தாள்  
போன்றுக்கிறது.

எனினைக் கண்டதும், அவன் காட்டிய ஆவல் கலந்த  
பிரபரப்பு—

எனக்குப் புரிய வைத்தது அதைத்தான்.

மாலைப் பொழுது தேயந்து இருள் குழந்த பின்னாரும்  
நான் பிரீதாவின் வீட்டிலேயே இருந்தேன்.

எனக்காக என் நண்பன் வியாம்-அறையில் காத்துக்  
கொண்டிருப்பான் என்பதும், நான் பிரீதாவின் வீட்டுக்கு  
வந்திருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்ள நேர்ந்  
தான், என் நடத்தைக்காக அவன் மிகவும் வருத்தப்படு  
வான் என்பதும் எனக்குப் புரியத்தான் கைய்தது.

சீருங்—

அவனுக்காக என்னுடைய மனமைப்பில் பிரீதாவைப்  
பிரித்து போக நான் விழப்புகின்றே

பசும்பாலைக் காய்ச்சி எடுத்து வந்தாள் பிரீதா.

“பால் சாப்பிடுங்கள் தேவ்”

நான் முறுவலித்தேன்.

அவளுது கையைப் பற்றி அவளை என்னருகே இழுத தேன்.

“இந்த பால் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாலே என் பசி எல்லாம் தானே அடங்கிப் போய்விடுகிறதே... இந்தப் பசும்பால் ஏதற்காகப் பிரீதா?”

“போதுமே உங்கள் வர்ணாளை” என்றால் பிரீதா.

“நான் வளிஞ்ஞாகு கதாசிரியனாகு இல்லை... இல்லாவிட்டால் இப்போது உன் அழகைப்பற்றி சும்மா-பத்தி பத்தியாக எழுதித் தீட்திருப்பேனே” என்றேன்.

அவள் கலகலவென்று சிரித்தாள்.

சிரிப்பில் விளைந்த மறர்ச்சியில் அவள் முகம் செம்மை வள்ளாம் காட்டிற்று.

ஏதோ ஞாபகம் வந்தவன் போல், அவள் என்னருகே ஞனிந்தாள்.

“உங்களுக்கு ஒரு நல்ல நியூஸ் சொல்லப் போகி மேன் தேவ்.”

“நல்ல நியூஸா?”

“உம்... சொன்னால் ரீங்களே ஆச்சரியப்படப்போகி நிர்கள்.”

“அப்படியா... அப்படி இனிலையான நியூஸ் என்ன பிரீதா?”

“எனக்கு வேலை கிடைக்கப்போகிறது தேவ்” அவள் உற்சாகத்தோடு சொன்னாள்.

நான் சுவாரஸ்யயின்றிக் கேட்டேன்.

“வேலையா? என்னவேலை பிரீதா?”

“ஒரு பெரிய உம்பனியில் கடம்பிஸ்ட் வேலை”

“என்ன விளையாடுகிற்யா?”

“வேடுக்கையில்லை தேவ். உண்ணமயாக!”

“வேலைக்குப் போகவேண்டுமென்ற அவசியம் இப்போது உணக்கு ஏத்தான் வாட்டகு?”

“அவசியம் இல்லாமலா தேவ்...? வீணைபொழுதுபோக்கு வதைவிட பிரயோசனமான எதையாவது செய்வது உகந்த காரியம் இல்லையா?”

நான் எதுவும் பேசவில்லை.

“என்ன தேவ்... எதுவுமே சொல்லாமல் இருக்கிறீர்கள்?”

நான் அவளுக்குப் பதில் சொல்வதற்காக வாயைத் திறந்த சமயம், வாசற்புறம் ஒரு குரல் வந்தது.

“பிரீதி!” உற்சாகத்துடன் குரல். கொடுத்த வாறு வாசற்படியில் காலை வைத்திருந்தான் ஒரு இனை ஞான்.

என்னைப் பார்த்துவிட்டதும், நிமிட நேரம் வரை நிலைத்து நின்றிருந்தான் அவன்.

நான் மெல்லப் புன்னைக்கத்தேன்.

அவளை முன்பின் நான் பார்த்தறிந்ததுகூட இல்லை. பிரீதாவை அவன் தேடி வந்திருக்கிறேன்.

அதனால்—

அவன் பிரீதாவுக்கு ஏதோ ஒரு வகையில் உறவுக் காரணக்கோ, அல்லது அறிமுகமானவனுக்கோ இருக்கக் கூடும். அவன் உள்ளேயும் வராயல் வெளியேயும் போகாமல் அதே இடத்திலேயே நின்றிருந்தான்.

அவன் மனதில் நிலவிய சங்கடம், அவனது முகத் தில் பிரதிபலிப்பதைக் கண்டேன்!

“வாருங்கள் தினேஷ்! ஏன் வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறீர்கள்?”

பிரீதா அவளை வரவேற்றிற்குள்.

சட்டென்று அவன் முகத்தில் ஒரு மாறுதல் தெரிந்தது. சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான் அவன்.

“என்ன பிரீதா இது. இன்னும் நீ புறப்பட்டவில்லையா?”

அவன் அவளைத் துரிதப்படுத்துவதுபோல் கேட்டான்.

“கொஞ்சம் உடகாருங்கள் தினேஷ்... இதோ ரெழியாகிவிடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே பிரீதா என்னைப் பார்த்தாள்.

அவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.

“டைம் ஆகிறது... பிரீதா... பிள்ளை கொஞ்சம் வேகமாகப் புறப்படு.” அவன் அவசரப்படுத்தினான்.

இருவரும் எங்கே போகப் போகிறார்கள்?

பிரீதா எனக்கு விளக்கம் தந்தாள்.

“தேவ்... நான் சொன்னேனே ஒரு நல்ல நியூஸ். எனக்காகச் சிபார்சு செய்து எனக்கு அந்த வேலையைப் பெற்றுத்தரப் போகிறவர் இவர்தான். இப்போதுதான் அந்தக் கம்பனி அதிபரர் அவருடைய வீட்டில் சந்திக்கமுடியுமாம். அதனால்தான் இப்படி அவசரப்படுகிறார்...”

நான் எழுந்துகொண்டேன்.

“தேவ் நீங்கள் ஏன் எழுந்துகொண்மார்கள்... பிள்ளை நீங்களும் எங்களுடன் வாருஷிகள்.”

அந்த இளைஞின் பக்கம் என் பார்வை விரைந்தது. அவன் வேறு எங்கோ முகத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ போய்விட்டு வா பிரீதா...எனக்கு, என் அறையில் கொஞ்சம் வேலை இருக்கிறது.....நான் நாளைக்கு வந்து உள்ளைச் சந்திக்கிறேன்”

அவன் முகம் சோர்த்து போயிற்று.

எனக்கு மட்டும் கேட்கக்கூடியதாக அவன் என்காதருகே கிச்கிசுத்தாள்.

“தேவ்! உங்களுக்கு இஷ்டமில்லை என்றால், நான் இந்த வேலைக்கே போகவில்லை”

நான் அவளை இடையறித்தேன்.

“எனக்காக உனக்குப் பிடித்தமான ஒரு காரியத்தைச் செய்யாமல் விட்டுவிடாதே பிரீதா! ஆனால், ஒன்றை மட்டும் நீ நினைவில் வைத்துக்கொள்...நீ எங்கே போனாலும், எதைச் செய்தாலும் என் நெஞ்சமும் நினைவு கரும் உன்னையே கார்ந்து நிற்கும்...என் அன்பு உள்ளைக்காத்திருக்கும். எனக்கும் நேரமாகி விட்டது! நான் போகிறேன். நாளைக்கு வந்து உள்ளைச் சந்திக்கிறேன்.”

“தேவி...” பிரீதாவின் குரல் தழுதழுத்தது.

“சுவலைப்படாமல் போ...நீ போகும் காரியம் வெந்றி பெற்றும்” நான் புறப்பட்டு விட்டேன்!

## 4.

என் அறைக்கு நான் வந்து சேர்ந்தபோது—  
அறையில்—

என் நன்பன் வியாழுக்குப் பதிலாக—

ஒரு கடிதம் என்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தது.

அன்புள்ள தேவ!

ஊரில் இருந்து எனக்குத் தந்தி வந்திருக்கிறது. அதனால், மாலைப் புகையிரதத்தில் ஊருக்குப் போகி ரேன். நெடுநேரம்வரை உனக்காகக் காத்திருந்தேன். நீ வரவில்லை.....எங்கே போயிருப்பாய் என்பதை என்னுல் உனர முடிகிறது.

வருத்தப்படுகிறேன். என்னால் உன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என்றாலும் ஒருநாள் என்னுடைய வார்த்தைகளை என்னிப் பார்ப்பாய்...! கடைசியாக உரிமையுடன் ஒன்று சொல்கிறேன்.....காலம் கடந்த ஞானத்தால் பயனில்லை.

அன்புடன்

வியாம்

அறையினுள் மேஜைமீது கிடந்த அந்தக் கடிதம் என்னைப் பார்த்துச் சிரித்தது. வியாம் இப்போது யாழிப் பாணம் போய்க்கொண்டு இருக்கும் இரவு புகையிரதத்தில் இருப்பான்.

வியாம்...தூயநட்பின் முழுமையான வடிவம் நீ... உன்னை நான் நன்குணர்வேன். அதுபோல் என்னை மிக நன்றாக அறிந்தவற்றை நீ ஒடுவாக்கான்.

கெட்டழிந்து கொண்டிருந்த என்னை நல்வழிப்படுத்த வெறும் வார்த்தைகளால் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டு அன்பில் குழந்தை அறிவுரைகள் தந்தவன் நி...

இப்போது மட்டும் என்னை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே ஏன்...?

பெண்மையை 'வெறி' அகற்றும் பொருளாக-இச்சை தீர்க்கும் சட்டமாக என்னிக் கொண்டு இருந்த பழைய தேவனுகவே என்னை நி நினைத்துக்கொண்டு இருக்கிறுயா வியாம்?...

பிரீதாவுடன் நான் உறவாடுவதற்கும் அதே பழைய காரணங்களையே நீ உருவகப்படுத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்...

தவறு வியாம்!..!

பிரீதா ஒரு மயக்கும் எழிற்கூடம். அவளைப் பார்க்கும்போது எல்லாம், மென்மையான அவளது மலர் மேளியை அனு அனுவாக சுவைத்து ரசிக்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் கிளர்ந்தெழுகிறதே...காரணம் என்னவாக இருக்கும்?

வெறும் மிருகப் பிராந்தியமான வெறி உணர்வா...? சில வினாடிகளில் சிலிர்த்து அடங்கிவிடும் உதிரத் துடிப்பா...?

இரண்டுமே அல்ல வியாம்...

அவளைப் பார்க்கும்போது—

என்னுள்ளே இயங்கிக் கொண்டு இருக்கும் இதயம் விவரிக்க முடியாத ஒரு இனிய உணர்வுக்கு ஆளாகிறதே...!

அவளைத் தொடாமல்—அவளோடு பேசாமல்— மௌனமே குழலாய் நாளெல்லாம் அவளை அருகமர்த்தி—விழிகளை இமைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற எண்ணம் எழுகிறதே...

பிரீதா என்னை மயக்கும் வெறும் பெண்மை அல்ல, என் உணர்ச்சிகளைக் கொடுக்க வைத்து, தன் உடலை

எனக்குக் கொடுத்து, என்னை குளிர வைக்கிறோன் என்ற நன்றிக்காக நான் அவளை நாடிப் போகவில்லை!

அவள் என் ஜீவனுக்குக் கிடைத்த தன்மை.

என் உயிரோடு கலந்து இந்த உலகத் துக்கும் அப்பால் அவள் என்னை அழைத்துச் செல்வதைப் போன்ற ஒரு பிரமையை நான் அடிக்கடி உணர்கிறேன்.

ஷ்யாம்!...

என் நல்ல நண்பனே! என்னை நீ புரிந்து கொள்.

பிரீதா ஏங்குகிறோன், எனக்காக—என் அன்புக்காக!

அவள் வழி தவறியவள்தான். என்னை ஒரு நேரிய வழியாக என்னித் தன்னேடு இணைத்திருக்கிறோன்.

இனைந்து விட்ட இரண்டு பாதைகளும் ஒரு புளித யாத்திரைக்குப் புறப்பட்டு இருக்கின்றன. தடுக்க முயற் சிக்காதே...“பிரீதா களங்கப்பட்டவள்”

அப்படித்தான் நீ சொல்வாய்...அந்த ஒரு காரணம் மட்டும் என்னில் இருந்து அவளைப் பிரித்தெடுக்கப் போது மானது என்று நீ நினைக்காதே...

நம் உடலில் நோய்க் கிருயிள்ள குடிகொண்டு விட்டால் நம்மை நாமே அழிந்துக் கொள்வதில்லை. மருந்தைக் குடித்து நோயைக் குணப்படுத்திக் கொள்கிறோம்...மறுபடியும் உற்சாகத்தோடு நடமாடத் தொடர்கி விடுகிறோம்.

பிரீதாவும் “நோய்க் கிருயி”களால் ஆட்கொள்ளப் பட்டவள்தான்...ஆனால், எப்போது என்னைச் சந்தித் தானோ அப்போதே என் அன்பென்ற மருந்தினால்...அவள் தன்னைத்தானே குணப்படுத்திக் கொண்டான்.

இனிமேல் அவள் நோய்வாய்ப்படமாட்டான். அதற்கு நான் இடந்தாமாட்டேன். எனக்கென ஒரு எதிர்காலம் உண்டென்றால்—அது—அவள்தான்.

ஷ்யாம்...நீ வெறுத்தாலும்...மறுத்தாலும் நான் ஒரு காரியத்தைச் செய்தாக வேண்டும்.

நான் அவளை மணந்து கொள்ளப் போகிறேன்!!

5.

**வெளியே தூறிக்கொண்டிருந்த மழை சோவென்ற பேரிரச்சலோடு பொழிந்து தள்ளத் தொடங்கி இருந்தது.**

அறையில் ஐன்னல் கதவுகள் காற்றிற்கு ஏற்றுப் போல் தாளமிடத் தொடங்கின. எழுந்து சென்று அவகளைத் தாழ்ப்பாளிட்டு நிறுத்தினேன்.

கதவை உட்புறம் தாளிட்டுவிட்டு வந்து படுக்கையை விரித்தேன்.

வியாம் இப்போது யாழ்ப்பாணம் போய்க் கொண்டிருப்பான். திமிரென்று அவன் புறப்பட்டு விட்டதற்கான காரணம் எதுவென்று சரியாகத் தெரியவில்லை. நாளை மறுதினம் மட்டில் அவனிடமிருந்து கடிதம் வரக்கூடும்.

வியாம் என் இன வயது நண்பன். அவனைத்தவிர வேறு யாரையுமே இன்று என்னால் நண்பர்களாகக் கருத முடியவில்லை! அதற்கும் காரணம் இருந்தது.

என்னுடன் நண்பர்களாகப் பழகியவர் களில், வியாமைத் தவிர—யாருமே உண்மையான நண்பர் களாக இருந்ததில்லை.

வெறும் சுயநலக்தில் விளைந்த போலித்தனமான அன்பைக் காட்டி என்னேடு இனைந்து கொண்ட ‘நண்பர்’ களையெல்லாம் என்னால், நண்பர்களாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

அவர்களது முகத்திற்கு எதிரிவேயே அவர்களது குலுகிசயங்களைச் சுட்டிக் காட்டுவேன்! அதனால் பலரது வெறுப்புக்கும் நான் ஆளானது உண்டு.

ஒரு தடவை வியாம், என்னை அதற்காகத் கண்டித் தான். மற்றவர்களை நேசிப்பதற்கு உணக்குப் பிடித்தம் இல்லை என்னால் அதை நீ நிறுத்தி விடலாம். அதை விட்டு அவர்களைக் குறைக்கற உள்கு என்ன உரிமை

இருக்கிறது? அவர்களே விரும்புவதற்கு உண்மையும் இடந்தராதபோது அவர்களை வெறுப்பதற்கும் உண்கு உரிமை இல்லையோ!

வியாம் சொன்னதும் சரியான காரணமாகத் தோன்றிற்று. அன்றிலிருந்து எனக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் நான் வெறுத்ததும் இல்லை. விரும்பியதும் இல்லை.

வியாம் அரசாங்கத் திணைக்களம் ஒன்றில் கிளார்க் காகப் பணியாற்றி வந்தான்.

தனியார் நிறுவனம் ஒன்றில் நான் வேலைக்கு அமர்ந்தேன். இருவரும் ஒரே அறையிலேயே குடி அமர்ந்தோம். ஓரிடவாசம் எங்கள் இருவருடைய எண்ணங்களை—கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கு ஏற்ப வசதியைக் கொடுத்தது.

என் இன்ப துன்பங்களில் முழுமையான அக்கறை காட்டிக்கூடிய ஒருவனுக அவன் என்னருகில் இருந்தான். அவன் அன்பில் என் உள்ளம் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டு விட்டது.

ஒரு சில விஷயங்களில்—எனக்குச் சரியன்று தோன்றுதலைகளாக இருப்பினும்—அவனுடைய எண்ணப்படியே நான் நடந்து கொள்வதுமுண்டு. எப்போதும் அவனுடைய வழி நேரியதாகவே இருக்கும். அவன் ஒருக்கத்தை நேசித்தான்! அதேயளவு உலகத்தையும் நேசித்தான்...அவனுல் இந்த உலகத்தில் சந்திக்க முடிந்த தெல்லாம் அவனுக்கு உறவாகத்தான் இருந்தது.

அவன் எல்லோருக்கும் நல்லவனுக இருந்தான். எல்லோருக்கும் நல்லவனுக இருக்கும் ஒருவன் உண்மையிலேயே நல்லவனுக இருக்க முடியுமா என்ற எண்ணுடைய கேள்விக்கும் அவனே விடையாக இருந்தான்! ஆம்... அவன் நல்லவனுகவே இருந்தான்.

ஆனால்—

அவன் விரும்புகின்ற அளவுக்கு என்னால் நல்லவனுக இருக்க முடியவில்லை.

வியாம் அடிக்கடி சொல்வான்:

“இந்த உலகத்தில் கெட்டவர்கள் என்று யாருமே இல்லை. சந்தர்ப்பங்கள் மனித உணர்வுகளோடு விளையாடி அவர்களைக் கெட்டவர்களாக்கிவிடுகிறது. முயன்றுல் ஒரு மகா கெட்டவளையே மாநிலம் போற்றும் மகாத் தாவாக ஆக்கிவிட முடியும்!...ஆனால்...பரிதாபம் என்ன வென்றால் கெட்டவர்களை எல்லோரும் வெறுக்கிறார்களே தவிர, யாருமே அவர்களை அனுதாபத்தோடு பார்க்க மறுக்கிறார்கள்”

“கெட்டவர்கள்மீது காட்டப்படுகின்ற அனுதாபம் அவர்கள் மேறும் மேறும் கெட்டுப்போக வழி சமைத்து விடுமே” என்றேன்.

வியாம் சிரித்தான்।

“உங்க்கும் உலகம் புரிகிறது!” வெடிக்கையாகச் சொல்லிவிட்டு அவன் தொடர்ந்தான்।

“நீ சொல்லுவதும் ஒரு வகையில் நியாயம்தான் நல்லதும்; கெட்டதும் மன எண்ணங்களின் லிளோவுதானே....மனதில் பண்பட்ட எண்ணங்கள் லிலைத்தக் கப்பட வேண்டும். அது நிச்சயமாகப் பயன் தரும். கெட்டுப்போனவனுக்கு அனுதாபம் காட்டப்படும்போது அந்த அனுதாபம் அவன் மனதில் உள்ள நல்ல எண்ணங்களின் பக்கம் சார்ந்து நிற்க வேண்டும். அவன் மீறும் கெட்டுப் போகாமல் பாதுகாக்க அதுவே நிற்த மார்க்கம்”

எல்லோரையும் நல்லவர்கள் என்று ஏற்றுக் கொள்கின்ற வியாம், பிரீதாவை மட்டும் ஏன் இப்படி வெறுக்கிறான். அவன் அவளை வெறுக்கவில்லை! அவன்மீது நான் கொண்டுள்ள “பற்றுதலை”த்தான் வெறுக்கிறான். அவளால் என் பாழ்வி பாழாகிவிடக்கூடாது என்றுதான் துடிக்கிறான்.

அதுதான் சரியான காரணமாக இருக்க வேண்டும். ஆனால்...நான்?...பிரீதா என் பாழ்வில் பங்கு பெறுமால்

போய் விடுவதால் மட்டும் என் வாழ்வு முழுமையானதாகி விடுமா?

நியாம் நினைப்பதுபோல் என் எதிர்காலம் சிரும், சிறப்பும் பெற்று விடுமா?

கற்பே இல்லறத்தின் ஒழுக்க வரம்பு என்றால், அந்தக் கற்பு ஆணை—பெண் இரு பாலாரிடமும்தானே இருந்தாக வேண்டும்.

கற்பிழந்த பெண்ணுக்கு ஒரு நியாயம் என்றால் போது, கற்பிழந்த ஆணுக்குப் பிறிதொரு நியாயம் இருப்பது என்ன முறை?

பிரீதா கற்பிழந்தவள்.

ஊர்நிந்த ஒரு விலைகளாகவே வாழ்ந்து பழக்கப் பட்டு, அந்தப் பழக்கத்திலிலேயே ஊறிப் போனவள்.

அவள் ஒரு குடும்பத் தலைவியாவதற்குத் தகுதி இல்லாதவள் என்றால்—அதே விதிமுறை—கற்பை இழந்த ஒரு ஆணுக்கும் இருக்கத்தானே வேண்டும்.

கற்பின்னவர்கள் ஒரு தூய்மையான சமூகமாக வாழ்டும். கற்பில்லாதவர்கள் வெளிரூப சமூகமாக மாறட்டுமே...! ஒழுக்க வரம்பினால் வாழ்பவர்கள் என்ற தெளிந்த நீரோடையிலுள் ஒழுக்கத்தை இழந்தவர்கள் என்ற குட்டையைச் சேர்த்து ஏன் எல்லாவற்றையும் பாழ் அடிக்க வேண்டும்.

நடுநேரம்வரை, தாக்கமின்றிப் படுக்கையிலேயே புரண்டு கொண்டிருந்தேன்... ஏதேதோ யோசனைகள் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தன.

வெளியே இப்போது மழை ஒய்ந்து விட்டிருந்தது. தொலைவில் எங்கிருந்தோ ஒரு தெரு நாய் ஜனையிட்டுக் கொண்டிருந்தது. கண்களை உறக்கம் நழுவுவதாக உணர்ந்தபோது—வெளியே பாரோ—அதற்க் கதவுப் “பட பட” வென்று தட்டிக்கொண்டிருந்தார்கள்.

சட்டெனப் படுக்கையிலிருந்து எழுந்தேன். மீண்டுமிளக்கைப் போகுத்து விட்டுக் கதவுத் திறந்தேன்.

இறந்த கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே பாய்ந்தாள் பிரீதா.

அவள் நின்றிருந்த கோலம்...பிரீதாவா அவள்? “கதவை முடுங்கள் தேவ!” சுத்திக்கொண்டு தானே அதைத் தாழ்ப்பாளிடத் துடித்தாள் அவள். “என்ன பிரீதா...இது...?”

“கதவை முடுங்கள்...பள்ள...”

படாரென அறைக் கதவை அறைந்து சாத்தினேன். அதற்குள் அவள் ஓடிச் சென்று விளக்கை அணித்தாள்.

“என்ன பிரீதா...என்ன நடந்தது?”

“தயவுசெய்து என்னை ஒன்றும் கேட்காதீர்கள். எல்லாம் பிறகு சொல்கிறேன்.....சுத்தம் போடாமல் வாருங்கள்.....வாருங்கள் வந்து படுத்துக்கொள்ளுங்கள்”

மெல்லிய கருந் துணியைப் போட்டுக் கண்களை மறைத்து விட்டாற் போன்ற அந்த இருளில் அவள் எனது படுக்கையில் கிடப்பது தெரிந்தது.

அவளுக்கே சென்று உட்கார்ந்தேன். அவள் சூக்களைப் பற்றினேன்! அவளது கைகள் நடுங்கிக்கொண்டு இருந்தன. “என்ன நடந்தது பிரீதா?...”

“ஐயோ! சுத்தம் போட்டுப் பேசாதீர்கள்”

கண்ணிப்புக் கலந்த மென்றையான தொனியில் கெஞ்சினான் அவள்!

அவளது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டேன் என்பதற்கு அத்தாட்சியாக அவளது விரல்களை என் விரல்களினால் இறுக்கப்பற்றி “அமைதியாக இரு” என்று உணர்த்தினேன்.

அவளுக்கே படுக்கையில் சாய்ந்து அவளது கந்தலை மேல்ல வருஷினேன். தலை ஈரமாக இருந்தது. அவள் மழைத்துறையில் அகப்படியிருக்க வேண்டும்.

மாலையில் அவளது வீட்டிற்கு வந்திருந்த அந்த இளைஞர்கள் புறப்பட்டுப் போனவள் இப்போதுதான்—இரவு சூரி மணிக்குப் பிறரை—திரும்பி இருக்கிறாரா?

இதுவரையில் அவள் என்கே போயிருந்தாள்? என்ன செய்து கொண்டிருந்தாள்? அவள் தூஷித்துப் பாய்ந்து ஓடி வருகின்ற அளவுக்கு என்ன நேர்ந்திருக்கக்கூடும்?

கேள்விகளால் மனது நிறைந்தது—ஆயினும்—அவளிடம் நான் எதுவும் கேட்கவில்லை. அந்த அறையில் இருந்து ஒரு சிறு ஒசை வருவதை—பெரு முச்சுவிடுவதைக்கூட அவள் விரும்பவில்லை.

அந்த அளவுக்கு—அவள் குழம்பிப் போயிருக்கிறாள்—மிகப் பயந்து போயிருக்கிறாள்.

அவள் என்னை இறுக அணைத்துக் கொண்டாள். அவளது கைகள் மட்டுமல்ல...உடல் முழுவதுமே நடுஞ்சிக் கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன் நான்.

ஆதரவாக அவளைத் தடவிக் கொடுத்தேன்!

ஏனே அவள் மெல்ல விசம்பி அழத் தொடங்கினாள்.

“அழாமல் தூங்கு...நாளைக்குப் பேசலாம்”

மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கக்கூடியதாக அவள் காதடுகே கிகிகித்தேன். தெருவில் பூட்டுக்கால்கள் நடமாடும் ஒசை கேட்டுக்கொண்டிருந்தது. என்னை அணைத்துக் கொண்டிருந்த அவள் கருக்கள் மேலும் இறுகின.

என் மனம் எங்கெங்கோ அலை பாய்ந்தது. “என்ன நடந்து விட்டது இவனுக்கு?”

அந்தக் கேள்விக்கு விடை தேடுவதற்குள் எண்ணற்ற கற்பனைகள் தோன்றித் தோன்றி மறைந்தன.

அவள் விசம்பன் ஓயவில்லை.

6.

மனம் ஒன்றுமீது பற்று வைத்து விட்டால் அதை அடைவதற்காக எத்தகைய போராட்டத்துக்கும் தணின்தயார்படுத்திக் கொள்கிறது.

அது நிறைவேறுமா—நிறைவேறாதா—அது சரியான காரியம்தானு?

இவைகளைப்பற்றி எல்லாம் மனது சிந்திப்பதில்லை।

தங்களுக்காக காரணங்களை காட்டி கொள்ளு—அதையே சரியான கருத்தாக மாற்றிக் கொள்ளு—தான் விரும்பியதை கிடையப் பிரயத்தனப் படுகிறது.

ஒவ்வொருவருடைய இன்ப துங்பத்துக்கு—அவருடைய மனதிலிகள்தான் காரணமாக அமைந்து விடுகின்றன. அதனால்தான்—

மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றே, அடக்கியான வேண்டுமென்றே அனுபவசாலிகள் மற்ற வர்களுக்குப் போதனை செய்கிறார்கள்.

என்ன பயன்?

மனதைக் கட்டுப்படுத்தும் திறமை எல்லோருக்கும் வந்து விடுமா? மனம்போன வழியில் ஆடி முடித்து விட்டுக் கண்டியில் அவதிக்குள்ளாகும் போதுதான் ஞானாத்தயம் பிறகிறது.

பிரீதாகவைப் பொறுத்தவரையில் அவன் எப்போதோ ஞானைத்தயம் பெற்று விட்டவன். ஆனால்—அது காலம் கடந்துதான் நடந்திருக்கிறது.

அப்படித்தான் என்னால் இப்போது நினைக்க முடிந்தது.

“என்னை நம்புவார்கள். தேவி.....என்னை நம்புவார்கள் தேவி.....நான் பழைய பிரீதா இல்லை...நேற்று நான் அவனுடன் போனதற்குத் தவறும் காரணம் எதுவுமில்லை. என்னை நம்புவார்கள் தேவி....”

தாலையில் அவள் எண்ணருகே உட்கார்ந்து குதறிய போது என் மனம் அவனுக்காக இரக்கப்பட்டது.

“உன்னோ நான் நம்புகிறேன் பிரீதா...ஆனால்,— உன்னாலேயே நம்ப முடியாத அவனுடன்—பெயர் என்ன சொன்னும்.....ஆ!.....அந்தத் தினேஷுடன் நீ எப்படி அவ்வளவு துணிச்சலுடன் புறப்பட்டாய்? அதுதான் எனக்குப் புரியவில்லை. துணிச்சலுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. பிரீதா.....அதிலும் உன்னைப்போன்ற அழகான இளம் பெண்கள் தங்கள் துணிச்சலான காளியத்தை நிறைவேற்றி முன்பு அதைப்பற்றி ஒன்றுக்கு இரண்டுதரம் தீர் யோசிக்க வேண்டும்., அதை விட்டுவிட்டு”

நான் முடிக்கவில்லை.

பிரீதா தொடர்ந்து விம்மினான்.

விம்மவிடையே வார்த்தைகள் வெளிப்பட்டன.

“என்னோ நீங்கள் புரிந்து கொள்ள வேயில்லையா தேவ.....களங்கப்பட்டவள் மறுபடி மறுபடி களங்கப்பட்டுக் கொண்டுதான் இருப்பாள் என்று நீங்கள் கருது கிறிர்களா தேவ?”

“இல்லோ...பிரீதா! இல்லோ...நான் அப்படிச் சொல்ல வில்லை; சொல்லவும் மாட்டேன். உன்னைப்பற்றி எனக்கு மிக நன்றாகத் தெரியும். நீ எப்படிப்பட்டவள் என்பதை உள்ளூவிட நான் மிக நன்றாக அறிவேன்...நான் சொல்ல வந்ததே வேறு.

பிரீதா.....! தவறு நடந்து இருக்கும் என்று நினைத்து பிப்போது உன்னைக் கண்டிட்டுக் கரவில்லை.....தவறாறவிட தவறு நிகழ்வதற்குரிய சந்தர்ப்பத்தை உண்டாக்கி கூடுப்பதுதான் பிழையான காரியம். அதைத்தான் நான் கண்டிட்கிறேன்”

“அவன் இப்படி நடந்து கொள்ளுவான் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை தேவ!”

“உன்னைக் குத்திக் காட்டுவதாக என்னாலேதே பிரீதா!... சாதாரணமாகத்தான்—எந்த ஒரு பெண்ணிடமும் கேட்ப

தெப்போல் சர்வ சாதாரணமாகத்தான்—கேட்கிறேன். எத்தனையோ ஆண்களுடன் பழகியிருக்கும் உள்கு ஒரு ஆடவன் அழைத்தபோது, அவன் எதற்காக உள்ளை அழைத்தான் என்பதைக்கூடவா புரிந்து கொள்ள முடிய வில்லை”

“அதை என்னுல் எப்படிப் புரிந்து கொள்ள முடியும் தேவி?.....அவன் இதற்காகத்தான் என்னை அழைத்தான் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை தெவி.....இ சுவரையில் நான் அவனுடன் ‘அந்த’ முறையில் பழகியதுகூட இல்லை!.....ஒரு ‘ஃபிரஸ்ட்சிப்’ அவனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு மனம் சம்பந்தப்பட்டதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால், அவன்.....அதை உடல் சம்பந்தப்பட்ட தொடர்பாக மாற்றிவிடப் பார்த்து விட்டான் தேவி.”

அவளால் அதற்குமேல் பேச முடியவில்லை.

முகத்தை இரு கைகளாலும் ரூக முடிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதான் அவள்.

மனச்சுமை தீருமட்டும் அவன் அழுது ஓயட்டும் என்று தீர்மானித்துக் கொண்டவனும் சூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன் நான்.

பிரீதா சௌன்னதுபோல் அவன்—அந்தக் தினேன்—பார்வைக்கு நல்லவனுக்கத்தான் தெரிந்தான்.

ஆனால்.....

அவனுடைய கயஞ்சுபத்தை பிரீதாவால் இப்போது தான் உணர முடிந்திருக்கிறது.

நல்லவர்கள் என்ற போர்வைகளில் மறைந்து கிடக்கும் விஷயிகளை விட, வெளிப் பார்வைக்குக் கெட்டவர் கவாகத் தெரிபவர்கள் எவ்வளவோ பரவாயில்லை.

“தினேன் படித்தவன்—ஓரளவுக்கு வசதி படைத்தவன். அவனிடம் பண்பாடு இருக்குமென்றே நம் பினேன்.....ஆனால், அவனுல் இவ்வளவு வெறியணக மாற முடியும் என்று என்னுல் கற்பணிகூட செய்து பார்க்க முடிந்ததில்லை தேவி!!!”

“சரி! முடிந்தது முடிந்து போய் விட்டது.....இனி யாவது கவனமாக எச்சரிக்கையோடு நடப்பதற்கு முயற்சி செய்”

அவனுக்குத் தேறுதல் சொன்னேன். அவள் கவனிகளைத் துடைத்துக் கொண்டாள்.

“இனியும் நான் வாழ வேண்டியது அவசியம்தானு... தேவ்?”

தமுதமுத்த குரவில் கேட்டாள் அவள்.

“ஆம.....நீ வாழ வேண்டியவள்தான்.....எனக் கார....! எனக்காக நீ வாழ வேண்டியவள்தான்”

அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

“நீங்கள்.....நீங்கள் என்ன சொல்கிறீர்கள் தேவ்?...”

“நான் உண்ணே மணந்து கொள்ளப் போகிறேன்”— என்று அவளிடம் சொல்லி விடலாமா? என நினைத் தேன். ஆனால்—ஏனோ அதை நான் சொல்லவில்லை

“உண்மீது அன்பு காட்ட நான் இருக்கிறேன் பிரிதா”—என்று மட்டும் சொன்னேன்.

அவள் நன்றியுணர்வோடு என்னைப் பார்த்தாள்— கரங்களைக் குவித்தாள்.

“தேவ.....தேவ.....”

அரற்றியபடியே என் மார்பில் சாய்ந்தாள் அவள். அவளைத் தாங்கி நிமிர்த்தினேன். கண்களைக் குவித்துதேன்.

“விட்டுக்குப் போ!.....நான் மாலையில் வந்து உள்ளைச் சந்திக்கிறேன்”

அவளை வீட்டுக்கு அலூப்பி வைத்து விட்டு அலூ வலகத்துக்குப் புறப்பட்டேன்.

மனம் பிரிதாவையே கற்றிச் கற்றி வந்து கொண்டிருந்தது.

இரவு அவளைக் கலங்க வைத்துவிட்ட அந்தச் சம்பவம்.....அவள் கண்ணீருக்கிடையே புலம்பிய வார்த்தைகள் இப்போதுதான் நடந்துகொண்டு இருப்பது பொன்ற கிரைப்படமாய் அனுரதா—என் மனதில்.

7.

## நேற்று மாணி—

அவள் தன்னைத் தேடிவந்த அந்த இளைஞன் தினே  
ஷாடன் புறப்பட்டுப் போனான்.

அவளைத் தன்னுடன் அழைத்துப் போவதற்காக அவள்  
அவளிடம் சொன்ன காரணம் ஒன்று.

ஆனால்—

நடந்த காரியமோ வேறாக இருந்தது!

யாரோ ஒரு கம்பனி அதிபரின் வீட்டிற்குப் போகப்  
போவதாகச் சொன்னவன், பிரீதாவை அழைத்துக்  
கொண்டுவந்த டாக்டியை எங்கோ ஒரு ரெஸ்ற்ஹவுஸ்  
வாசலில் நிற்பாட்டைச் சொன்னபோதுதான் அவனுக்குத்  
திகைப்பாக இருந்தது.

அவள் டாக்டியினிருந்து இறங்கிக் கொண்டாள்.

“இறங்கு பிரீத்.”

“எங்கே போகப் போகிறீர்கள்?”

“முதலில் இறங்கு. பிறகு சொல்கிறேன்.”

அவள் இறங்கிக்கொண்டாள்.

உள்ளே நுழைந்து ஸிப்டில் ஏறி—

மேல் மாடிக்கு வரும்வரை பிரீதா அவளிடம் “எது  
வும் கேட்கவில்லை.

ஒரு வேளை—

அவள் தன்னை அழைத்து வந்ததிற்குக் காரணம்  
வேறாக இருக்குமோ?

அவனுக்கும் அவனுக்கும் அறிமுகம் ஏற்பட்டுச் சில  
மாதங்கள்தான் ஆசியிருந்தன.

அந்த அறிமுகம் காதாரணமானதாகத்தானிருந்தது.  
அவளைப்பற்றி அவனுக்கு நன்கு தெரியுமென்றாலும், அவன்  
அவளைத் தன்னுடைய இச்சைக்கு இரையாக எப்பொழு  
துமே பயன்படுத்தியதில்லை.

அந்தவகையில்—

அவள் அவன்மீது தனியானதோர் மதிப்பை வைத் திருந்தாள். ஆனால், இப்போது—

எல்லாவற்றுக்கும் வட்டியும் முதலுமாக—அவன்.... தன்னை.....?

அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை!

அப்படிப்பட்ட ஒரு நினைவே அவனுக்கு கசப்பாக இருந்தது. அவள் தனக்குத்தானே நினைத்துக்கொண்டாள்.

‘நான் பழைய பிரீதா இல்லை.’

மேல் மாடியிலுள்ள பதினேழாம் எண் அறை வாச வருகே சென்று நின்றான் தினேஷ்.

கதவு உட்புறமாகத் தாழிடப்பட்டு இருக்க வேண்டும். வெளிச் சுவரில் பொருத்தியிருந்த பெல்லை அழுத் தினான் அவன்.

கதவு திறந்தது—

‘ஹலோ’ என்ற குரல் வந்தபோது—

பிரீதாவின் கண்கள், உள்ளே நின்றவைனைச் சந்தித்துக் கொண்டன.

‘ஹலோ’ என்று பதிலுக்கு குரல் கொடுத்த தினேஷ் அவனது கைகளைப் பற்றிக் குலுக்கினான்.

‘மீற் மிஸ் பிரீதா’

தினேஷ் அவளை அவனுக்கு அறிமுகம் செய்து வைத் தான்.

‘பிரீதா! ஸ்வீற் ஞேம்’ என்று தனக்குத்தானே முன்னுத்துக்கொண்டவன்—

அவளைத் தலைமுதல் பாதம் வரை கண்களால் அளந்தான். அவன் முகத்தில் ஒரு திருப்பி தெரிந்தது.

‘ஜி ஆம் லின்டன்.’

தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டே, அவளைக் கை குலுக்கு வதற்காக தன் கைகளை அவளை ஞோக்கி நீட்டினான்

என்ன நினைத்துக் கொண்டாலோ—

பிரீதா இரண்டு கைகளையும் குலிக்கு “வணக்கம்” என்றால்.

விண்டன் முகத்தில் கொஞ்சம் அசடு வழிந்தது. சமா வீத்துச் சிரித்தான்.

“தற் இல் யுவர் கல்டம்” என்றும் முனுமுனுத் துக்கொண்டான்.

விண்டன் ஆங்கிலத்திலேயே பேசினான். பிரீதாவுக்கு அவன் பேசுவது புரிந்தது.

ஏவரும் உள்ளிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள். பிரீதாவின் கண்கள் அங்க அறையை நேரட்டம்விட்டன.

விண்டன் கலையார்வம் மிகுந்திருந்தவன் என்பது அவனது வார்த்தைகளிலிருந்தும். கவரில் மாட்டப்பட மிகுந்த புகைப்படங்களிலிருந்தும் புரிந்தது பிரீதாவுக்கு.

ஆனால்—

அவன் கலையை எந்த அளவுக்கு மதிக்கிறான்? பயன் படுத்துகிறான் என்பதை அவளால் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

அதைத் தெரிந்துகொள்ளும் நேரம் வந்தது.

‘தினேஷ்—’

மெல்ல அழைத்த விண்டன் இருக்கையிலிருந்து ஏழந்தபோது. தினேஷும் எழுந்தான்.

‘வன் மினிற் பிள்ளை—’

பிரீதாவிடம் சொல்லிவிட்டு அறையில் இருந்து இன்னெரு அறைக்குள் போனார்கள் அவர்கள்.

தினேஷ் தன்னை இங்கே எதற்காக அழைத்து வந்தான்...? விண்டனுக்கும் தினேஷுக்குமுள்ள தொடர்பு என்ன? பிரீதா யோசனையில் ஆழந்தாள்.

ஆனால்—

தினேஷுமீது அவள் கொண்டிருந்த நம்பிக்கை—அவன் எத்தகைய தவறான செயல்களை ஒழும் சுடுபட மாட்டான் என்ற உறுதி— ஆழந்துக் கொள்கியம் அளிக்க முயன்றது.

அதனால்—

அவள் தண்ணெட்ட தானே சமாதானப்படுத்திக்கொண்டாள்.

மெளனம் கலந்த அவளது தனிமையான குழந்தீலையைக் கலைப்பதைப் போல, அவனுக்குப் பின்புறமிருந்த சவர்க் கடிகாரம் ஒசையிட ஆரம்பித்தது.

அவள் பின்புறமாகத் தலையை திருப்பி கடிகாரத்தைப் பார்த்தாள். பிறகு தன்கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்.

இரண்டு கடிகாரங்களும் ஒரே நேரத்தை ஒழுங்காக்கி தாட்டின.

“மனி ஓன்பதாகிலிட்டதே.” அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

“உள்ளே போனவர்கள் ஒருமணி நேரத்துக்கும் மேலாக என்ன செய்கிறார்கள்?”

அவள் அருகே டூட்ஸ் கால்கவின் நடமாட்ட ஒளி கேட்டது. திரும்பிப் பார்த்தாள்.

விண்டன!

“மில் பிரீதா! கம் இன்...” அழைத்தபடியே நின் றிருந்தான் அவள்.

“தினேஷ்...?” அவள் ஆரம்பிக்கு முன்னே—

“அவண் உள்ளேதான் இருக்கிறான்” என்று சொல்லி விட்டு முறுவித்தாள் விண்டன்.

தொடர்ந்து—

“மில் பிரீதா... உங்களுக்கு கலைகளில் இன்டிரஸ்ற் உண்டா?” என்றும் கேட்டான்.

பிரீதா, “உண்டு” என்பதுபோல் தலையை அசைத்தாள்.

“நான் கலையை நேசிப்பவன்...! எந்த நாடு—எந்த இனம்—எந்த மொழி என்ற பேதங்களெல்லாம் எனக்குக் கிடையாது. கலைத் தன்மை எங்கே சிறந்திருக்கிறதோ, கலை அழகு எங்கே பிருந்திருக்கிறதோ அங்கெல்லாம் என் இதயம் இருக்கும்.”

“உங்களைப் பார்த்தாலே தெரிகிறதே.” பிரீதா மெஸ்லச் சிரித்தாள்.

“நேரமாகிறது... வாருங்கள்.” விண்டன் அவளை அழைத்துவிட்டு, அவளது பதிலுக்குக் காத்திருக்காத வகுய் உள்ளே திரும்பினான்.

“தினேஷ் உள்ளோதான் இருப்பான்.” நினைத்துக் கொண்ட பிரீதா விண்டனைத் தொடர்ந்தாள்.

உள்ளிருந்த அறையின் கதவைத் தள்ளித் திறந்தான் விண்டன்.

திறந்த கதவின் வழியாக உள்ளே பார்த்தாள் பிரீதா. ஏதோரு எழில் நிறைந்த உலகத்துக்கு வந்துவிட்டாற் போன்ற உணர்வை அடைந்தாள் அவள்.

உள்ளே நுழைந்ததும்—

கதவைத் தாழ்ப்பாளிட்டாள் விண்டன்.

பிரீதாவின் கண்கள் தினேஷுத் தேடின.

“தினேஷ் எங்கே?”

“இருக்கிறேன்.” விண்டன் பதில் சொன்னபோது அவனது முத்தில் இழைந்திருந்த கிண்டவின் பொருள் தான் புரியவில்லை பிரீதாவுக்கு.

அந்த அறையினுள் வேறு யாரும் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.

“இப்படி வாருங்கள்.” விண்டன் அழைத்த இடத் துக்குச் சென்றுள் பிரீதா.

வண்ண டிசைன்கள் இனைந்திருந்த திரைச்சீலை ஒன்றை நகர்த்திய விண்டன், “பாருங்கள்” என்றான்.

பிரீதா பார்த்தாள்.

ஒரு புகைப்படம் எடுக்கும் நிலையத்தைப் போன்று காட்சியளித்தது அந்தப் பகுதி. உள்ளே புகைப்படம் எடுப்பதற்கான சகல கருவிகளும் காட்சியளித்தன.

“இப்போதுகான எதுவோ புரிந்ததுபோல் இருந்தது பிரீதாவுக்கு!

“இதுதான் எங்கள் தொழிலகம்” என்றான் விண்டன்.

இந்தத் தொழிலகத்துக்கு நானும், மிஸ்டர் தினே  
ஏம் பாட்னர்கள்.”

திரைச் சிலையை மறுபடி முடிவிட்டு, “வாருங்கள்”  
என்று அவளை அழைத்த லிண்டன், ஒரு நாற்காலியை  
எடுத்துப் போட்டான்.

“உட்காருங்கள்..... வருகிறேன்.”

“உட்காருவதா வேண்டாமா என்று குழம்பிக்கொண்  
டிருந்தாள் பிரிதா.

“தினேஷ் எங்கே போயிருக்கக் கூடும்?”

அலுமாரியைத் திறந்த லிண்டன், உள்ளிருந்து  
எதையோ எடுத்துக்கொண்டு வந்தான்.

“தினேஷ் உங்களிடம் சொல்லி இருப்பான் என்று  
நினைக்கிறேன்... நீங்கள் நிச்சயமாக ஒத்துழைப்புத் தருவீர்  
கள் என்ற நிறைந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எங்கள்  
தொழில் ஒரு நாட்டுக்குள்ளேயே அடங்கிவிடும் தொழில்  
லல்ல. உலகம் முழுவதும் பரவிய தொழில் - இதைப்  
பாருங்கள். இதனுள் சில புகைப்படங்கள் இருக்கின்றன.  
நீங்கள் ஒத்துழைத்தால் இதைப்போன்ற நிறையப் புகைப்  
படங்கள் எடுக்கலாம். எங்களிடம் ஏற்கனவே வேறு  
பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால், பெண்கள் என்றுல்  
எல்லோருமே பெண்களாகிவிட முடியுமா? ஒரு  
பேர்சனால்டி இருக்க வேண்டுமே. அதுவும், எங்கள் தொழிலுக்கு  
உங்களைப்போன்ற அழுகும்—கட்டான் உடலமைப்பும்—கவர்சியும் கொண்ட பெண்கள்தான், வேண்டும்.  
வட்டும்... மீன்...? உங்களுக்குப் புரிகிறதா?”

அவன் நீட்டிய புள்ளப்பட ஆல்பத்தை அவளால்  
பார்க்க முடியவில்லை. ஆன், பெண் உறவைச் சித்தரிக்கும்  
பானியல் சம்பந்தமான—“பச்சையாக” எடுக்கப்  
பட்ட ஆபாசப் படங்கள். அருவருப்போடு முகத்தைச்  
ஷுழித்துக்கொண்டவள் பட்டென் ஆல்பத்தை முடினாள்.

“தினேஷ் எங்கே?”

பரபரப்போடு தேட்டாள் அவள்.

அவளது கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிரித்தான் அவன்.

“ஏன் முகத்தைக் களிக்கிறீர்கள் மில் பிரீதா...! கலையைக் கலையாகப் பார்க்க வேண்டும்...அருவருப்பாக ஒன்றைக் கற்பனை செய்ய முயன்றுல், மனிதனின் பிறப்பே அருவருப்பாகத்தானிருக்கும்.”

இவன் முகத்தில் காறி உழிழுவேண்டும் போவிஞ்ந்தது பிரீதாவுக்கு.

தான் இத்தனை காலம் நடத்திய கேவலமான வாழ்வில் இருந்து தன்னைத்தானே தூய்னமய்ப்படுத்திக்கொண்டு ஒதுங்கிக்கொள்ள நினைத்தவருக்கு... இப்படியும் ஒரு சோதனையா?

“மனிதத்துக்கொள்ளாங்கள். என்னால் ஒத்துழையப்படுத்தர முடியாது.”

அவளது பதிலைக் கேட்டு விண்டனின் முகம் சிறுத்துப் போயிற்று.

“நீங்கள் கட்டாயம் ஒத்துழைக்கத்தான் வேண்டும் மில் பிரீதா.”

அவன் கண்டிப்பு கலந்த தொனியில் சொல்கிறான்... அவ்வது மிரட்டுகிறான்?

இப்போது இவனிடமிருந்து தப்பித்துப் போகவேண்டுமே...

“சனி, யோசித்து சொல்கிறேன்.”

அவள் சொன்னபோது, வாய் திறந்து சிரித்தான் விண்டன்.

“தாரானமாக யோசியுங்கள். இப்பொழுது மனைஷபதேகால். இன்னும் பத்து நிமிஷங்களுக்குள் ஒரு முடிவுக்கு வாருங்கள். இன்றைக்கே, நான் உங்களை மட்டும் தனியாகச் சில புகைப்படங்கள் எடுக்க வேண்டும்.”

“திக்கென்று இருந்தது பிரீதாவுக்கு.”

இவன் தன்னை வெளியே போவதற்கு அனுமதிக்கவே ஈடுபட்டானே?

“தினேன்று கொங்கம் வரச் சொல் மூங்கள்.”

“அவன் இருந்தால்தானே...?”

“தினேஷ் இல்லையா...? ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சியில் தன்னைக் கொண்டுவந்து மாட்டிவிட்டு அவன் போய்விட்டான்...? எங்கே போனான்? எப்படிப் போனான்?

“எங்கே போய்விட்டான்?” பயந்த குரலில் கேட்டாள் பிரீதா.

“எங்கே போனான் என்பது தெரியவில்லை. ஆறால், எப்படிப் போனான் என்பது மட்டும் தெரியும்.”

விண்டவின் வார்த்தைகளில் கிண்டல்.

“எப்படிப் போனான்?”

“பின்புற வாசல் வழியாகப் போய்விட்டான்.”

“பின்புற வழியா? இது மாடிப் படியாயிற்றே... இங்கும் ஒரு பின்புற வாசல் வைத்துப் படிக்கட்டுகள் அமைத்திருக்கிறார்களா?”

“தினேஷ் எப்போது வருவான்?”

“அதுவும் எனக்குத் தெரியாது. அவன் நினைத்த நேரம் வருவான். ஒரு கூளை வராமலும் போய்விடலாம். அவனைப் பற்றி நமக்கு என்ன அக்கறை? உன்னே, உன் வீட்டுக்கு கொண்டுபோய்க் கேர்க்க வேண்டியது என் பொறுப்பு. உனக்குத் தரவேண்டிய பணத்தை, நான் ஒரு சதமேனும் குறையாமல் தருவேன். அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம். என் தொழிலில்—தொழிலில் பற்றிய விஷயங்களில் நான் ரொம்பவும் கண்டிப்பானவன்.”

பிரீதாவுக்கு ஒரே சூழ்ப்பமாய் இருந்தது.

தினேஷ், தன்னை ஒரு இக்கட்டான் இடத்தில் கொண்டுவந்து மாட்டிவிட்டுப் போயிருக்கிறான் என்பது புதிந்தது. இங்கிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும்.

ஆனால்—எப்படி?

விண்டனை அவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிட முடியாது என்பதும், அவன் தான் நினைத்ததைச் சாதிக்காமல் விடமாட்டாரின்பதும் அவருக்கு மிக நன்றாகவே தெரிந்தது.

அவன் இப்போதுதான் தேவணை—என்னை நினைத்துக் கொண்டாள்.

“தேவ...இப்படி ஒரு சங்கடத்தில் வந்து மாட்டிக் கொண்டேனே. நான் பழைய பிரீதாவாக இருந்தால் இவர்களை மடக்குவது எனக்குச் சலபம். ஆனால்...ஆனால் நான் இப்போது உங்கள் பிரீதா. தேவ... நான் பழைய ‘நோயாளி’ப் பிரீதா அல்ல தேவ... நான் எப்படி என்னைக் காப்பாற்றிக்கொள்வேன்? கடந்த காலங்களில் நான் செய்த தவறுகளுக்கு இதுவே தண்டனையா தேவ?”

அவனது மன நிலை பற்றி விண்டனுக்கு கவலை இல்லை.

“என்ன முடிவு யில்லைதா?” என்றார்.

“நல்ல முடிவுத்தான் என்றால் பிரீதா”

திமிரென அவளிடம் மாறுதல் ஏற்பட்டு விட்டதே; “பெண்கள் மனமே அப்படித்தான்” என்று விண்டன் நினைத்திருக்க வேண்டும்.

“எதை வேண்டாம் வேண்டாம் என்கிறார்களோ அதுவே அவர்களுக்கு வேண்டியதாகப் போய்விடுகிறது.”

“நீங்கள் எல்லாவற்றையும் ரெடி பண்ணுவங்கள். நானும் தயாராகி விடுகிறேன்.”

“ஓ கோ!” என்றார் விண்டன்.

அருகிலிருந்த பாத் கும் ஒன்றை அவன் கட்டித் தாட்டினான்.

“உள்ளே போய் உடலை வாஷ் பண்ணிக்கொள்ளுங் கள் மில் பிரீதா. ஆடை அலங்காரங்களைப் பற்றி ‘வொரி’ செய்யாதீர்கள். இந்தப் புகைப் படங்களுக்கு அலங்காரம் முக்கியமல்ல. அங்கங்கள்தான் மிகமிக முக்கியம்.”

குரல் கொடுத்துச் சிரித்தான் விண்டன்.

“பிலீஸ் குயிக்” என்று அவளைத் தூண்டிவிட்டு, திரைச் சிலையை நகர்த்திக்கொண்டு உள்ளே புகைப்படங்களுகிள்ள இருக்கும் இடத்திற்கு நுழைந்தான் அவன்.

“முழு நிர்வாணமாக அங்கங்கள் அனோத்தையும் வெளிக்காட்டி—கமரா முன்—அவனது கண்களுக்கு முன்—நான் நின்றிருக்க வேண்டுமா? சே...!”

பிரீதாவுக்கு இருப்புக் கோள்ளவில்லை. எழுந்து கொண்டவள் சுற்றும் முற்றும் பார்த்தான்.

“தினேஷ் பின்புற வழியாகப் போய்விட்டான்.”

விண்டன் சொன்னது நினைவுக்கு வந்தது. பின்புற வாசல் எங்கே இருக்கும்? முன்று நிமிடங்கள்—அகற்றுள் அவள் பின்புற வாசலில் திறந்து வெளியே தாழிட்டாளி.

விண்டன் உள்ளே ஒடுவது—அவனது பூட்டு கால் களின் ஒசையினிருந்து புரிந்தது.

அவன் முன்புற வாசல் வழியாக ஒடி வந்துவிட்டால்.....

பயத்தால் அவள் இதயம் படு வேகமாக அடித்துக் கொண்டது. எப்படியாவது ஒடிவிடவேண்டியதுதான்.

அவள் மறுபடி பின்புறக் கதவு வழியாக அறையிலுள் நுழைந்தான். அவசரத்தில் விண்டன் முன்புறக் கதவைத் தாழிடாமலேயே ஒடியிருந்தான்.

அவள் முன்புற வழியாக மெல்ல இறங்கினான்.

பின்புற் வாசல் படிக்கட்டுகளும் முன்புற வாசல் படிக்கட்டுகளும் ஓரிடத்தில் சந்தித்துக்கொண்டிருந்தன. கீழே போவதற்கு ஒரே வழிதான்.

மறைந்து நின்றபடி படிக்கட்டுகளை அவதானித்தான் பிரீதா.

விண்டன் அவளைத் தேடிப் பின்புற வாசல் வழியாக மேலே ஒடியிருப்பது தெரிந்தது! சட்டெணக் கீழே இறங்கி ஒடத் தொடங்கினான் அவள்.

தெருவுக்கு வந்தாயிற்று. இரவின் அமைதியில் அந்தத் தெரு அழுது வடிந்துகொண்டிருந்தது. மருந்துக்குக்கூட ஆள் அரவமில்லை.

நேரிய தெரு வழியாக ஒடிக்கொண்டிருந்தால் ஆபத்தை விலைகொடுத்து வாங்குவதாகவே முடியும் என்று உணர்ந்தாள் பிரீதா.

ஒரே ஒடிக்கொண்டிருந்தால் விண்டன் அவளைப் பிடிப்பதற்குக் கஷ்டப்பட வேண்டியதில்லை. அவள் தெரு

வுக்கு வருமுன் அவன் எங்கோவது மறைந்தாக வேண்டும்.

எங்கு போவது?

ஒரு கிளைத் தெருவழியாகத் திரும்பி ஓடினுள் அவன். எவ்வளவு தூரம் ஓடினுளோ?

கால் வலிக்கத்து. மேல்மூச்ச கீழ்மூச்ச வாங்கிறது. ஆடை முழுவதும் விசர்வையால் தோய்ந்தது. மழைத் தூறல் வேறு.

அவன் களைத்தாள்... மிகக் களைத்தாள். அந்தக் களைப்பில் நின்றுள். அந்தக் களைப்பட்டங்கேய தான் வந் திருக்கும் இடத்தை அறிய முயன்றுள்.

ஒரு வர்த்தக நிலையத்தின் பேயர்ப் பலகையைப் பார்த்தாள். வற்திருக்கும் இடம் தெரிந்தது.

“பம்பலப்பிட்டி.”

“பம்பலப்பிட்டியா?”

அவன் மனதில் சட்டின ஒரு பிரகாசம்— ‘பம்பலப் பிட்டி.’

“தேவி!— அவர் இங்குதானே இருக்கிறார். ஆனால், எங்கே?”

அவன் தேவனுடைய முகவரியை நினைத்துக்கொண்டாள். அவனுடைய அறை அண்ணமயிலையே இருக்கிறது. என்ற நினைவே அவனுக்கு அமைதியைத் தந்தது.

“இந்நேரம் அவரிடம் போனால் அவர் என்ன நினைத்துக் கொள்வார்...?”

“என்ன நினைத்துக்கொண்டாலும் பரவாயில்கூ...”

“இப்போது எனக்கு ஒரு அடைக்கலம் தேவை. அடைக்கலம் தரக்கூடிய ஒரே மனிதர் அவர் தான்.”

அவன் தேவனுடைய அறை இருந்த திசையை நோக்கி வேகமாக நடந்தாள். பயத்தோடு அவன் ஒரு முறை நிரும்பிப் பார்த்தாள்.

(அதிர்ச்சி)

விளைடான் அவளைக் கண்டு வேகமாக ஓடிவரத் தொட்டினினால்,

அவனும் மறுபடி ஓடத் தொட்டுகின்றன.

எப்படி அவள் தேவனுடைய அறைக்கு வந்துகீர்ந்தாரோ- அவனுக்கே தெரியவில்லை.

அவ்வளவு வேகம்!

8.

**ஓரு** சோதனை நிகழும்போதுகான ஒருவருடைய மன உறுதியும், தன்னுடைய கொள்கையில் அவர் எந்த அளவுக்கு ஸ்திரப்பட்டு நிற்கிறுரென்பதுவும் தெளிவுபடு கிறது.அவரவரது குணத்தையங்களுக்கு ஏற்ப தங்களுக்கு ஏற்படும் சோதனைகளிலிருந்து மீள்வதற்கு அவர்கள் முன்னது நிற்கிறார்கள்.

பிரீதாவைப் பொறுத்தவரை—

“எப்படியும் வாழ்ந்தாக வேண்டும்” என்று தன் கடந்த காலங்களைத் தவறான வழிகளில் கரைத்துகிட்ட வள்.

“இப்படித்தான் வாழ்வேண்டும்” என்று ஒரு தூய வாழ்க்கையை அவள் தேர்ந்தெடுக்க முயன்றார்.

இந்த நிலையில்தான் அவளால் எதிர்பார்க்க முடியாத சோதனைகள் அவளை எதிர்நோக்கின.

காலிமுகத் திடவில்—

ஸ்ட் உரவுலை நூட்டினுற்போல் கட்சோரமாக அமைந்திருந்த திணினைக் கட்டின் மேல்—

ஏன் அணைப்பில் உட்கார்ந்திருந்தாள் பிரீதா. மாலை மங்கிளசொண்டிமுடுத்தது.

அமுறும் கடல்லைகள் - சற்றுத் தொங்கில் குவிந்து திடந்தாற்றியான ரிகுந்த பாலுறக்களில் மீது முடிய மோதி பெற்றெழுது திட்டில்.

சிதறும்பொது சீபை காற்றேடு சேர்ந்த நீர்த்துவி  
கள்—மழைத் துவியென காற்றில் கலந்து வந்து உடலில்  
படிந்தன.

கடற் காற்றின் குன்மை—

என் அருடே என் இதயம் கவர்ந்தவள் என் அணைப்  
பில் இலையந்திருக்கிறான் என்ற நிலையின் இனிமை—

மாலைப் பொழுதின் வெய்யால் கரும் எழிலில் மனதைப்  
பிழைத்து—

ஏதோ ஒரு புது உலகத்துக்குள் நுழைந்துகொண்டு  
இருப்பதைப் போன்ற பிரமை— இவைகளில் நான் இளைத்  
துக்கொண்டிருந்தேன்.

பிரீதா ஏதோ ஆஸ்ந்த யோசனையின் வசப்படிருப்ப  
வென் போல் தோன்றினான்.

அவன் மடிமீதிருந்த அவளது மலர்க்கரத்தை என்  
இடக் கரத்தினால் பற்றினேன்.

அவளது மென்மையான—மவரினும் மென்மையான  
நிற்றிடையை சற்று இறுக அணைத்து என்னுடன் நெருக்க  
மாக்கிக் கொண்டேன்.

அவளது காதருகே உதடுகளை வைத்து, “பிரீதா”  
என்று மென்ற அழைத்தேன்.

தாக்கத்திலிருந்து அப்போதுதான் விழித்துக்கொண்ட  
வளைப்போல் சற்றுத் திடுக்கிட்டவளாய் அவன் கண்களை  
மலர்த்தி எண்ணப் பார்த்தான்.

அந்தப் பார்வையில் ஏதோ ஒருவகை ஏக்கம்

எதற்காகவோ என்னைக் கெஞ்சுவது போன்ற பாவணை.

“என்ன பிரீதா? எதைப்பற்றி இப்படிக் கடுமையான  
யோசனை?

“ஒன்றுமில்லையே!” அவன் சொன்னான்.

ஆனால்.....

“ஒன்றுமில்லை!” என்று அவன் சொன்ன பதினிலிருந்தே  
எதோ ஒன்று அவன் மனதைக் கழுப்பித்துக்கொண்டிருக்  
கிறதென்பதைத் தெளிவாகப் புந்துகொண்டேன்.

“ஒன்றுபில்லையா? அப்படியானால் சரி... ஆனால், ஒன்றும் இல்லாததற்கென்வாம். இப்படி அளவுக்கதிகமாகக் கவலைப்பட்டுக் கூடாது பிரீதா.”

என்னுடைய பதிலைக் கேட்டு அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பின்மூலம் அவள் எண்ணைக் கிருப்பிப்படுத்த முயன்றாளா?

மறுபடியும் அந்த இடத்தில் மொனம் நிலவத் தொடங்கிறது.

கடல் அலைகளையே வெறித்துப் பார்த்தவாறு பிரீதா மீண்டும் ஏதோ யோசனையில் ஆழந்தாள்.

அழகு மினிரும் அவளது முகத்தில் பார்வையைப் பதித்து ஒரு புதிய ரசனையில் ஏடுபட்டிருந்தேன் நான்.

அவள் செல்லக் கூறிப்புள்ள குடும்பத்தில் பிறந்திருந்தால், இப்போது ஒரு மகாராளியைப்போல் அவளால் வாழ்ந்திருக்க முடியும்.

ஆனால்—

ஏழ்மையும் துயரமும் அவளை இன்று இந்திலைக்கு ஆளாக்கிவிட்டன. அவளது இளைமையையும் அழங்கியும் விலைப்பொருளாக்கின.

ஒருசில மாதங்கள் அவள் விலைப்பொருளானாலே — படுக்கை அறைப் பதுமையானால்.

உள்ளத்தை எடுக்கோ மறைத்து வைத்துவிட்டு, உடலைக் கடைப்பொருளாக்கினால்.

சந்தைக்கு வந்துவிட்டாள்.

பணம் ஓரளவு சேர்ந்தது.

ஆனால்—

பணத்தைத் தேடிக் கொள்வதுபோல் இழந்த மானத்தைத் திரும்பப் பெற்றுவிட முடியுமா?

“பணம் இருந்தால் மரங்கம் போனவர்களைக்கூட இந்த உலகம் புறக்கணிப்பதில்லை தேவு. ஆனால், பணத்தை இழந்துவிட்டால் எவ்வளவுதான் கொரவமும் கூடுக்க முடிநிறைந்துவிட்டாலும் இந்த உலகம் மதிப்படில்லை.”

அப்படித்தான் பிரிதா என்னிடம் ஆருநாள்சொன்னான். அப்படிச் சொன்னவள் சட்டென என்னிடம் கேட்டாள். “பணம் இருந்துவிட்டால் எவ்வாம் வந்துவிடுமா தேவு?..” கேள்விக்கும் அவளே பதிலானான்.

“பணம் இருந்தால் நாம் தேடியது கிடைத்துவிடும். ஆசைகள் நிறைவேற்றிவிடும். ஆனால், எங்கள் இயலா மையை அதனால் சடுசெய்ய முடியாது தேவ். பணம் தேவையானபோது களங்கப்பட்டுவிட்ட என்னால், மானம் தேவையானபோது பெற்றுக்கொள்ளமுடியவில்லையே... உலகம் மதிக்கவேண்டுமென்று பணத்தைத் தேடினேன். ஆனால், உள்ளம்தான் உலகம் என்பதை மறந்தேவிட்டேன். இப்போது என் உள்ளத்தின் சித்திரவகையிலிருந்து என்னால் தப்பித்துக்கொள்ள முடியவில்லையே தேவ்.”

“வயிற்றுப் பசிக்கு உணவைத் தேடக்கான் முடிந்தது. ஆனால், மனத்தின் பசியைத் தீர்க்க பணத்தால் முடியுமா தேவு?”

“என் உடல் களங்கப்பட்டு விட்டது. ஆனால், என் உள்ளம் களங்கப்படவில்லை என்று நான் சொன்னால் யாராவது நம்புவார்களா தேவு? அது எப்படி முடியும்? என்றானே கேட்பார்கள். என்னால் என்ன பதிலைச் சொல்ளினிட முடியும் தேவு?”

அவள் என்னிடம் இப்படித்தான் ஏதேதோவெல்லாம் கேட்டாள்.

என்னிடம் கேட்டானா அல்லது என்னைக் கேட்பது போல் தன்னைத்தானே கேட்டுக்கொண்டானா?

அவள் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை என்றேன்றான். அது அப்பட்டமான பொய்.

அவள்து சேள்விக்கு எனக்குப் பதில் சொல்லத் தெரியும். ஆனால், அந்தப் பதிலை நாள் அவளிடம் சொல்ல வில்லை.

சொன்னால்—

அவள் மேற்கூர் மேற்கூர் சுமப்பமாட்டாள்.

“என் உடல் களங்கப்பட்டு விட்டது... ஆனால், என் உள்ளாம் களங்கப்படவில்லை என்று நான் சொன்னால் யாராவது நம்புவார்களார் தேவு?”

அவளது கேள்வி என்னுள் எதிரொலித்தது.

“நான் நம்புகிறேன் பிரீதா! நீ களங்கப்படவில்லை. நீ ஒரு விலைமகள்... ஆனால், நீ களங்கப்படவில்லை பிரீதா... நீ தூய்மையானவள்.”

எனக்குள் நான்’சொல்லிக்கொண்டேன். அவனுக்குச் சொல்லவில்லை.

“உடலுக்குள்தான் உள்ளாம். ஆனால் இரண்டுமே ஒன்றால்ல. உன் உடல் வேறு உடல்களைத் தழுவியிருக்கலாம். அந்தத் தழுவலில் உன் உள்ளாம் நன்றாயில்லை. உன் உள்ளாம் மகிழ்ச்சியடையவில்லை. அப்படி ஒரு தூய மன உணர்வு உண்ணிடம் இருப்பதால்தான் இன்று உன்னால் கடந்த காலங்களுக்காக கண்ணீர் வடிக்க முடிகிறது. எதிர்காலத்துக்காக ஏஞ்ச முடிகிறது... நான் சொல்வேன் பிரீதா, நீ களங்கமில்லாதவள்.”

அவளது கேள்விக்கு என்னுள் பதிலிருந்தது. அவளிடம் நான் சொல்லவில்லை.

“பதில் தெரியாத அல்லது பதில் கண்டுபிடிக்க முடியாத எத்தனையோ கேள்விகள் இந்த உலகத்தில் இல்லையா? அத்தகைய கேள்விகளில் அதுவும் ஒன்றுக் கூடிருந்து விட்டுப் போகட்டுமே” என்று நீண்ததுக்கொண்டவன் போல் அவள்முன் மொனம் ஈடுத்தேன்.

அன்று அவளது கேள்விக்கு நான் பதிலளிக்கவேண்டில்லை.

ஆனால்--

அவள் என் வார்த்தைகளில் தனக்கு மன அஸமதி தேடுகிறான். அதனால் சொன்னேன்.

“தவறுகள் மனித இயல்புதான் பிரீதா... அறிந்தோ அறியாமலோ நீ இழழுத்துவிட்ட தவறுகளுக்காக இப்போது நீ கவங்குகிறோய். நீ தூய்மை அடைந்துவிட்டாய் என்பதுக்கு இதைவே அத்தாட்சி.”

அவள் துயரத்தோடு கேட்டான்:

“நானும் மற்றப் பெண்களைப் போல ஒரு பண்புள்ள கெளரவமான வாழ்க்கையை வாழ்முடியுமா தேவு?”

“அதில் என்ன சந்தேகம் பிரீதா?”

அவள் விரக்தியாகச் சீரித்தாள்.

“நிலைவைக் காட்டி அதைப் பிடித்துத் தரசொல்லி அமுது அடம்பிடிக்கும் பின்னைக்கு... ஈகயில் கண்ணுடியைக் கொடுத்து நிலைவைக் காட்டுவதுபோல் இருக்கிறது உங்கள் பேச்சு. என் மன ஆறுதலுக்காகச் சொல்லாதீர்கள் தேவ... மற்றவர்களில் ஒருவனுக் கின்று சொல்லுங்கள். நானும் இந்தச் சமுதாயத்தில் ஒரு கெளரவமான குடும்பம் பெண்ணாக வாழ்முடியும் என்று நினைக்கிறீர்களா தேவ?”

“நிச்சயமாக.”

“என்னுல் வாழ முடியுமென்ற தண்ணம்பிக்கை உங்மனதில் வேறுன்றியிருந்தால், நிச்சயமாக அது உன்னால் முடியும்.”

அதற்குப் பிறகு பிரீதா அதைப்பற்றிப் பேசவில்லை. அவள் முகத்தில் ஒரு தெளிவு பிறந்ததை என்னால்புரிந்து கொள்ள முடிந்தது.

## 9.

கட்டி அலைகளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த பிரீதா, மேற்வாக என் பக்கம் முகத்தைத் திருப்பினாள்.

“தேவ...” மேல்ல அழைத்தாள் அவள்.

“சொல்லு பிரீதா.” என்றேன்.

அவள் பின்புறம் திரும்பி தெருவைப் பார்த்தாள்.

சற்றுத் தொலைவில்—காவிழுகத் தெருவில்—ஆனநடமாட்டும் காற்று ஈகைபீசு, பொழுதுபோக்கு ட்ரெ

காவிருக்ததுக்கு வந்து போய்கொண்டிருப்பவர்கள் அவர்கள்.

தேவி உங்களிடம் இப்போது ஒரு முக்கியமான கேள்வி கேட்கப்போறேன். பதில் சொல்வீர்களா?''

“பதில் சொல்லக்கூடிய கேள்வியாக இருந்தால் பதில் கிடைக்கும்.”

அவள் சில வினாக்கள் அமைதியாக இருந்தாள்.

நீண்ட பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளிப்பட்டது. அவள் என் முகத்தைப் பார்க்காமலேயே என் னிடம் கேட்டாள்:

“காதல் என்றால் என்ன தேவி?''

அவளது கேள்வி எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. என் விரல்களினால் அவளது கண்ணத்தைத் தட்டி, அவள் முகத்தை என் பக்கம் திருப்பினேன்.

மாலை மங்கிய அந்த வேளையிலும் - அவள் கண்கள் தான் எவ்வளவு ஏழிலாகப் பிரகாசிக்கின்றன.

அவள் என் பார்வையைத் தாங்க முடியாதவள்போல் விழிகளை நிலம் நோக்கித் தாழ்த்தினான்.

“என்ன கேட்டாய் பிரீதா...?காதல் என்றால் என்ன அப்படித்தானே? இது என்ன கேள்வி பிரீதா? காதல் என்றால்...”

நான் முடிக்கவில்லை. அவள் ஆர்வத்தோடு தலையையிர்த்தி என்னைப் பார்த்தாள்.

“காதல் என்றால் காதல்தான்.”

அவள் சிரிப்பாளன்று எதிர்பார்த்தேன். அவள் சிரிக்கவில்லை.

“கேவி பண்ணுதீர்கள் தேவி. சீரியஸாகத்தான் கேட்கிறேன். தயவுசெய்து சீரியஸாகவே பதில் சொல்லுங்கள்.

“உம்...” என்றேன். சொன்னேன்.

“உன் கேள்விக்கு நான் பதிலளிக்குமுன்பு நீ எனக்கு ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தியாக வேண்டும்.”

“எதுவாயினும் கேளுங்கள் தேவி. உங்களிடமிருந்து எதையும் மறைஷ்க தான் விரும்புவில்லை.”

“தாங்ஸ! இப்போது நீ இப்படி ஒரு கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன பிரீதா?”

“எனக்கே புரியவில்லை தேவ். ஏனோ கேட்க வேண்டுமென்று தோன்றிற்று. கேட்டேன். என் மனம்தான் இதற்குக் காரணமா? அதுவும் எனக்குப் புரியவில்லை. உள்ளத்தைத் திறந்து உங்களிடம் சொல்கிறேன். கடந்த சில நாட்களாக என் மனதில் ஒரு புதிய உணர்வு அலை பாய்வதை என்னுல் உணர்ந்துகொள்ள முடிகிறது தேவ். அந்த நினைவு எழும்போது உலகத்து இன்பங்களையெல்லாம் ஒன்றாகக் கலந்து என் இதயத்தின்மீது கொட்டிவிட்டாற்போன்று பூரிப்பாக இருக்கிறது தேவ்.”

அவள் தன்னை மறந்து சொல்லிக்கொண்டிருந்தாள். சட்டெண இடை நிறுத்தி, நாணத்தோடு புன்னக்கத்தாள். தலையைக் குனிந்து கொண்டாள்.

காதல்!

ஆம்.....அதுவே ஒரு இனிய உணர்வுதான்! என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன் நான்.

நான் அறிந்தவரையில் காதலுக்கு இரண்டு வடிவங்கள் உண்டு!.....ஒன்று புறக்கவர்க்கியினால் உருவாகும் காதல். இந்தக் காதலில் உடலுறவுக்கான பிரியம்தான் அளவுக்கு அதிகமாகத் தேங்கி நிற்கும்! உடல் கன் நெருங்கி இருக்கும் மட்டும்தான் இந்தக் காதல் நிலைக்கும்! சந்தர்ப்பவசத்தால் இத்தகைய காதலர்கள் பிரிய நேரி டும்போது இந்தக் காதல் அழிந்து விடும். அல்லது திசை மாறி விடும்.

இரண்டாவது வகையான காதல்—

மனங்களின் உள் கவர்க்கியினால் மலர்கிறது.....இத்தகைய காதல் வசப்பட்ட இரண்டு உள்ளங்களுக்கும் ஆத்மார்த்த ரீதியிலான அன்பை அடுத்துக்கான மற்றைய சுகங்கள் எல்லாம் .....ஒருவருடைய குறை நிறைகளோ அல்லது பிரிவுகளோ அவர்களுடைய அன்பில் பாடுப்பை ஏற்படுத்துவதின்போல் அலஸ், துரதிர் ஷ்டவச

மாக இன்றைய சமூதாயத்தில் முதல் வகைக் காதல் தான் பெருகி நிற்கிறது!

கண்ணியர்கள் பலர் கற்பிழந்து போவதற்கும், காதலர்கள் பலர் கோடேறி நிற்பதற்கும் காரணமாக அமைந்தது முதல் வகைக் காதல்தான்.

என் வார்த்தைகளைப் பிரீதா யிக அவதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

நான் பேச்சை நிறுத்தினேன்.

பின்னும் சில வினாக்களில்லை அவளது அழகிய கண்கள் என் முகத்தையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தன.

“என்ன பிரீதா! என் முகத்தில் இவ்வளவு கூர்மையாக எதைப் பார்க்கிறோய்?”

அவள் தமுதமுத்த குரலில் சொன்னாள்:

“எனக்கே புரியவில்லை தேவ! உங்கள் முகத்தைக் காலமெல்லாம் இப்படியே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போலவும், உங்கள் பேச்சைக் காலமெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் போலவும் தொன்றுகிறது.

அவள் சற்று நிறுத்தினாள்.

தனக்கே, தான் சொல்லிக் கொள்பவள் போல்தன் தலையைக் குனிந்து—எனக்குக் கேட்கும்படியாகச் சொன்னாள்:

“எனக்கும் அடிக்கடி பேராசை பிடித்துக் கொள்கிறது. நிறைவேருத் ஆசைகளில் கூட மனம் கணவு காணத் தொடங்கி விட்டது”

“நிறைவேருத் ஆசைகள் என்றால்?... நீ என்ன சொல்கிறோய் பிரீதா?”

“என் நினைமை உங்களுக்குப் புரிகிறதா தேவ? என் ஏக்கம் எதைப் பற்றியதாக இருக்கும் என்று உங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறதா தேவ? இத்தனை காலம் என் வாழ்க்கையில் எனக்கென்றேரு பற்றுதல் இருந்த தில்லை. ஆனால், இப்போது என் வழியை நான் எனவு

கடந்து நேசிக்கிறேன். என் கணவுகள் சிறைந்து போய் விடுமோ என்ற பயம் அடிக்கடி என்னுள் பெருகிக்கொள் கின்றது தேவி அப்படி ஏதும் நிகழ்ந்து விட்டால் அதற் குப்பிற்கு என்னுல் வாழுவே முடியாது தேவி!''

பிரீதா உணர்ச்சிவசப்பட்டிருந்தாள்.

அவள் மனம் உருகிக் கொண்டிருந்தது.

“பிரீதா! நீயாகவே ஏதேதோ கற்பணியில் உள் மன கைக் குழப்பிக் கொள்கிறோம். நாம் நடந்து வந்த பாதை சரியா, தவரே இப்போது நடந்து கொண்டிருக்கும் பாகை நேரியதுகான் என்ற தன்னம்பிக்கையோடு நாம் நடக்கத் தொடங்கி விட்ட பிறகு, வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, அதைப்பற்றியே கலங்கிக்கொண்டிருப்பது சரியான காரியம்தானு? காலம் மாறிக்கொண்டிருக்கிறது. மாற்றத்தை எதிர்நோக்கி, வருங்காலத்தை நோக்கி விரையும்போது கடந்து வந்த பாதைகள்கூடக் காலத்தால் மூடப்பட்டுப் போகலாம் இல்லையா?!”

பிரீதா மெளனமாக இருந்தாள்.

நாள் சொன்னவைகளைத் தன்னுள்ளேயே போட்டுச் செந்தித்துக் கொண்டிருந்தாள் போலும்.

கைக்கடிகாரத்தைப் பார்த்தேன், மனி எட்டரைக்கு மேலே ஐந்து நிமிடங்களைத் தாண்டிக்கொண்டிருந்தது.

அவளது இடையைப் பற்றியிருந்த என் கையினால், அவளது இடையைச் சற்று அழுத்தினேன்.

“அனவுக்கதிகமா? மூளைக்கு வேலை கொடுக்காதே! பிறகு, அங்கொடைக்குப் போக வேண்டியதுதான்!”

அவள் என்னைப் பார்த்தாள். அவளது வெண்பற்கள் ஒளி விசின, முகமலர்ந்து சிரித்தாள்.

இருவரும் எழுந்து கொண்டோம், காலாற சில அடி தூரம் நடந்தோம்.

“பஸ்ஸிலேறி வீட்டுக்குப் போய் விடலாம்” என்றுள் பிரீதா.

“உன் வீட்டுக்கா?”

“வேறு எஞ்சோம் போகிறீர்கள்?”

“என் அறைக்குப் போகலாமென்றிருந்தேன்”

அவள் பொய்க் கோபம் காட்டி முறைத்தாள்.

“இன்றைக்கு நீங்கள் என் வீட்டில்தான் தங்கியாக வேண்டும்!”

“சொந்த வீடு வைத்திருப்பவனைப்போல் பேசுகிறு யோ, வாடகை வீடுதானே!”

“சொந்தமோ, வாடகையோ நான் குடியிருக்கும் வரை அது என் வீடுதான். அதைப்பற்றி உங்களுக்கென்ன? நீங்கள் என்னேடு வர வேண்டும் அவ்வளவ்தான்!”

“சரி, உன் இஷ்டம்!” என்றேன்.

## 10.

**இரவின் அமைதியில் ஊரெல்லாம் மூழ் கிணிட்ட பின்பும்கூட நானும்,** பிரீதாவும் விழித்துக்கொண்டுதான் இருந்தோம்.

நகரைத் தாண்டிச் சற்றுத் தொலைவில் காட்டாய்த் தெர்ந்த ஒரு ஊர்ப்புறத்தில் அமைந்திருந்தது பிரீதாவின் வீடு.

வீடு என்று சொல்லக்கூடியதான் ஒரு அம்சத்துடன் காட்சியளித்தவை கமார் பத்து அல்லது பன்னிரண்டு வீடுகள்.

மற்றவை அனைத்தும்—பலகைகளால் ஆன குடிசைகள்.

வறுமையோடு போராடும் மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி அங்கே வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருந்தது.

“இன்பம் என்று ஏதோ ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறதாமே. அது என்ன?” என்ற கேள்வியைக் கேட்டுக் கேட்டுப் பதின் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் மனிதமனங்கள் அங்கே அதிகம் இருந்தன.

“தூக்கம் வருகிறது. விளக்கை அனைத்து விடாடுமா தேவே?”

என் படுக்கைக்கு சில அடி தூரத்தில், தன்னுடைய படுக்கையில் சாய்ந்து கொண்டே கேட்டாள் பிரீதா.

படுத்திருந்தபடியே தலையைத் திருப்பினேன். கண்கள் அவள்மீது நிலைத்தன.

விளக்கின் ஒளியில் அவள் அழகு மெருகேறியிருந்தாற் போல் தோன்றிற்று என்கு. வெண்ணிற—மெல்லிய—இரவு உடையில்—அவளது எலுமிச்சம்பழு நிறத்து மேஜர் ஒளி வீசிற்று.

இளமை வனப்பேறியிருந்த அவளது கட்டுடை இமைக்காமல் பார்த்தேன். அவளது செவ்விதம் களில் புன்னகை தவழ்ந்தது. குறும்பாக என்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான்.

“விளக்கை அணைத்து விடுகிறேன்!” அவளது கரம் விளக்கை நோக்கி நீண்டது.

“வெண்டாம் பிரீதா!” என்றேன். என் குரல் அடைத்துத் தடுமாறிற்று.

“தூங்கம் வருகிறது தேவ! விளக்கை அணைத்து விடுகிறேனே!” அவள் கெஞ்சவதுபோல் பாவண செய்தாள். எனக்குக் கொஞ்சம் கோபம் வந்தது.

உடலை மறுபுறம் திருப்பிக்கொண்டு கண்களை மூடி வேண். மூடிய கண்களுக்குள்ளும் பிரீதாவின் மஞ்சள் மேனி அழகு காட்டிற்று.

“விளக்கை அணைக்கிறேன் தேவ!”

“உன் இஷ்டம்போல் செய்து கொள்ள வேண்டியது தானே?” என் குரலில் கொஞ்சம் காரம்.

அவள் படுக்கையிலேயே எழுந்து உட்கார்ந்தாள் கவரில் நிழல் வீழ்ந்தது.

“இப்போது உங்கள் இஷ்டம் எதுவென்று எனக்குத் தெரியும். அப்படித்தான் நடக்க வேண்டுமென்று எனக்கு ஆசையாக இருக்கிறது” அவள் மெதுவாகச் சொன்னாள்; சொல்லிக் கொண்டே விளக்கை அணைத்தாள்.

இருள் குழந்தது.

சில வினாடிகளில்—என் மார்பின்மீது மென்மையான ஒரு ஸ்பரிசத்தை உணர்ந்தேன். அடுத்த கணம்—பணிமலர் இதழ்கள் என் இதழ்களில் கலந்தன.

என் வலிய காஷிகளுக்குள் ஒரு பூவுடல் சிறைப்பட்டுக் கிடந்தது. இதயத்தில் அடிக்கடி கொழுந்து விட்டெரி கின்ற தாபத்திற்கு இரை கிடைத்து விட்டது.

இன்பம்!.....இன்பம்!!.....

உடல் கரைந்து—உள்ளம் கரைந்து—யிர சுள் கரைந்து—உல்லாமே இன்சு மயமாகி விட்டாற்போன்ற புது உணர்வு!

ஆடையற்ற மேனிகள்!

பிரீதாவின் மார்பிடையே என் முகம் புதைந்து கிடந்தது. அவளது மெல்லிய முனகல் ஒலியையும்—எங்களது உங்களப் பெருமுச்சுகளையும் தவிர—

அறையினுள் ஓரே அமைதி!

அவளே நானுகவும், நானே அவளாகவும், இருவரே ஒருவராகவும், ஒருவரே இருவராகவும்...? அவளே ஓரூடு இலைந்து முன்பே நான் அனுபவித்த இனிமைக் கிறக்கம் தான். என்றாலும்—இதுவே புதிதான ஆரம்பம்போல்...

இது என்ன புதுமை!

“பி...ரீ...த்...தா!”

“தேவ்...வ்...!”

“பி...ரீ...த்...!”

பிரீதாவுள் நான்—என்னுளி பிரீதா—நேரம் நகர்ந்து கொண்டிருக்கிறது. வேகமாக, மிக...மிக...வேகமாக.

## 11.

ஓரு வாரம் ஒஷ மறைந்து விட்டது.

வழக்கம்போல்—அலுவலகத்திற்கும், ஓய்வு நேரங்களில்—பிரீதாவின் விட்டுக்குமாகப் போய் வந்து கொண்டிருந்தேன்.

“பிரீதாவுக்கு வாழ்வளித்தாக வேண்டும்”

அந்த முடிவுக்கு நான் வந்து விட்டேன்.

அந்த முடிவை யாரும் மாற்ற முயலப் போவதில்லை என்பதுவும், அப்படி முயன்றாலும் அவர்களால் அதை மாற்ற முடியாது என்பதுவும் எனக்குத் தெரியும்.

ஆனால்!

எதிர்க்காலம் என்ற ஒன்றைப் பிரீதாவின் நல்வாழ்வுக்காகவே தியாகம் செய்துவிட வேண்டும் என்ற என்னுடைய ஆத்ம ரீதியான ஆசைக்கு—

சமுதாயம் எத்தகைய விமர்சனத்தைத் தரக்கூடும்?

அதையும் முன்கூட்டியே நான் உணர்ந்து கொள்ள விரும்பினேன். என்னைப் பொறுத்த அளவில்—

பிரீதா தூய்மையானவள். நான் அவனுடைய உள்ளத்தைத்தான் பார்க்கிறேன்; உடலையல்ல. ஆனால் சமுதாயத்திற்கு—

பிரீதா ஒரு விலைமகன்.

சமுதாயம் அவளது உடலைத்தான் பார்க்கிறது; உள்ளத்தையல்ல.

“ஒரு வேசிக்கு வாழ்வளிக்கப் போகிறேன்”

என்று ஒருவன் கொண்டுள்ள சமுதாயம் அவளைத் “தியாகி” என்று கற்றுக்கொள்ளுமா? இல்லை!

“வாழுத் தெரியாதவன், பைத்தியக்காரன் அல்லது வெறியனர்வு படைத்தவன்” இப்படி ஏதாவதோரு பட்டம் மட்டும்தான் அவனுக்கு எஞ்சும்.

அப்படி ஒரு பட்டம் எனக்குக் கிடைத்தால்—

அதைத் தாங்கிக் கொள்ளக்கூடிய மனவழிமை எனக்கு இருக்கிறதா?'' என்னையே நான் பல தட்டுவதன் கேட்டுக் கொள்டேன்.

“இருக்கிறது; இருக்கிறது!''—என்னும் ஒரு குரல் பலமாக எதிரொலித்தது.

“அவன் அவனை மயக்கி விட்டாள். அந்தப் பைத்தியக் காரணம் அவன் விரித்த வலையில் விழுந்து விட்டான். இது களின் வெறித்தனமான ஆட்டத்துக்கு நல்ல தொரு பெயர் காதலாம்...காதல்!''

உள்ளத்தைப் பார்க்காமல்—உடல்களைப் பார்த்து— செயல் முறைகளைப் பார்த்து—

மனிதர்களை எடுபோடும் சமுதாயம் இப்படித் தான் பேசும்.

“என் காலம் முழுவதும் நான் உங்களுடைய வளாகவே இருந்துவிட்டுப் போகிறேன். உங்கள்புனிதயான அன்பின் நினைவுடனேயே நான் வாழ்ந்து முடித்துவிட்டுப் போகிறேன். ஊரறிய என்னைத் திருமணம் செய்து கொள்வதால் உங்கள் பெருமையை—குடும்பக் கொராவத்தைச் சந்திக்கு இருத்து விடாதிர்கள் தேவு!''

“நான் உன்னை ஊரறிய மனந்து உங்கு வாழ்வு அளிக்கப் போகிறேன்'' என்று பிரீதாவிடம் நான் சொன்னபோது அவன் அப்படித்தான் என்னிடம் மன்றுடினான்.

“நான் ஒரு முடிவுக்கு இவைகளில் கருவதில்லை பிரீதா.....அப்படியே வந்துவிட்டால் அதை யாராலும் மாற்றவே முடியாது!''

“எனக்காக உள்ளென் வாழ்க்கையை யள்ளம் வைக்கப் போகிறீர்களா தேவு?''

“இல்லை பிரீதா!....என் வாழ்வில் இனிமேல்தான் எனக்கு ஒரு பிடிப்பு ஏற்படப்போகிறது.....உன்னால் என் வாழ்வில் ஒரு மலர்ச்சி உண்டாகப் போகிறது!''

“உங்கள் நூய்க்கம்யால் அவ்வகை—புனிதமான காதலுக்கு நான் காரித்து வாங்குவதாக தேவு?....''

“காதலுக்குத் தகுதி, தராதும் என்று கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா பிரிதா? அப்படி நான் கெள்விப்பட்ட தில்லையே.....எனக்குத் தெரிந்ததெல்லாம் காதலுக்குத் தேவையானவை இரண்டே இரண்டு உள்ளங்கள்தான். அன்பைத் தனிர் அங்கு வேறு எதுவும் இடம் பெறக் கூடாது.....அன்புக்காக அன்பைக் கொடுப்பதுதான் உண்மைக் காதல்.....அழகு—பணம்—அந்தஸ்து இவைகளுக்காக அன்பைக் கொடுப்பது தூய காதலாகிவிட முடியாது”

“நீங்கள் எவ்வளவுதான் சொன்னாலும் என்னால் என்மணத்துத் திருப்பிப்படுத்திக் கொள்ள முடியவில்லையே தேவ.....உங்கள் மனைவியாக நான் வாழ்வதால் எனக்குப் பெருமையுண்டு. ஆனால், என் கணவராக நீங்கள் பெயர் எடுத்தால் அது உங்கள் பெயரையே மாசுபடுத்திவிடும் தேவ்”

“பிரிதா!...என்னைப் புரிந்து கொண்டுமா நீ இப்படி யவ்வாம் பேசுகிறோய்?.....நீ என்னை மணப்பூர்வமாக நேரிக்கவேயில்லையா பிரிதா?”

“தேவ!.....ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்.....உங்களைப் புரிந்து—உங்கள் அன்பில் கலந்து—புடம்போட்டதுங்கமேன் உருமாறி நிற்கிறேனே—என் தெய்வமென உங்களை நினைத்திருக்கும் என்னிடம் நீங்கள் இப்படியொரு கெள்வியைக் கேட்கலாமா தேவ?”.....

“என்மீது இவ்வளவு காதல் கொண்டுள்ள நீ என் இந்டப்படி நடப்பதற்கு ஏன் அச்சப்படுகிறோய்?....?”

“உங்கள் இந்டத்துக்கு நான் எப்போதுமே மறுப்புத் தெரிவித்தது இல்லையே தேவ.....ஆனால், கிருமணம் என்று ஊர் அறிய நடக்கும் சடங்குதானே வேண்டாம் என்கிறேன்.....சம்பிரதாயபூர்வமாக நீங்கள் என்கழுத்தில் தான் அணிந்தால்தான் நான் உங்கள் மனைவி... இப்போதுகூட நான் உங்கள் மனைவிதானே தேவ?”

“அந்த உறவைப் பகிரங்கமாக்க வேண்டும் என்று தான் தான் அசைப்படுகிறேன். உங்கள் மனத்து கொள்வதற்கு முலம்பட்டி சொன்னதுபோல்—நா ரெல்லாம்

என்னைத் தூற்றினதும் அதை என்னாம் அமைதியாக ஏற்றுக் கொள்கிறேன். உனக்காக எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனைவியை எனக்குண்டு பீர்தா.....இனி நீ எதுவும் பேசக்கூடாது.....நான் சொல்லுகிறபடி தான் நடக்க வேண்டும்”

அதற்குப் பிறகு பீர்தா என்னை எதிர்த்து வாதாடவில்லை. என் கால்களைக் கட்டிக்கொள்ளுகின்றை ராய்க் கஸரந்தான் அவன்.

“அடுத்த வாழம் நாம் எனது ஊருக்குப் போதலாம்.....உங்கே பெரியவர்களின் ஆசியோடு உண்டு நான் தாவி அணிவிக்கிறேன்”

அவன் அதிர்ச்சியுடன் நீமிரந்தாள்।

“உங்கள் ஊருக்கா?”

“ஏன் கிராமத்துக்கு வந்து வாழ்க்கை நடத்த உனக்கு விருப்பமில்லையா?”

“அதில்லை தேவ்”

அவன் சொல்ல வந்ததைச் சொல்லாமல் தயங்கினான்!

அவன் சொல்ல வந்த விஷயத்தைக் கிரகித்துக் கொண்டவனும் தொடர்ந்தேன்.

“நீ ஏன் அச்சப்படுகிறோய் என்பது எனக்குப் புரிகிறது பீர்தா. உண்ணைத் தெரிந்தவர்கள், உண்ணப்பற்றி அறிந்து கொண்டவர்கள் யாராவது கிராமத்தில் இருந்து விடுவார்களோ என்று நீ அச்சப்படுகிறோய் இல்லையா?”

பீர்தாவின் பார்வையில் வியப்புத் தெரித்தது.

“என் மனதில் உள்ளதை இவரால் எவ்வாறு புரிந்து கொள்ள முடிந்தது!” என்பதோல் எண்ணேயே வெறித்துப் பார்த்தாள் அவன்.

“பயப்படாதே பீர்தா! என் மனவியாகத்தான் நீ அங்கே வரப்போகிறோய், உன் வாழ்க்கையை வளமுள்ளதாக்க வேண்டிய பொறுப்பை என்னிடம் விட்டு விடு. எதைப்பற்றியுமே நீ வரும்படிக்கூடாது!”

பிரீதா கண்களைத் துடுத்துக் கொண்டாள். மகிழ்ச்சி யோடு விரித்தாள். என் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

“தூய்மையான வாழ்க்கை வாழப் போகிறோம் என்ற நினைவே இத்தனை மகிழ்ச்சியைத் தர முடியுமென்றால்..... தேவு, நான் தூய்மையானவளாகவே இருந்திருந்தால்”....

அவளது வாயை என் கையினால் பொத்தினேன்.

“இறந்த காலத்திலே நீ என்னிப்பார்க்கக்கூடாது. நிகழ்காலம் வசந்த காவமாகி விட்டது. இலையுதிர் காலத்தையே நினைத்திருந்து ஏன் மனதைக் குழப்பிக் கொள்கிறோய்?”

“உதிகள் நினைவான் பெற்ற மிகப் பெரும் செல்வம் தேவு. அதற்கு இனையாகத் தர என்னிடம் எதுவும் இல்லை தேவு!”

பிரீதாவின் குரல் சுரகரத்தது. கண்கள் குளமாயின.

அது ஆவந்தக் கண்ணீர் என்பது எனக்குத் தெரியும். அவளது முதுகை ஆதரவாக வருடிக் கொடுத்தேன்.

“என் மனைவி கண் கல்லிக்கூடாது. அதுதான் என் ஆஸை!”

## 12.

**அ**லுவலகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். மனம் அடுத்துக் கெய்ய வேண்டிய வேலைகளை வரிசைப் படுத்திக் கொண்டிருந்தது.

கம்பெண்டில் இரண்டு வார வீடு போட்டாயிற்று. நடைக்குச் சணிக்கிழுகை. இரவு ஒன்பது மணிக்கு மாழப் பட்டணம் போகும் விசேஷ புதையிரத்தில் பிரீதாவையும் அழைத்துக்கொண்டு ஊருக்குப் போக வேண்டும்.

அடுத்த ஒரு வாரத்திற்குள்—ஸர்வீய—சம்பிரதாய பூர்வமாக—பிரிதாவை மணமுடித்துக் கொள்ளு மறு வாரமே மறுபடி கொழும்புக்குத் திரும்பி விடலாம்.

ஊருக்குப் போகலாம் என்று சொன்னபோது தயங்கிய பிரிதா—இப்போது உற்சாகமாகப் பயணத்துக்குத் தயாராகி விட்டான்.

அவளிடம் இப்போது ஏற்பட்டிருக்கும் மாறுதல் அவளது எகிர்காலத்தை வளமுன்னதாக்கும்.

“மிஸ்டர் தெவ்!”

எனக்குப் பின்புறமாக அறிமுகமில்லாத ஒரு குரல் ஒளித்தது.

திரும்பிப் பார்த்தேன்.

அன்றெருந்தான் பிரிதா விட்டில் நான் சந்தித்த அதே இளைஞன்—தினேஷ்!

என்னை நோக்கி நெருங்கி வந்தான் அவன்.

“என் பெயர் இவனுக்கு எப்படித் தெரிந்தது? பிரிதா சொல்லியிருக்கக்கூடும்! என்னைச் சந்தித்து என்னேடு பேச வேண்டிய அவசியம் இவனுக்கு என்னதான் வந்தது?”

மேலே யோரிக்க எனக்கு அவகாசமில்லை.

“உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் மிஸ்டர் தெவ்!” என்றஞன் அவன்.

“அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லி அவனிடமிருந்து விலகிப் போய்விடலாமா என்று தோன்றியது.

ஆனால்—

ஏனோ என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை,

“உங்களுக்குச் சிரமம் தருவதற்கு மன்னிக்க வேண்டும். என்னை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கிறேன். பிரிதா சொல்லியிருப்பான்—என் பெயர் தினேஷ்!”

“தெரியுமா?”—ஏன் குறிப்போல் கலையாசத்தேன் தான்.

“இப்பொதுதான் அவுவலசத்திலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறீர்களா?”

“ஆம்!”—என்று களைகளால் சொல்லி முறுவதித் தேன்.

“என் நண்பன் திருவன் உங்களோச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்பதைத் தெரிவித்தால் நாங்கள் உங்களோவந்து சந்திப்பதற்குச் சுலபமாக இருக்கும்!”

“விஷயத்தைச் சொல்லுங்கள்.....விலாசத்தைத் தருகிறேன்” என்றேன்.

“உங்களோடு பேச வேண்டியவன் என் நண்பன் விஷயம் அந்தரங்கமானதாகக்கூட இருக்கலாம்.....அதனால் அவரை அழைத்து வந்து உங்களுடன் கேரடியாகப் பேசவிடுவதுதான் முறையானது”

“நீங்கள் அவனை அழைத்து வருவானென்; நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வந்து விடலாமே”

அவன் மென்று விழுங்கினான்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர் தேவ்?”

“நீங்கள் எதற்காக என்னைச் சந்திக்க வந்திருக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது என்று சொல்கிறேன்”

அவன் முகம் சட்டெனக் கறுத்தது! சமாளித்துக் கொண்டான்.

“உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியும்.....நீங்கள் என்னுடன் பேச நினைத்த விஷயம் பிர்தானவப்பற்றியது. சரிதானு?”

அவன் தடுமாறினான்.

“மிஸ்டர் தேவ!.....நீங்கள்.....நான்.....?”—அவன் வார்த்தைகளைத் தெடினான். பேச்க வரவில்லை!

“நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் மிஸ்டர் தினேஷ்!.....ஆனால், நான் ஒன்று சொல்கிறேன்..... கவனமாகக் கேட்டுக் கொள்ளுகிறேன்.....பிர்தானின் வாழ்வை

வில் இனி யாருடைய அனுவதியமான குறுக்கிடுகளும் ஒரு வாகுவதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்”

அவன் சிரித்தான்; அந்தச் சிரிப்பில் ஏ என்ம் இருந்தது!

“தன் சொந்த மனைவியைப்பற்றி ஒரு கணவன் பேசுவதுபோலப் பேசுகிறீர்களே”

“உண்மைதான். அவன் இப்பொது என் மனைவி” என் குரலில் ஒரு கடுமை இருந்தது!

அவன் கைகளினால் தன்னுடைய வயிற்றைப் பொத்திக் கொண்டு வாய்விட்டுச் சிரித்தான்.

“திஸ் இஸ் ஏ வெட்டல்ட் ஜோக்”

சிரிப்புக்கிடையே சொல்லிக் கொண்டே தொடர்ந்து சிரித்தான்!

“உங்களுக்கென்று ஒரு வாழ்க்கை தேவையே இல்லையா மிஸ்டர் தேவ்..... சேறு என்று தெரிந்தே அதற்குள் குளிக்கப் போவதற்கு பெயர் அறிவுடைமை அல்ல—பைத்தியகாரத்தனம்”

“உம்மிடமிருந்து நான் அறிவுரையை எதிர்பார்க்க விகிலை. அதனால் அது எனக்குத் தேவையுமில்லை!”

“சரிதான். கேடு வரும்போது மதி கெட்டுத்தானே வரும்? யாருடைய அறிவுரையையும் அது எதிர்பார்ப்பதில்லை”

அதற்கு மேலும் அவனுடன் பேசிக் கொண்டிருக்க என் மனம் விரும்பவில்லை.

மனித மனக்களைப்பற்றி முழுமையாக என்னால் உணர்ந்து கொள்ள முடியாவிட்டாலும். எந்தெந்த நேரத்தில் ஓவ்வொருவனும் எப்படி எல்லாம் மாறக் கூடும் என்ற அனுபவங்கள் எனக்கு அதிகம்.

நான் முன்னோக்கி நடப்பதற்காக அடி எடுத்து வைத்தேன்—குறுக்காக வந்து நின்று கொண்டான் தினேன்!

“உங்கள் முடிவைச் சொல்லிவிட்டுப் போன்கள் மிஸ்டர் தேவு.....இல்லாவிட்டால் உங்கள் அட்ரஸ் யாவது தந்துவிட்டுப் போன்கள், பள்ளீஸ்”

“அதற்கு அவசியம் இல்லை மிஸ்டர் தினேஷ்! நான் யாரையுமே சந்திக்கப் பிரியப்படவில்லை”—கண்டிப்பாகச் சொல்வேன்.

சொல்லிவிட்டு விரைந்து நடக்கத் தொடர்வினேன்.

“எதிர்காலத்தில் ரொம்ப வருத்தப்படப்போகிறீர்”—என்று தினேஷ் எக்சிபிப்பதுபோலும் சொன்னது என் காதுகளில் தெளிவாக விழுந்தது.

“கிடக்கிறேன் பைத்தியக்காரன்” என்று நினைத்துக் கொண்டே அறையை நாடி நடந்தேன் நான்.

## 13.

சனிக்கிழமை இரவு—ஒன்பது இருபதுக்கு—

கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப் பாஸ் நோக்கிப் புறப்பட்ட விசேஷ புகையிரதத்தினுள் நானும், பிரீதாவும் பயணத்தை ஆரம்பித்தோம்.

இரண்டாம் வகுப்பு பெட்டி ஓன்றினுள்—ஜன்னலோர மாக உட்கார்த்திருந்தாள் பிரீதா.

அவளுக்கு எதிர்ப்புறமிருந்த இருக்கையில் உட்கார்ந்து, அவளது இருக்கையின்மீது கால்களை நீட்டி வைத்துக் கொண்டிருந்தேன் நான்.

“இப்போது ஒரு புதிய பயணம் ஆரம்பமாகியிருக்கிறது இல்லையா பிரீதா?”...

அவள் என்னைப் பார்த்தாள்!

தன்றி சொல்லத் துடிக்கின்ற பார்வை அவளது விழிகளில் பிளிர்ந்து.

“இது ஒரு புதிய பயணம்தான் தேவி.....என் உயிர்த் துணையான உங்களுடன் நான் தொடங்கியிருக்கும் ஒரு புனிதப் பயணம்”

“அழகாப் பேசுகிறேயே.....”

“பேசக் கற்றுக் கொடுத்தவரே நீங்கள் தானே தேவ.....”

புதையிரதம் வேகமாக ஊர்ந்து கொண்டிருந்தது. மனம் கிராமத்தை நினைத்தது.

ஊரைவிட்டுப் புறப்பட்டுவந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் மறுபடி கிராமத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

நானைக் காலை என் கால்கள் கிராமத்து மண்ணை மிதித்து விடும்.

ஊரிலிருந்து புறப்படும்போது தனியாக வந்தவன்—இப்போது ஒரு துணையுடன் திரும்பிப் போகிறேன்.

ஊரில் என்னை அன்போடு வரவேற்க— என் அம்மா உயிரோடு இல்லை! உடன் பிறந்தவர்கள் என்று யாருமே இல்லை.....

ஆனால்—

என் தாய்க்கு அவளது தந்தை சீதனமாகக் கொடுத்த பெரிய கல் வீடு இருக்கிறது.

விதவைக் கோலத்தில் குழந்தை குட்டிகள் எதுவும் இல்லாமல்—அறுபது வயதைத் தாண்டிவிட்ட பெரியம்மா தான் அந்த வீட்டைக் கவனித்து வருகிறோன்.

என்னைப் பாசத்தோடு வரவேற்கவோ, அல்லது பரி வுடன் காப்பாற்றவோ உள்ள ஒரை ஒரு தாய்மை நெஞ்சம் பெரியம்மாவிடம்தான் இருக்கின்றது.

இப்போது—

பெரியம்மாதான் எனக்குக் தாய்—தந்தை—சுகா தரர்—உற்றூர்—உறவினர் எல்லாமும்.

“நான் கண்ணை மூடிறதுக்கு முந்தி இவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைச்சு வீட்டுக்கு வாற மரு

மகளிட்டை நீந்த வீட்டை குடுத்திட்டா நான் நிம்மதியா  
கண்ணை மூடிவிடுவன்''

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பெரியம்மா அப்  
படித்தான் ஆசைப்பட்டாள். அந்த ஆசை இன் நூ ம்  
தான் அஸ்கமித்து விடவில்லை. ஆனால்—

பெரியம்மா சொன்னதுபோல் குடும்ப பாரத்தை  
சுமக்க நான் தயாராக இருக்கவில்லை. திருமணம்செய்து  
பெற வேண்டியவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்  
என்ற எண்ணமும் தோன்றியதில்லை.

“திருமணம் என்பது ஒரு கேவிக்கூத்து.....உடல்  
உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டுக்குள் அடக்குவதற்காக  
உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான இயக்கம் தான்  
திருமணம்’’

திருமணத்தைப்பற்றி இப்படித்தான் என் கருத்து  
அமைந்திருந்தது—பிரீதாவைச் சந்திக்கும் வரையில்—

அவளைச் சந்தித்த பிறகு—

நான் ஏன் இப்படி மாறிப்போய் விட்டேன்? பூர்வ  
ஜென்மத் தொடர்பென்கிறூர்களே...அது இதுதானு?

“என்ன கடுமையான யோசனையில் ஆழ்ந்து போய்  
விட்டார்கள்?”—பிரீதாவின் குரல் கேட்டது.

“ஒன்றுமில்லை பிரீதா”—என்று சொல்லிக்கொண்டே  
ஐங்கள் வழியாக வெளிபே பார்த்தேன்.

புகையிரத நிலையம் ஒன்றில், புகையிரதம் நின்று  
கொண்டிருந்தது.

“உனக்குப் போரடிக்கிறதா பிரீதா?”

“எது?”

“பயன்த்தைப் பற்றித்தான் கேட்கிறேன்”

“உங்கள் அருகில் இருக்கும்போது எனக்கு எல்லாமே  
இனிமையாகத்தான் இருக்கிறது தேவ்”

“சரிதான். ரொம்பநன்றாகத்தான் முற்றிப்போய்  
விட்டது”

“முற்றிப்போய் விட்டதா? நீங்கள் என்ன சொல்  
கிறீர்கள் தேவ்?”

“உன் காதலைப்பற்றிச் சொல்கிறேன் பிரீதா”

—அவள் புன்னகை பூத்தாள்.

என் இருக்கையிலிருந்து எழுந்து அவளை இருக்கையில்—அவளை ஒட்டினுற்போல் உட்கார்ந்து கொண்டேன்.

அந்தப் பெட்டியினுள் ஆட்கள் அதிகம் இல்லை. இருந்த ஒரு சிலரும் தாங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். பயணிகளைத் தாலாட்டிக் கொண்டே புகையிரதம் தன் பயணத்தைத் தொடர்ந்தது.

“காலையில் எத்தனை மணிக்கு ரெயில் யாழ்ப்பாணத் துக்குப் போகும்?”

—ஏதோ ஒருவகை ஆவலுடன் கேட்டான் பிரீதா.

“எப்படியும் காலை எட்டு மணிக்கு முதல் நாம் கிராமத்துக்குப் போய்விடலாம்” என்றேன்.

“உங்கள் ஊர் யாழ்ப்பாணத்திலிருந்து எவ்வளவு தூர்த்தல் இருக்கிறது?”

“யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு பதினெட்டு மைல் இருக்கும்”

“பஸ்ஸில்தான் போக வேண்டும்”

“நீ விரும்பினால் ஒரு கார் பிடித்துக் கொண்டு ஊருக்குப் போகலாம்”

“வேண்டாம்! பஸ்ஸிலேயே போய் விடுவோம்”

“இன்னும் ரெயில் பாதி வழி கூடத் தாண்டவில்லை. அதற்குள் நாம் பஸ்ஸில் ஏறி ஊருக்குப்போக ஆரம்பித்து விட்டோம். பார்த்தாயா?”

இருவரும் சேர்ந்து சிரித்தோம்.

பிரீதா என் தோள்மீது தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

“தூக்கம் வருகிறதா பிரீதா?”

“உம.....இது இன்பத் தூக்கம். உங்கள் தோள்மீது தலை சாய்த்துக் கண் முடிக் கொள்வதில் நான் காலனும் நிம்மதி வேறு எங்குமே எனக்குக் கிடைக்காது தேவி”

“சரி! படுத்துக்கொன்றேன்.

என் மார்பில் அவள் தலை சாய்த்து நிம்மதி யாக உறங்குவதற்கு வசதியாக என் கால்களைச் சற்று நீட்டி ஒருக்களித்து உட்கார்ந்து கொண்டேன்.

அண்ணாந்து என் முகத்தைப் பார்த்தாள் பிரீதா. ஒரு நாணம் கலந்த புன்னகையை வீசியவள் கண்மலரத் தொடங்கினான்.

ஆதரவாக அவளது உடலை ஜெத்துக்கொண்டேன்.

## 14.

**த**ன் உடல், உள்ளம், உயிர் எல்லாவற்றையும் எனக்கே முழுமையாக அர்ப்பணித்துவிட்டவளாய் ஒரு இனிய, மன நிறைவைத் தரும் எதிர்காலத்தை எதிர் நோக்கி அவள் என்னுடன் புறப்பட்டிருக்கிறீர்கள்.

“ஊரரிய என்னைத் திருமணம் செய்துகொள்வதால் உங்கள் பெருமையை, குடும்ப கெளரவத்தைச் சந்திக்கிடுத்துவிடாதீர்கள்” என்று கதறிய அதே பிரீதா தான் இவள்.

“என் உடல் களங்கப்பட்டுவிட்டது, ஆனால், என் உள்ளம் களங்கப்படவில்லை என்று நான் சொன்னால் அதை யாராவது நம்புவார்களா தேவு? அது எப்படி தானே முடியுமென்று கேட்பார்கள்?” என்று புலம்பிய அதே பிரீதாதான் இவள்.

ஆனால்—

அவள் இப்போது என்னுடையவளாகி, என்வார்த்தை கருக்குக் கட்ட ப்பட்டுக் கிடக்கிறீர்கள்.

‘நான் வேறு என் உடல்வேறு! ’

இப்படி முற்றும் துறந்தவர்களதான் சொல்வார்கள் என்பது தில்லை.

உண்மையில்—Digitized by Noolaham Foundation.  
noolaham.org | aavanaham.org

ஒவ்வொருவரும் இருவராக ஏன் சில சமயங்களில் பலராகக்கூட இருக்கிறார்கள்.

“நான் வேறு. என் உடல் வேறு!”

மனம் விரும்பாத ஒரு காரியத்தில் ஈடுபடும்போது, உண்மையிலேயே ஒருவரின் நிலை அதுதான்.

பிரீதா!

அவளது கடந்த காலம் யாருடைய அனுதாபப் பார் வையையும் பெற்றுமிடயாது.

ஏனெனில்— மனித உணர்வுகளின் அருவெறுப்புட்டும் உண்மைகள் அவற்றில் பொதிந்துகிடக்கின்றன.

பசிக்குள்ள முக்கியத்துவம்தான் மனித வாழ்வில் பாலுறவுக்குமுன்னு.

ஒரு வகையில் மன இச்சைகள் அனைத்துமே பசிக்கு உவமேயமாகிவிடுகின்றன.

பசி வந்துவிட்டால், ருசியான உணவை அது தேடிக் கொண்டிருப்பதில்லை. அப்போதைக்கு அளவான உணவு அதற்குக் கிடைத்துவிட்டாலும் போதும்.

ஆனால்—

பசி அளவை மீறி விட்டது என்பதற்காக யாருமே விஷ உணவை அருந்தப் பிரியப்படுவதில்லை.

அதுதான் இயற்கை.

பசி வந்துவிட்டால் பத்தும் பறந்து போய்விடும். உணவைத் தரும் கைகளை நோக்கியே உள்ளமும் உயிரும் ஒடுகின்றன.

அந்த நிலையில்— உணவைத் தாங்கிய அந்தக் கைகள் தான் சொந்தம்— சொர்க்கம் எல்லாமே.

பிரீதா—

அவள் உலகம் தெரிந்தும், தெரியாத ஒரு பருவத்தில் நின்றாள்.

தந்தையை இழந்த அவளுக்கு பெற்றவளே எல்லா மாக இருந்தாள்:

பசிக்கு உணவளித்தாள். படிக்க வைத்தாள். பண்பின் சிகரமான தன் முகஞ்சிகள் அவள் தன் மனத்

திரையில் சிரு எதிர்காலத்தைச் சிருஷ்டித்து மகிழ்ந் தாள்.

கண் துஞ்சாமல், தன் துயர் கருதாமல் தன் மக ஞக்காகவே வாழ்வதில் அந்தத் தாய் மனதுக்கு அப்படியொரு மனதிறைவு.

பிரீதா பருவமடைந்தாள்.

ஒன்றைக் கொடுத்து அதற்குப் பதிலாக இன்னேன் றைப் பெற்றுக்கொள்வதுதானே இயற்கையின் சட்டம்.

பிரீதாவின் தாய் மரணத்தை ஏற்றுக்கொண்டாள்.

பிரீதா?

அவள் தனிமரமானாள்.

ஆறு தல் தருவதற்கு யாராவது இருந்தாகவேன் டுமே! அதுவும் ஏழ்மையில் நின்றுகொண்டிருப்பவர் களுக்கு உருவே இல்லாதபோது, அனுதையான பிரீதா வுக்கு ஆறுதல் தருபவர் யார்?



கண்ணே மறைக்கும் காரிருள் சூழ்ந்த போது— சின் னஞ்சிறியதான் மின்மினிப் பூச்சிகூட பிரகாசமான ஒளி சிந்துவதாகத் தோன்றுவதில்லையா?

அந்த மின்மினிப் பூச்சியைக் கையில் எடுத்துக் கொண்டு போகவேண்டிய இடத்திற்குத் தடுமொற்றமின் றிப் போய்விடலாமென்று இருளில் தவிக்கின்ற மனம் எண்ணத்தான் செய்யும்.

பிரீதாவின் தாய் காலமாகிவிட்டதும், அவளது ஈமக் கிரியைகளில் கலந்து கொள்ளச் சிலர் வந்தார்கள்.

அந்தச் சிலரில், பிரீதாவுக்கு ஆறுதலளிக்கக்கூடிய ஒருவகைத் தோற்றமளித்தவன், அவளது தூரத்துச் சொந்தக்காரனுகைய சிவராம்.

சிவராமுக்கு வயது முப்பத்தினாற்றிலிருந்து முப்பத் தெட்டுக்குள்தான் இருக்கும். அதிகம் உயரமில்லாத தடித்த சீரம். அவனுடைய சூரவில் ஒரு கடுரேம் இருந்தது.

இறந்துபோன பிரீதாவின் தாய்க்குத் தாயின் சகோ  
தரளின் மகன் முறையாம் அவன்.

அதனால்—

அவன் பிரீதாவுக்குச் சித்தப்பா.

கொழும்பில் ஒரு பெட்டிக்கடை வைத்திருந்தான்.  
எப்படித்தான் பிஸ்னஸ் செய்கிறானே? அந்தச் சின்னஞ்  
சிறிய பெட்டிக்கடையை மூலதனமாக வைத்துக்கொண்டு  
அவன் காலத்தை உல்லாசமாகக் கழித்துக்கொண்டிருந்தான்.

எப்பொழுதும் அவன் சட்டைப் பைக்குள் நூறு  
ரூபாய்த் தாள்கள் ஆகக் குறைந்தது இரண்டாவது இருக்கும்.

ஆமச் சடங்குகள் முடிந்து வந்தவர்கள் எல்லோரும்  
புறப்பட்டுவிட்டார்கள்.

கண்ணேரோடு கலங்கிப் போய் திக்பிரமை அடைந்த  
வளாய் உட்கார்ந்திருந்த பிரீதாவினருகே வந்தான் சிவராம்.

“சித்தப்பா!” பிரீதாவால் பேசமுடியவில்லை.

“என் அம்மாவுடன் நானும் இறந்துபோய்விடலாமா  
சித்தப்பா?” என்று அவள் கேட்காமல் கேட்பதைப்  
போலமைந்த பார்வையின் சோகத்தைக் கண்டு, பரிதா  
பப்பட்டான் சிவராமன்.

“கவலைப்படாதேயம்மா! நடந்தது நடந்துபோச்சு.  
மனிதனுக்கு பிறப்பு எப்படியோ, இறப்பும் அப்படித்  
தான். யார் சொல்லியும் யாரும் பிறக்கவில்லை. அது  
போல் யார் கதறியும் யாரும் இறக்காமல் இருப்பது  
மில்லை. யார் யாருக்கு எவ்வளவு அளந்திருக்கோ அந்த  
அளவுதான் வாழ்க்கை. நீ தனியொருத்தியாய் பிறந்து  
விட்டாய். தாய் இல்லாத காலத்தில் தனியாக வாழ  
வேண்டுமென்றாலும் அந்த நிலையிலும் நீ மனம் கலங்கக்  
சூடாது. நீ வயசுவந்த பெண். நல்லது, கெட்டது தெரிந்து  
வாழக்கூடிய வயது. உன்னுடைய குறைகளைத் தீர்த்து  
உன்னை ஒரு நல்ல இடத்தில் வாழவைக்கவேண்டியது

என் கடமை. கொஞ்சக் காலத்துக்கு நீ கொழும்புக்கு வந்து என் குடும்பத்தில் ஒருத்தியாக இரு. உன்னை நான் வாழ்வைக்கிறேன்.”

சிவராமனின் வார்த்தைகள் பிரீதாவின் மனதில் அவளது எதிர்காலத்தைப் பற்றிய தெம்பையும், நம்பிக்கையையும் கொடுத்தன.

“கொஞ்சக் காலத்துக்கு சித்தப்பா சொன்னதுபோல் கொழும்புக்கே போய்விடலாம். பிறகு பார்த்துக்கொள்ளலாம்.”

அவள் சிவராமனுடன் புறப்பட்டுவிட்டாள்.

ஊரைவிட்டுப் பிரிய நேர்ந்த போது, தாயைவிட்டுப் பிரிந்ததிலும் பன் மடங்கு வேதனை அவள் நெஞ்சில் சுமையாய்க் கண்த்தது.

நாட்கள் நகரத் தொடங்கின.

### கொழும்பில்—

சிவராமனின் எட்டுக் குழந்தைகளையும், அவனது நோய்க்காரர் மனைவி சங்கரியையும் பராமரிப்பதில் ஒரு வீட்டு வேலைக்காரியைப் போல் பணியாற்றத் தொடங்கி யிருந்தாள் பிரீதா.

தன் வாழ்வை மனதில் கொண்டு, ஊரைவிட்டு புறப் பட்டவள் அந்தக் குடும்பத்தை தன் குடும்பமாகக் கருதி வாழ்வதில் ஒரு இனிமையைக் கண்டாள்.

குழந்தைகளின் பாசம்— சங்கரியின் நல்ல மனம்—

“சிவராமனின் உழைப்பில்தான் என் வயிறும் நிறை கிறது” என்ற எண்ணம்—

இவைகள் யாவும் பிரீதாவின் கடமையுணர்வை மிகைப்படுத்தின.

நான்கு மாதங்களுக்குப் பிறகு—

திலைரென ஒருநாள் சிவராமன், பிரீதாவுக்குப்பிடித்த மான நல்ல செய்தி ஒன்றைக் கொண்டுவந்தான்,

“பிரீதா எனக்கு நன்றாகத் தெரிந்த ஒருவரின் கம்பனியில் நான்கு ஸ்ட்ரீஸ்கூக்காக்கு வேலை காலியாக

இருக்கிறதாம். நீ விரும்பினால் சொல்லு... உனக்கு ஒரு வேலை பெற்றுத்தருகிறேன்.”

“உடனேயே ஏற்பாடு பண்ணிவிடுங்கள் சித்தப்பா... எனக்காக நீங்கள் காட்டும் எந்த வழியிலும் நான் ஆர் வத்தோடு முன்னேறிவிடுவேன்.”

“மற்றவர்களுக்கு, நான் இனி சமையாக இருக்க வேண்டியதில்லை” என்ற நினைவே அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

அடுத்த இரண்டு நாட்களின் பின் அவள் வேலைக் குப் புறப்பட்டுவிட்டாள்.

“கவனங்காக இருந்துக்கோம்மா... உலகம் முன்னே மாதிரி இல்லை. இப்ப ரொம்பவும் முன்னேறிட்டது. முகத் தைப் பார்த்து, செயல்முறைகளைப் பார்த்து யாரை யுமே நம்பிவிடாதே... பெண் மனம்தான் ஆழமான கடல் என்று சொல்லுவாங்க... உண்மையாக பார்க்கப்போனால் ஒவ்வொரு மனமுமே ஒவ்வொரு கடல்தான். அதுவும் பெண்கள் விஷயத்தில் ஆண்களுடைய சினம் மிகப் பெரிய கடல்... அந்த மனம் இப்படிப்பட்டதுதான் என்று இலகுவில் ஆழம்காண முடியாது.”

சிவராமனின் மனைவி சங்கரி இப்படித்தான் சொல்லி முதன்முதலில் பிரீதாவை வேலைக்கு அனுப்பிவைத் தான்.

புன்னகையோடு அனைத்தையும் கேட்டுக்கொண்டு அவளை முத்தமிட்டுவிட்டுப் புறப்பட்டாள் பிரீதா.

“நாம் தைரியமாக இருந்தால் நம்மையும்மீறி என்ன தான் நடந்துவிடப்போகிறது?”

தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள் அவள்...

அவளது அடக்கமான சுபாவும், இனிமையானகுரல், பணிகளில் காட்டிய உற்சாகம்—

கம்பணியில் அவளுக்கு நல்ல பெயரையும், அங்கு வேலை பார்க்கும் ஆண்கள், பெண்கள்பால் ஒரு நல்ல அபிப்பிராயத்தையும் ஏற்படுத்திவிட்டிருந்தது.

“எவ்வளவு இனிமையான உலகம்... எவ்வளவு நல்ல மனிதர்கள்... ஓ... இந்த உலகத்தில் எல்லாமே இனிமைதான்.”

பிரீதாவால் அப்போது அப்படித்தான் உணரமுடிந்தது. உக்கானுபவம் என்ற பள்ளியின் ஆரம்ப மாணவியை அவன்.

ஹூனையைக் குழப்பும் ‘பரீட்சை’களை அவள் கணவிலும் திணைத்ததில்லை.

மேலும் பத்து மாதங்கள் பறந்தன. அந்த இடைக் காலத்துக்குள்தான் எத்தனை மாற்றங்கள்.

பிரீதா தன் தோழி ஒருத்தியின் உதவியுடன் வேறு ஒரு வீட்டிற்கு மாறிக்கொண்டாள்.

சிவராமனின் குடும்பத்திற்குள் ஏதேனோ பூசல்கள், குழப்பங்கள். அவற்றிற்குள் தானும் சிக்கியிருந்து அவர் கணது பிணக்குகளைத் தீர்க்க முடியாத நிலையிலேயே பிரீதாவும் அப்படி ஒரு முடிவுக்கு வந்தாள்.

அவள் சிவராமனின் வீட்டைவிட்டுப் புறப்பட்ட போது சங்கரி கண்ணீர்விட்டு அழுதாள்.

சங்கரியின் எட்டுக் குழந்தைகளும் அவளைக் கட்டிக் கொண்டு, “அக்கா! அக்கா!” என்று துயரக்குரல் கொடுத்தன.

“எங்களை விட்டுப் போகாதே அக்கா... எங்களோடேயே இருந்துவிடு அக்கா...” என்று அடம்பிடித்து மன்றுடின.

அவர்களை எல்லாம் சமாதானப்படுத்தி, தேறுத வளித்து, அவர்களிடம் விடைபெறுவதற்குள் மேலும் ஒருநாள் கழிந்துபோய்விட்டது.

“உனக்கு நான் செய்யக்கூடிய கடமையைச் சரிவரச் செய்துவிட்டேன். உனக்கு இப்போது உலகம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிபடத் தொடங்கியிருக்கும்... உன் இஷ்டப்படியே நீ வாழலாம்... ஆனால்... நீ எங்கேயிருந்தாலும் எங்களை மறந்துவிடாதே... உனக்காக இந்த வீட்டின் கதவு எப்பவும் இரந்தே கிடக்கும்.”

சிவராமன் அதற்குமேல் எதுவும் பேசவில்லை!

பிரீதா புறப்பட்டுவிட்டாள்.

“தனி ஒருத்தியாக இந்த உலகத்தில் வாழப்போது மேன்... ஒரு துணை கிடைக்கும் வரை மனத்தையிழுத்தோடு கூலத்தை விரட்டவேண்டியதுதான்.”

அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

இப்படித்தான் வாழவேண்டும் என்ற குறிக்கொண்டன் வாழ்க்கையை ஆரம்பிக்கும் எல்லோரும் அப்படியே வாழ்ந்துவிடுவது இல்லை.

மனம் ஒன்று நினைக்கும், இயற்கையோ வேறு ஒன்றை வகுக்கும்.

சந்தர்ப்ப குழ்நிலைகள் மாறும்போது, அந்த மாற்றங்களுக்கேற்ப பலருடைய வாழ்வும் தடம் புரண்டு விடுகிறது. திசைமாறி சிரமிந்துவிடுகிறது.

“என் அம்மா தன் இறுதிமுச்சு இருந்த வரைக்கும் மானத்தோடு வாழ்ந்தாள்... பண்புகள் நிறைந்தசெயல் களுடன் உறவாடி அவள் தன் பயணத்தை முடித்துச் சொன்டாள். அவளைப் போன்ற ஒரு உத்தமியாகவே நானும் இந்த உலகத்தில் வாழ்ந்தாக வேண்டும்.”

பிரீதா அப்படித்தான் தன்னுடைய குறிக்கொள்ள அமைத்துக் கொண்டாள்.

ஆனால் விதி.....?

அது அவளை வேறு ஒரு வடிவத்தில் பார்க்க ஆசைப்பட்டது போலும்!



வாழ்வில் நிகழ்கின்ற சில செயல்களுக்கு—

ஏன்? எப்படி? எதுக்காக? என்பதற்கான காரணங்களையங்களைக் கூறுவது கடினம்தான்.

பிரீதா தன் கற்பிழந்தாள்.

வாவிபத் துடிப்பு, அல்லது வறுமை... அல்லது மனதில் ஏற்படுகின்ற ஏதோவொரு திருப்தியின்மை—

ஒரு பெண் கற்பிழந்து போவதற்கு இம்முன்று காரணங்களில் ஏதோ ஒன்றுதான் அடிப்படைக் காரணமாக இருக்கவேண்டும்.

ஆனால்—

பிரீதா கற்பிழந்து போனதற்கு, இந்தக் காரணங்களில் எதுமே சரியானதாக அமையவில்லை.

பிரீதா தானாக வழி தவறியதில்லை. அவள் கெட்டுப் போகவில்லை.

கெடுக்கப்பட்டாள்.

## 15.

“ஒன்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துத் தருகிறேன்” என்று அவளுக்கு என்றே ஒருநாள் ஆறுதல் அளித்துவந்த சிவராமன், அவளது மானம் அழிந்துபோவதற்கும் மூலகாரணமாக இருந்தான்.

ஒரு நாள் ஒரு பெரிய மனிதரைப் பற்றி அவளுக்கு எடுத்துரைத்தான் சிவராமன்.

“நல்ல மனிதர்... நேர்மையானவர்... என் வாழ்வில் நல்லது கெட்டதுகளில் அதிகமான அக்கறை காட்டுபவர்... அவருக்கு ஒரே மகன். இப்போது ஸ்ன் டனி ஸ்ரிரமீ இருக்கிறான். கூடிய சீக்கிரமே திரும்பிவந்துவிடுவானும்.

உன்னுடைய கம்பனிக்கு ஒரு நாள் அவர் வந்திருந்தாராம். உன் அழகும், பண்பும் அவரைக் கவர்ந்து விட்டதாம். அப்போதே தன் மகனுக்கேற்ற துணை நீதான் என்று அவர் தீர்மானித்துவிட்டாராம். உன் அடைய இஷ்டத்தைச் சொன்னால் சரி.”

சிவராமனின் வார்த்தைகளை பிரீதாவினால் நம்பமுடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை.

“பெரிய இடத்துத் தொடர்புகள் நமக்கு வேண்டாம் சித்தப்பா” என்று சிவராமனிடம் சொல்லிப் பார்த்தாள் அவள்.

“வீட்டுக்கு வருகிற செல்வத்தை வேண்டாமென்று தள்ளிவிட்டால் பிறகு தெருத்தெருவாக அலைய வேண்டியதுதான்.”

பறுபுறுத்தான் சிவராமன்.

அவன் சொல்வதிலும் ஒருவகையில் நியாயம் இருப்பதாகவே பட்டது அவளுக்கு.

ஒருநாள் மாலை, திடீரென்று அந்தப் பெரிய மனித திடமிருந்து அவளுக்கு டெவிபோன் அழைப்பு வந்தது.

“என் மகன் வண்டனிலிருந்து திரும்பி வந்துவிட்டான், உன்னை அவனுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். புறப்பட்டு வருகிறோயா?”

அவளால் சட்டென எதுவும் பதில் சொல்ல முடியவில்லை.

“என்ன வருகிறோயா?”

“சரி” என்றால் அவள்.

“என்னுடைய காரை அனுப்பிவைக்கிறேன்.” என்ற வர் தன்னுடைய காரின் இலக்கத்தையும் குறிப்பிட்டு சொன்னார்.

அவர் குறிப்பிட்டபடியே சரியாக ஆறுமணிக்கு கார் வந்தது.

அவள் ஏறிக்கொண்டாள்.

அந்தப் பெரிய மனிதரின் அழகான பஞ்சளாவினுள் அவளுக்கு ஏகப்பட்ட உபசாரங்கள்—

அவள் எதிர்பார்க்கவில்லை... இரண்டு வேலைக்காரப் பெண்கள் ஒடியோடி உபசரித்தார்கள்.

அவளுக்கு எதிர்ப்புறயிருந்த சீட்டில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அந்தப் பெரிய மனிதர், பிரீதாவின் நடை உடை பாவணைகளை எடைபோட்டுக்கொண்டிருந்தார்.

“என் மகனுக்கேற்ற மனைவியாகும் குணநல இயல்பு கள் இவளிடம் இருக்குமா?“ என்று தெடுவதுபோல் அமைந்த அவரது பார்வையில்—

பிரீதா சிக்கிக்கொண்டு இருந்தாள்.

குளிர்பானம் வந்தது.

“குடிமகளே” என்றார் அவர்.

அவனுக்குக் கூச்சமாயிருந்தது!

“இது உன் வீடுமாதிரி... கூச்சப்படாதே!“ அவரது வார்த்தைகளில் இழைந்திருந்த அன்பில் அவள் குழந்தையானாள்.

குளிர்பானம் அவளது வயிற்றில் இறங்கியது கொஞ்சம்தான்... ஆனால்—

அவள் தலைசுற்றுவதுபோல் உணர்ந்தாள். சமாளித் துக்கொள்ள முயன்றார்கள்... முடியவில்லை.

ஒரு மயக்கம்போல்... அவள் சரிந்துகொண்டிருந்தாள்.

“என்ன மகளே?”

அந்தப் பெரிய மனிதர் பதைப்பதைத்தவராய் அவளாருகே வந்தார்.

“ஒன்றுமில்லை.”

அவளது குரல் அவனுக்கே கேட்கவில்லை. யாரோ அவளை அணைத்துத் தூக்கிக்கொண்டுபோய் படுக்கையில் சிடத்தியது கனவு போவத் தெரிந்தது அவனுக்கு.

சிறிது சிறிதாக உணர்வு வந்தபோது, அவள் மேனிவலித்துக்கொண்டிருந்தது.

இரண்டு வளிமையான கரங்கள் அவளது முதுகை இறுக்கிக்கொண்டிருந்தன.

“நான்... நான்... நான்...“ அவள் திமிறினாள்.

“எனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது..... என்கூட்டகள்...?”

அவள் துடித்தாள், துவள்ளடாள்.

அவள் பெண்மை பறிபோய்க்கொண்டிருந்தது.

“விடு... விடு... என்னை விடு...” அவள் வெறிகொண்டவளாய்க் கத்தினான்.

தன் தேவை முடிந்து அந்தப் பெரிய மனிதர் அவனை விட்டார். அவள் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றாள். உடலெல்லாம் புண்ணைய் வலித்தது.

தன் கைகளினால் அருகே கிடக்கும் அந்தப் பெரிய மனிதரின் கழுத்தை நெரித்துவிடவேண்டும் போன்ற ஆவேசம். ஆனால், கைகளை உயரத் தூக்கவே முடிய வில்லை.

அவர் படுக்கையில் இருந்து எழுந்தார்.

“வேலைக்காரி வெந்நீர் போட்டு வைத்திருப்பாள். உனக்காகப் புதிய உடைகள் வாங்கி அதோ அந்த மேஜையீது வைத்திருக்கிறேன்! குளித்துவிட்டு உடுத்திக் கொண்டு வா.”

ஒரு மனைவிக்குக் கட்டினாயிடும் கணவனின் வார்த்தை கள் போல!

“உலகத்தில் இப்படியும் மனிதர்களா?” அவள் குழுறிக் குழுறி அழுதாள்.

அவளது எதிர்காலத்தைப் பற்றி அவள் கொண்டிருந்த கணவுகள், நம்பிக்கைகள், கற்பணகள் அல்லது மே நாசமாகவிட்டன.

“இனி.....?”

அவள் தானே ஒரு கேள்விக்குறியாகிவிட்டதாக நினைத்தாள்.

கம்பணியில் அவனுக்கு வேலையும் போய்விட்டது.

சிவராமனின் முகத்தில் விழிக்கவே அவனுக்கு அருவருப்பாக இருந்தது.

பலி ஆட்டுக்குப் பூமாலை சாத்துவது போல் தன்கை அவன் ஆதரித்தது, பாசம் காட்டியது எல்லாமே அவளது பெண்மையைப் பணத்துக்கு விலைபேசத்தானு?

உலகமே இருண்டுவிட்டாற் போன்ற நிலையில் அவள் தடுமாறினான்!

அந்த நிலையில், அவளுக்கு ஆறுதல்லிக்க முயன்றுள் ஒரு தோழி.

“கலங்காதே... பிரீதா... இப்போது என்ன நடந்து போய்விட்டது. உலகத்தில் நடக்காத ஒன்றும் இப்போது நடந்துபோய்விடவில்லையே... மனித வாழ்வில் எத்த ஜையேச தவறுகள் நடந்துமுடிகின்றன. ஒவ்வொரு தவறுக்கும் ஒருவரின் முடிவு சாவுதான் என்றால் இந்த உலகம் எப்போதோ அழிந்துபோயிருக்கும். வாழ்க்கை ஒரு போராட்டம்தான். அதில் வெற்றிகாண்பதுதான் சிறப்பு. தோற்றுப்போய் மடிவதில் அர்த்தமேயில்லை. எதையுமே நாகரீகக் கண்கொண்டு பார்க்கத் தொடங்கிவிட்டால் பிறகு மகிழ்ச்சிக்குக் குறைவே இருக்காது. என்னை உனது சகோதரியாக நினைத்துக்கொள்... உனது வாழ்வில் ஒரு மலர்ச்சியை நான் உருவாக்குகிறேன்.”

பிரீதாவுக்கு இப்படியெல்லாம் ஆறுதல் அளித்து அவளைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டாள். அவளது தோழி கணகா.

“எப்படியும் வாழ்ந்தாக வேண்டும்.”

“எப்படியும் என்றால் எப்படி?”

“அதற்கு நான் ஒரு வழிகாட்டுகிறேன்” என்றுள் கணகா.

இச்சையைத் தீர்ப்பதற்காய் கையில் நோட்டுக்களை வைத்துக்கொண்டு, பெண் வேட்டையாடும் சிலர் கண்களில் அவள் பார்வைக்கு வைக்கப்பட்டாள்.

“சரியா? தவறு?” அவளால் தீர்மானிக்க முடியவில்லை. சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பமோ, சிந்திக்கவேண்டிய அவசியமோ அவளுக்குக் கிட்டாமலேயே போய்விட்டது போலும்.

சில மாதங்கள் வாழ்த்து பார்க்கலாம். வசதி வந்ததும் ஏதாவது ஒரு வகையில் செய்த பாவங்களுக்குப் பிராயச் சித்தம் தேடிக்கொள்ளலாம்.

இயந்திரமாக மாறினால் அவள்...

ஆண்கள்....

எல்லாம் ஓரேவிதமான வெறி... அது தனிந்ததும், இருட்டறையில் இருந்து வெளியே வந்து, “அங்கே ஒரு வேசை இருக்கிறுன்” என்று சொல்லிவிட்டு சிரிப்பதிலும் அதே வெறி... சில மாதங்கள் வரையில், அந்த இயந்திர மயமான நிமிடங்கள் அவள் வாழ்வில் பங்குபெற்றன.

பிரீதாவின் முன்னேற்றம் கண்டு கணகா சிரித்தாள். காலமும் சிரித்தது.

ஆனால் பிரீதா...?

அவள் கனக்குள் அழுதுகொண்டே இருந்தாள்.

## 16.

“பாம்மா..... உள்ளேவா...!”

எனக்குப் பின்னால் நின்றிருந்த பிரீதாவைப் பாசக் குரல் கொடுத்து வரவேற்றாள் பெரியம்மா!“

“இனி உனக்கு மாமா, மாமி எல்லாமே என் பெரியம்மாதாள். சந்தோஷமாக உள்ளே போ பிரீதா.”

சில விழுடிகள் வரை பிரீதா தயங்கி நின்றான். ஏனே அவளாது கண்கள் கலங்கின.

“இது இனி உள்ளீடு... தெரியமாகப் போ.”

அவள் மௌனமாக வீட்டிலுள் காலடி எடுத்துவைத்தாள்.

“உடுப்பை மாற்றிக்கொண்டு வா. நாம் போய் குளித்துவிட்டு வரலாம்.”

“வந்த பின்னை கொஞ்சம் கணப்பாற்றட்டுமே! அதுக் குள்ளே அவசரமாகக் குளிப்பு என்னடாவேண்டிக்கிட்கு குளிப்பு.”

பெரியம்மா என்னைச் செல்லமாகக் கோ பித்துக் கொண்டாள்.

“நீ போம்மா...! போய் உடுப்பை மாத்திக்க, நான் தேத்தன்னாயி கொண்டுவரலன்.”

பிரதாணிடம் சொன்ன பெரியம்மா, “என்னுடன் வாடா” என்பதை மறைறுக்காதத் தன் பார்வையால் எனக்குப் புரியவைத்துவிட்டு, சமையலறையை நோக்கி நடந்தாள்.

நான் பெரியம்மாவைத் தொடர்ந்தேன்.

“என்னடா இது...? திடுதிப்பெண்டு ஆரோ ஒரு பெட்டையை இழுத்துக்கொண்டு வந்திருக்கிறோய்...?”

பெரியம்மா இரகசியமாக என்னிடம் கண்டனம் தெரிவித்தாள்.

அவளாது கேள்விக்கு பதில் அளிக்காமல்—

“உனக்கு அவளைப் பிடித்திருக்கிறதா பெரியம்மா?” என்று கேட்டேன்.

“முக்கும் முழியுமா பெட்டை லட்சனமாகத்தான் இருக்கு... ஆனால்...?”

“நீ என்ன சொல்லப் போகிறோய் என்பது எனக்குப் புரியது பெரியம்மா. ஒன்றை மட்டும் நல்லா நினைவில் வைத்துக்கொள். பெரியம்மா நான் உன்னுடையினினை. உன்னுடைய மனதுக்குப் பிடிக்காத எந்த ஒரு காரியத் தையும் நான் செய்யாட்டேன்.”

பெரியம்மா கண்ணீர்விட்டாள்.

“நான் பத்துமாதம் என் வயத்திலேயே சமந்து பெத்த மீண்டையாக இருந்தா நீ இப்படிச் செய்வியா...? என்னை ஒரு வார்த்தைக்கூடக் கேட்காமல் எங்கையோ இருந்து எவ்வளவோ ஒருத்தியைக் கிடை என்று கூடிடிக் கொண்டு வந்திற்றை.”

“பெரியம்மா உன்னை என்னுடைய தாயாக மதிக்கா விட்டால் நான் இந்த ஊருக்கே வந்திருக்கமாட்டேன். என்னுடைய கல்யாணத்தைப் பார்க்கவும், என்னை ஆசீர்வதிக்கவும் நீ எவ்வளவு ஆசைப்பட்டாய் என்பது எனக்குத்தான் தெரியும்... இவளை நான் கவியாணம் கெட்டு கொள்வதை நீ விரும்பாவிட்டால் சொல்லு... இப்பவே நான் இவளை அனுப்பிவிடுகிறேன்.”

பெரியம்மா உன்னுடைய போன்று,

“என்றை ராசா... உணக்குப் பிடிச்ச ஒன்றை எனக் காக நீ விட்டுவிட வேண்டாமடா... நீ சந்தோஷமாக இருந்தால் அது ஒன்டே எனக்குப் போதும்.”

பெரியம்மாவோடு பேசிக்கொண்டிருக்கும் போதே பிரிதா உள்ளே வந்தாள்.

“மருமகள் வந்துவிட்டாள். இனி மாமியும், மருமக ஞம் பட்டபாடு... நான் போகிறேன்.”

பெரியம்மாவும், பிரிதாவும் ஒரு வரையொரு வரை பார்த்து சிரித்துக்கொண்டார்கள்.

சமையல் அறையில் அவர்களை விட்டுவிட்டு வெளியே வந்தேன் நான்.

## 17.

மாலைத் தென்றவின் தழுவவில் தென்னாங்கிற்றுக்கள் இன்னிசை பாடிக்கொண்டிருந்தன. என்னுடன் ஈச கோர்த்தவாறு அந்த அழகிய தென்னஞ்சோலையினுடாக தொலைவில் தெரியும் கடற்கரையை நாடி நடந்துகொண்டிருந்தாள் பிரிதா.

இதுவரை காலமும் நான் அவளோடு இனைந்திருந்த போது காண முடியாத ஒரு மகிழ்ச்சி— மலர்ச்சி அவளது முகத்தில் நிலவிக் கிடற்றத்தைக் கண்டேன்.

“உங்கள் ஊர் இவ்வளவு அழகாக இருக்குமென்று நான் ஏதிர்பார்க்கவேயில்லை” என்றால் பிரிதா.

நான் மெல்ல முறுவவித்தேன்.

என் இதழ்களில் தவழ்ந்த சிரிப்பின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள விரும்பியவள் போல், பிரிதா என்னிடம் கேட்டாள்—

“என்ன சிரிப்பு வருகிறது?” என்று கேட்டாள் பிரிதா.

“ஒன்றுமில்லை பிரிதா! என்னுடைய இளவயதுக்கணவு ஒன்றை இப்போது நினைத்துக்கொண்டேன். சிரிப்பு வந்துவிட்டது.”

“இளவயதுக் கணவா?”

“உம்... இளமை முறுக்கு என் உடம்புக்கு வலு வேறத் தொடங்கிய அந்த ஆரம்பகாலம்... இந்தத் தென்னார்ஜோலீக்குள் வரும்போதெல்லாம் என்னேடு ஒரு அழகான கண்ணி இந்தச் சோலீக்குள் வரவேண்டும். நானும், அவரும் தனிமையில்.... இந்த அழகை ரசிக்க வேண்டும் என்றெல்லாம் நற்பனை செய்வேன். நான் கற்பனை செய்ததெல்லாம் காலப்போக்கில்<sup>1</sup> மறந்துபோய் விட்டது. நான் நினைக்காத, எதிர்பார்க்காத நேரத் தில் ஒரு அழகி என்னேடு இனைந்து கொண்டிட ருக்கிழங்கு.”

பிர்தா தன் கணி இதழ்களை மலர்த்தி சிரித்தாள்.

“அப்படியென்றால் உங்களுடைய சின்ன வயதிலேயே உங்களுக்கு...”

அவள் வார்த்தைகளை முடிக்காமல் குறும்புப் பார்வை ஒன்றை விசினாள்.

“உம். சின்ன வயதிலேயே பெண்ணையை நான் நேசித்தேன். ஆனால் அதை அனுபவிக்கவேண்டுமென்ற துடிப்போ, வேகமோ எனக்கு இருந்ததில்லை.”

“உங்கள் வாழ்வில் நீங்கள் யாரையுமே நேசித்த தில்லையா தேவ?”

“யாரையுமென்றால்... நீ பெண்களைப் பற்றித்தானே கேட்கிறூய். உம். இதே ஊரில் ஒரு கண்ணிப் பெண் இருந்தாள். அவளது பார்வை... அவளது பேச்சுக்கள்... அவள் என்னேடு நடந்துகொண்ட விதம்... இவையெல்லாம் அவள் என்னை நேசிப்பதாகவே எனக்கு உணர்த்தின.”

“நீங்களும் அவளை நேசித்தீர்களா?”

“உன்னுடைய இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் கொல்வதென்று எனக்குப் புரியவில்லை... நான் வாவிப் பேசிக் கொண்டிருந்ததான் உணர்வு என்னையே சரியாக ஆட்கொள்ளத் தவறிவிட்ட அந்த இளமைப் பருவத்தில் அலஜோயும், என்னையும் இரண்டு ஊரிலுள்ளவர்கள் கலது

பேசியபோது, என் நினைவு அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள முயன்றது. அவள் அழகாக இருந்தாள் என்பதைத் தவிர வேறு எந்த விபரமும் அவளைப் பற்றி எனக்குத் தெரியாது. உண்மையில் அவளைப் போன்ற ஒரு அழகிய கண்ணியை வெறுப்பதற்கு யாருக்குமே மனம்வராது. அவளைப் போன்ற ஒரு பெண் என்னை நெடிக்கும் பட்சத் தில் நான் அவளை மனம் புரிந்து கொள்வதற்கு விரும்பி வேண். ஆனால், நான் அவளைக் காதலித்தேனு? அது எனக்குத் தெரியாது. அந்தக் காலம் காதலென்றால் எனக்குப் பொருள் புரியாத காலம்.

இருவரும் கடற்கரையை நெருங்கிடும். மேடாக உயர்ந்திருந்த மணற்றிட்டின்மீது உட்கார்ந்து கொண்டோம்.

“இப்போது அவள் எங்கே தேவு?”

கவாரஸ்யத்தோடு கதை கேட்கும் தோரணையில் கேட்டாளி பிரீதா.

“அவளைப்பற்றி அறிவதில் உணக்கெண்ண அவ்வளவு அக்கறை? உனக்குக் சொந்தமாகிவிட்ட என்னை அவள் பறித்துக்கொண்டுவிடுவாள் என்ற அச்சமா? பயப்படாதே! அவள் இப்போது இந்த உலகத்திலேயே இல்லை”

“ஐயோ பாவம்!”

அனுதாபப்பட்டாள் பிரீதா.

“இருக்கின்றவர்களுக்காகப் பரிதாபப்படு பிரீதா, இறந்தவர்களுக்காக அனுதாபப்படுவதில் பயனேறுமில்லை”

“அவள் உங்களை விநுமபியபோது அவளையே நிங்கள் கண்மாணம் செய்து கொண்டிருக்கலாமே தேவு”

“ஏனே அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்படாமலே போய் விட்டது. ஆனால், அவள் இறந்தபோதும் கண்ணியாகச் சாகவில்லையோ ஒருவனுடன் ஊரைவிட்டு ஒடிப்போனவள் நான்கு மூந்தைகளுக்குத் தாயான பிறகு நான் இறந்தான்”

பிர்தாவின் கணக்கில் ஆச்சரியம்.

“அவனுக்குக் கல்யாணமும் நடந்ததா? உங்களைக் காதலித்தாகச் சொல்லப்பட்ட கடையில் உண்மை இல்லையா?”

“அவன் என்னைக் காதலித்தாள் என்பது உண்மையாக இருக்கலாம். அவ்வது அதில் உண்மை இல்லாமலும் இருக்கலாம். ஆனால், காதல் என்ற அந்த உணர்வுக்கு அந்தக் கண்ணிப் பெண் எத்தகைய அர்த்தம் கொண்டிருந்தாள் என்பதுதான் வேடிக்கை...”

“அது காதலாகவே இருக்க முடியாது தேவ். புரியாத பருவத்தில் இளம் உள்ளாக்களில் விளையக்கூடிய மேலோட்டமான ஆசையின் உந்துதல்தான் அதுவாக இருந்திருக்கலாம்”

நான் வியப்புடன் பிர்தாவைப் பார்த்தேன். அவன் என்ன நினைத்துக்கொண்டாலோ.....தலையைக் குனிந்து கொண்டு கடைக் கண்களால் என்னை நோக்கினான்.

என்னை மயக்கி அவன் மடியில் என்னைச் சாய்வைக்கக் கூடிய ஒரு பெரும் சக்தி அவனது அந்தக் கடைக்கண்டார்வைக்கு எப்போதுமே உண்டு.

அடுத்த சில நிமிடங்கள் வரை அங்கே அமைதி நில விற்று. பிர்தா ஏதோவொரு கடுமையான யோசனையில் ஆழ்ந்திருப்பவளாய்த் தோன்றினான்.

அவன் கண்ணத்தைக் கிள்ளினேன்.

“என்ன கடுமையான யோசனை?”

“ஒன்றுமில்லை!”—என்றார் அவன்.

கற்றும் மற்றும் பார்த்தேன். எங்கள் தனிமையைக் கவிக்கக்கூடியவர்கள்—கண்ணுக்கு எட்டிய துரம்வரையில் யாருமே இல்லை.

சட்டென அவளை என் மடிமீது சாய்த்து—அவளது பட்டுக் கண்ணத்தைச் சுலவத்தேன். அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.

“உங்களுக்கு ஒரு கோம் மாலமே தெரிவதில்லை”

நான் அவளை இறுக் அணைத்துக் கொண்டேன்.

“உன்னருகே இருக்கும்போது என்னையே நான் மறந்து விடுகிறேன். நேரம் காலமா நினைவில் இருக்கப் போகிறது?”

“போதுமே!” என்றால் அவள்.

“எனக்குப் போதாது!”

நான் கண்களைச் சீமிட்டினேன். அவளது மேமனியில் ஊர்ந்த என் கைவிரல்களை விலக்க முயன்ற அவளது கைகள்.....தாமாகவே தமது தோல்வியை ஒப்பி கொண்டன.

என் கண்களில் பின்னிய போதையில்—என் விரல் களின் அசைவில் இணைந்த வேகத்தில்.....பிரீதா மேளன மானுள்.

வார்த்தைகள் இன்றி.....உணர்வுகளே வாட்டத்தை களாய்.....அவள் என் மடியில் மயங்கிக் கிடந்தாள்.

அவளது மார்பில் முகம் புதைத்துக் கொண்டேன்.

“தேவி.....”

“சொல்லு பிரீதா!”

“உங்கள் அன்பு என் வாழ்நாள் பூராவும் எனக்குக் கிடைக்குமா தேவி?”

“அதிலென்ன சந்தேகம் பிரீதா?”

“தேவி!”

அவளது கண்கள் கலங்கியிருந்தன. நீண்ட பெரு முச்சோடு வெளிப்பட்ட அவளது குரல், அவள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்ததை எனக்கு உணர்த்தியது.

அவளது மென்விரல்கள் என் தலையை ஆதரவாக— ஆசையாக வருடிக் கொடுத்தன.

“தேவி.....நீங்கள் மனிதரேயல்ல.....தெய்வம், என் வாழ்வுக்கு ஒளியுட்ட வந்த தெய்வம்!”

“போதும் பிரீதா.....உன்னுடைய நன்றியை வெளிக்காட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாகே. என் அன்பு ஒன்றே எனக்குப் போதும்!”

மெளன்ததில் மறுபடி சில நிமிடங்கள் கண்ணால்  
“வீட்டுக்குப் போகலாமா பிரீதா? நேரமாகி  
விட்டது!“

“உம்!“—என்றால் பிரீதா,  
எழுந்தோம்.

“தேவி!“

அழைப்புக்குரல் கேட்டது.

“யாராக இருக்கும்?“

பின்புறமாகத் திரும்பினேன்; பிரீதாவும் திரும்பினான்.

## 18.

அழைப்புக் குரல் கொடுத்தவன் வியாம!

சிரித்துக்கொண்டே அவன் எங்களை நோக்கி வந்தான்.

“கொழும்பிலிருந்து வந்துவிட்டாயென்று கேள்விப்  
பட்டேன். ஒரு பெண்ணையும் அழைத்து வந்திருப்பதாகச்  
சொன்னார்கள். அது இவளாகத்தான் இருக்க வேண்டு  
மென்று நினைத்தேன். பாதகமில்லை. இங்கும் கொஞ்ச  
நாள் வைத்திருந்து பார்க்கலாம் என்று ஆசைப்பட்டாய்  
போலிருக்கிறது. நாட்கத்தை நடத்து. யார் வேண்டா  
மென்றார்கள்!“

வியாம் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தான்.

“வியாம!“

நான் ஈத்தினேன். அவனை நெருங்குகின்றேன்.

“விளீஸ், உன்னுடைய வார்த்தைகளைக் குறைத்துக்  
கொள். ஒரு நண்பனுடைய மனைவி என்று அவனுக்கு  
மரியாதை கொடு!“

வியாம் திகைத்துப் போனான்.

இல் வினாடிகள் வரை என்னை வெறித்துப் பார்த்தான்.

“நன்பனுடைய மனைவியா?”

அவன் உதகெள் மெஸ்ல முனுமுனுத்தன.

“தேவி! நீ என்ன சொல்கிறோய்? இவளை மனந்து கொள்வது என்ற முடிவுக்கே நீ வந்து விட்டாயா?”

“முடிவுக்கு வருவதென்ன வியாம்.... என்னைப் பொறுத்தவரை இவளை நான் எப்போதோ மனத்து கொண்டு விட்டேன். இனி இவள் கழுத்தில் நான் போடப் போகும் முன்று முடிச்சுக்கள் இவள் என் மனைவின்ற உண்மையை சம்பிரதாயபூர்வமாக நினை நாட்டத்தான்!”

“தேவி! உனக்கு முளை குழம்பிப்போய் விட்டதா என்ன?”

வியாமின் குரலில் ஒரு கடுமை இருந்தது.

“சிலருடைய நல்ல முடிவுகள் பலருக்குப் பைத் தியகாரத்தனமாகத்தான் தெரியும்”

என்னுடைய பதில் வியாமின் சினத்தை அதிகரிக்கச் செய்துவிட்டது போன்றும்.

“தேவி! நீ என்ன வேண்டுமானாலும் சொல்! ஆனால், இந்த வேசையே?”.....

அவன் முடிக்கவில்லை. என்னுள் ஏதோ பெரு நெருப் பாக முண்டதுபோல் உணர்ந்தேன் நான்.

அடுத்த நிமிடம்--வேகத்தோடு விதிய என் கை--இவன் கண்ணத்தில் நிலைத்து மீண்டது.

அவன் அதை எதிர்பார்த்திருக்க முடிவாது.

“இவளைப்பற்றிக் கேவலமாகப் பேசுவதற்கு நீ யார்? உணக்கெண்ண உரிமையிருக்கிறது?”

வியாம் அப்போதும் சிரித்தான்.

அடிப்படை தன் கண்ணத்தைத் துடிட்டது விட்டு கொண்டான்.

“எனக்கு உரிமையில்லைதான் தேவி! ஏன் தெரியுமா? பணம் கொடுத்துத்தான் ஒரு இரண்வ இவளோடு நான் செலவிட்டேன். ஆனால், நீ அந்த அழுக்கையே அளவிக் கட்டிக்கொண்டு வருவாயென்று நான் எதிர்பாரிக்கவே இல்லை!”

“வியாமி!”—என்று நான் கத்திய அடே வேணோ—  
பேயறைந்தாற் போன்ற அதிர்ச்சிக்கு ஆளா கிண்டிட்ட  
பிரீதா மயங்கி மன்னில் சாயப் போன்று.

ஒடிச்சென்று அவனைத் தாங்கிக் கொண்டேன்.

## 19.

**வெளியே** நிலவு காய்ந்து கொண்டிருந்தது.

உறக்கத்தின்போது, பெரியம்மா மெல்லிய குறட்டை  
ஒலி எழுப்பிக் கொண்டிருந்தாள்.

அதைத் தவிர, வீட்டினுள் வேறெந்த விதமான ஒசை  
யும் இல்லை. ஊர் முழுவதும் மயான அமைதியில் உறங்கிக்  
கிடந்தது போலும்.

என் படுக்கைக்குச் சற்றுத் தொலைவில்—பிரீதா கண்  
மூடிக் கிடந்தாள்.

அவள் வெறுமென கண்களை மூடிக் கொண்டிருங்க வேண்டுமே ஒழிய நிச்சயமாக அவள் உறக்கத்தில்  
ஆழந்திருக்க முடியாது என்பது எனக்குத் தெளிவாகப்  
புரிந்தது.

மாலையில் கடற்கரை அருகே நிகழ்ந்த வியாமின் சந்திப்பையும், அதைத் தொடர்ந்த சம்பவம் கண்களை யும்  
மனதில் வரிசைப்படுத்திப் பாரித்தேன்.

தனக்குள் மூடி மூடி வைத்திருந்த ஒரு பெரும் இரகசியத்தைப் ‘பட்ட’டெனப் போட்டுடைத்து விட்டான்  
வியாம்.

அமைதியும், பண்பும் நிறைந்த வியாம்—ஒரு மூடிக் கத்தையும், கற்பையும் உபடேசம் செய்யும் வியாம்—  
பிரீதாவுடன் இப்படியொரு தொடர்பினை எப்படி உருவாக்கிக் கொண்டாள்?

மனதில் ஏதோ ஒரு புதிய சமை அழுத்திக் கொள்ளத் தொடங்கி விட்டாற்போன்ற வேதனைக்கு நான் இலக்கானியிருந்தேன்.

எந்தத் துணிவில் நான் பிரீதாவைக் கொழும்பினி ருந்து அழைத்து வந்தேனே அந்தத் துணிவு என்னிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருந்ததுவோ!

நான் பலவீனங்கி விட்டேனே?

ஒரு அன்புள்ள—நம்பிக்கைக்குரிய இதயத்தை என்னையே கதியென்று நம்பி வந்தவனோ நான் உதறித் தள்ளிவிடப் போகிறேனு?

என் தியாகம்—என் இலட்சியம்—என்று நான் எண்க்குள் பெருமைப்பட்டுக் கொண்டதெல்லாம்—வெறும் பிரமை தட்டும் உணர்வின் உற்துதல்தானு?

“என்னை அனுப்பி விடுங்கள் தேவ். எண்க்காக உங்கள் வாழ்க்கையை நாசமாக்காதீர்கள். இவ்விடம் என்னை மனந்து கொள்ள விரும்பினால் அது தியாகமாக இருக்காது தேவ். உங்களை நீங்களே சித்திரவனதை செய்து கொள்வதாகத்தான் இருக்கும். எண்க்காக உங்கள் மன நிம்மதியை அழித்துக் கொள்ளாதீர்கள் தேவோ!”

மாலையில் பிரீதா தழுதழுத்த குரவில் விம்மலூடன் வெளியிட்ட வார்த்தைகள் இப்போதும் என் காதருகே எதிரொலித்தன.

அவள் சொன்னதுபோல் அவளோ நான் மனத்து கொண்டால் நான் என் நிம்மதியை இழந்து விடுவேனு? என்னைப்பற்றிப் பறவாயில்லை. ஆனால் பிரீதா?.....

நான் அவளுக்குத் தரப்போகும் புதிய வாழ்க்கை அவளுக்கு மிகப் பெரியதொரு சித்திரவனதயாக அமைந்து விடுமோ? நான் அகளோ மனந்து கொண்டால்— கடத்த காலங்களை எண்ணி எவ்வளவிக் கலங்கத்தான் அவளுக்கு நேரம் தியாக விடுவிடும் தனிர் என்னோடு

அவன் தனது அய வாழ்வைத் தொடர முடியாமல் போய் விடுமோ?

நினைவுத் தொடர் நின்டு கொண்டே போயிற்று.

அதற்கு ஒரு முடிவு?..... முடிவு?..... என்ன முடிவுக்கு என்னுல் வரமுடியும்?

பிரீதா படுக்கையில் அசைந்தாள். கண்களை அவன் பக்கம் திருப்பினேன். அவன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டிருப்பது இருளில் நிழலாய்த் தெரிந்தது.

குறைக் கண்களால் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் மெல்ல எழுந்து கொண்டாள்.

ஒசையிடாமல் நடந்து-மெதுவாக அவனைத் தொடர்ந்தேன். சேறும், சக்தியும், மழை நீரும் நிறைந்திருந்தது.

பாழும் கிணற்றருகே சென்று அவன் நின்றான். வெக்மாக அவனை நெருங்கி அவன் தோள்மீது கையை வைத்தேன்.

“பிரீதா!”—என்றேன்.

அவன் அதிர்ச்சியுடன் திரும்பினான்.

“ந் இவ்வளவு கொழையாக இருப்பாயென்று நான் எதிர்பார்க்கவேயில்லை பிரீதா. உனக்கு வாழுவளிக்க வேண்டும் என்றுதான் உன்னை என்னேடு அழைத்து வந்தேனே தவிர, உன்னுடைய உயிரை அழிக்க அல்ல. எத்தனையோ சொத்தைகள் ஏற்பட்டபோதும் வாழு வேண்டுமென்றே தூத்தவள் வாழ்வு மலரப்போகுமிந்த நேரத்தில் தன்னை அழித்துக்கொள்ள நினைப்பது என்வளவு பெரிய பைத்தியக்காரத்தனம்”

பிரீதா வீம்யினான். கண்களில் நீர்மழை பொழிந்தது.

“வாழ்க்கையை நான் கலப்பானதாக என்னை விட்டேன் தேவி அது எவ்வளவு பெரிய போராட்டம் என்பதை இப்போதுதான் என்னுல் உயர முடிகிறது. நினைத்துபடியல்லாம் வாழ்க்கைஞ்சு வாழ்க்கையில் இன்பம் இல்லை. கட்டுப்பாடுகளோடு வரமுகின்ற வாழ்க்கையில் மன கலைநிலைலை. அதை இப்போது நான் நன்றாகப்

புந்து கொண்டு விட்டேன். இனி என்னுல் வரம் முடியாது தேவி எப்படி நான் வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கை, வாழ்க்கையாக இருக்காது. நான் சாவதுநான் சரியான காரியம், சாவைத் தவிர வேறு எதுவுமே எனக்கு நிமிமதியைத் தராது. என்னைச் சாகவிடுக்கள், என்னைச் சாகவிடுங்கள் தேவி!'

அவளை எப்படிச் சமாதானப்படுத்துவது என்றே புரியாமல் தடுமாறி நின்றேன் நான்.

என்னைக் கைகளால் கட்டிட் கொண்டு என் மார்பில் முகம் புதைத்துக் குழுறிக் குழுறி அழுதாள் பிரீதா.

சில நிமிடங்கள் துயர் படிந்தவைகளாயிக் கரைந்தன.

'முதலில் வீட்டுக்கு நட பிரீதா! மற்ற வகைளை எல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம். சொல்வதைக் கேள்.....நட!'

அவளை வற்புறுத்தி அழைத்து வந்து படுக்கையில் சாய்த்தேன்.

அதுவரையில் தாக்கத்தில் ஆழந்திருந்த பெரியம்மா ஆரவாரம் கேட்டு விழிக்குதுக் கொண்டாள் போலும்.

கைவிளக்கை ஏற்றி வைத்துவிட்டுச், கருட்டுப் புகைக்கத் தொடங்கினான் அவள்.

'என்னடா! இன்னும் உணக்குத் தாக்கம் வரேல் கூயா?'—என்று கேட்டாள் பெரியம்மா.

'வந்து விடும் பெரியம்மா!'—சொல்லிக் கொண்டே கணக்கை முடினேன்.

இமைகளை முடிக் கொள்வதுபோல் இதயத்தைப் பீடித்துள்ள கவலைகளையும் மூடிக்கொள்ள முடிந்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்.—

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. எங்கோ தொலைவிலிருந்து ஒரு சாமக்கோழி குரல் கொடுத்தது.

பெரியம்மா விளக்கை அணைத்தாள். அதே சமயம்— முற்றத்துப் பக்கமிருந்து அழைப்புக் குரல் கேட்டது.

'கேள்!.....தேவி!.....தேவி!'

குரவிலிருந்து அடையாளம் கண்டு கொண்டேன்.

வந்திருப்பவன் வியாமி! இந்த நேரத்தில் எதற்காக வந்தான் அவன்?

“யாரப்பா அது?”—கேட்டுக்கொண்டே கைவிளக்கை ஏற்றினான் பெரியம்மா!

“நீ இரு பெரியம்மா! நான் பார்க்கிறேன்”

படுக்கையிலிருந்து எழுந்து முற்றத்துக்கு வந்தேன். அதற்குள் பெரியம்மா விளக்கை எடுத்துக் கொண்டு என்னருகே வந்து விட்டாள். வியாமை அடையாளம் கண்டு கொண்டாள்.

“என்னப்பா வியாம.....இந்த நேரத்திலே?”

வியாம் பதிலேதும் பேசவில்லை.

“ஏதாவது முக்கியமான அஹவலாக இருக்கும். நீ போ பெரியம்மா, நான் அவனுடன் பேசிவிட்டு வருகிறேன்”

“என்னவோடாப்பா! இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு ஏகப்பட்ட இரகசியங்கள்”

முனுமுனுத்தவளாய்த் திரும்பினால் பெரியம்மா.

“என்ன வியாம! இந்த நேரத்தில்?”

அவன் தோணிப் பற்றினேன்.

“உன்னேடு கொஞ்சம் பேசவேண்டும். என்னேடு வருகிறோயா?”

வியாம் சேட்டாள். அவன் வார்த்தை கொடுவெளியே வந்த மதுவின் நாற்றம் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. வியாம் குடித்திருக்கிறான்.

“வியாமா இவன்?”

“வியாமி! நீ குடித்திருக்கிறோயா?”

“அதைப்பற்றி நீ கவலைப்படத் தேவையில்லை. இப்போது நீ என்னுடன் வருகிறோயா இல்லையா?”

“எங்கே?”

“எங்கேயென்றால் உனக்கென்ன? நான் கூப்பிடும் இடத்துக்கு நீ வந்தான் ஆகவேண்டும்”

சில வினாயுக்கள் சிந்தித்தேன்.

“சரி நடா!”

இருவரும் நடந்தோம். தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்தான் வியாம்.

இத்தனை காலம் இல்லாமல்—திஹர் திமை ரென்று அவனைப்பற்றி நான், புதிது புதிதாகத் தெரிந்து கொள்ளும் விஷயங்கள்—என் மனதை முள்ளாக உறுத்திக் கொண்டிருந்தன.

## 20.

**அன்பால் இதயங்கள் பின்னக்கப்படலாம்.**

ஆனால்?—

தாய்—பிள்ளை—என்றாலும்—

உள்ளங்கள் எங்கெங்கோ எட்டாத தொலைவில் தான் நிலை கொண்டிருக்கின்றன. இதயங்களைப் பின்னக்கும் அன்பினால்.....இதயங்களை ஒட்டகவகுக்க முடிவதில்லை.

ஒவ்வொருவர்க்கென்று ஒவ்வொரு உள்ளம். உயிர் கலந்து, மனம் கலந்து பழகுவதால் ஒருவருடைய மனதை மற்றவர் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கின்ற நினைப்பு—ஏவ்வளவு பேதமையானது.

வியாம்!

அவன் என் உயிர் நஸ்பன்தான். என்னோடு உயிர் கலந்து பழகியவன்தான்!

ஆனால்—

மன உணர்வினைப் பொறுத்தவரை—அவன் என்னிட மிருந்து—எட்டாத தொலைவுக்குப் போய் விட்டான்.

உள்ளத்தை உள்ளுக்குள்ளேயே புதைத்து வைத்த இயற்கை—மனித உளர்வுகளை நன்றாகத்தான் ஆராய்ந்து வைத்திருக்கிறது.

வியாம!

பல நாட்கள்—பல மாதங்கள்—என்னருகே இருந்த வன். ஒன்றாக—உள்ளு, ஒன்றாக—உடுத்து, ஒன்றாக—உறங்கி வாழ்ந்தவர்கள் நாம்.

ஆனால்—

அவன் என்னுடன் பேசியது, பழகியது எல்லாமே உண்மையேயற்ற வெறும் போலித்தனமான நட்புத்தானு?

“அப்படியும் இருக்குமா?”

“இருக்குமா” என்ற கேள்விக்கே என் மனதில் இடம் இல்லை. இருக்காது; அப்படி இருக்க முடியாது! வியாமின் நட்பில் கடுகளேவனும் பொய்க்கையில்லை.

ஆனால்—

அவன் என்னிடமிருந்து தன்னைப்பற்றிய ஏத்தனையோ விஷயங்களை மறைத்திருக்கிறான். அது ஏன்? அதுதான் எனக்குப் புரியவில்லை.

என் வாழ்வைச் சிரபடுத்தத் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு தல்ல நன்பஞ்ச இருந்த வியாம் தன்னுடைய வாழ்க்கையை எப்படி எல்லாம் நாசமாக்கிக் கொண்டான்.

“தேவி! உன்னிடமிருந்து என்னைப்பற்றிய உண்மை களில் கலவற்றை மறைத்தேன். நீயும் எங்கே என்னை வெறுத்து விடுவாயோ என்ற பயம்தான் காரணம். என்னுடைய பலவிணத்தால் என்னுடைய வாழ்க்கையை நான் பாழ்படுத்திக் கொண்டேன். பெண்கள் விஷயத்தில் பல ஆண்களுக்கு ஏதாவது ஒரு மனப் பலவினம் வந்து விடுவது தவிர்க்க முடியாதது. உள்கீரும் ஒரு பலவினம் வந்து விட்டது. அந்தப் பலவினம் வரக்கூடாதது தேவி. தயவுசெய்து நான் சொல்வதைக் கேள். நீ பிரிதாவை மறந்து விடு. அவனை அனுப்பி வைத்து விடு”

வியாம் என் தோன்னைப் பற்றிக்கொண்டு புலம் விடுவான்.

அவனைப் பார்த்த போது அவன் மீது எனக்குக் கொப்போ, அகவாப்போ உண்டாராவில்லை.

மாருக—

ஒருவித இரக்கமும், பச்சாதாபழுமே ஏற்பட்டன.

இரவு நகர்ந்து கொண்டிருந்தது.

வியாமிடமிருந்து மது போதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து அவன் ஒரு நிதானத்துக்கு வந்து கொண்டிருந்தான்.

“தேவ்! என் மனதிலுள்ள சுமைகளையெல்லாம் உன் னிடம் கொட்டித் தீர்த்து விட்டேன். என்னைப்பற்றி நீ எப்படியெல்லாம் நினைத்துக் கொண்டாலும் அதற்காக நான் கவலைப்படமாட்டேன். உன் உள்ளம் எப்படிப் பட்டது என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால்தான் என்னுல் அமைதியாக இருக்க முடிகிறது”

“வியாம்! இப்போதர்வது என்னை உன் உற்ற நண்பாக மதித்து உன்னைப்பற்றிய விஷயங்களையெல்லாம் சொல்லியிருக்கிறேயே. அதற்காக நான் பெருமைப் படுகிறேன். என் வாழ்வில் நீ காட்டுகின்ற அக்கறையை உன் வாழ்வில் நான் காட்ட வேண்டாமா? நேரமாகிறது. வா போகலாம்”

வானத்தில் நிலவு காயும் நேரமாகி விட்டது.

கடற்கரையை அடுத்திருந்த அந்தக் கோவில் மண்டபத்திலிருந்து இருவரும் வெளியே வந்தோம். வெளியே வந்ததும் வியாம் கேட்டான்.

“என்னை எங்கே கூப்பிடுகிறோய் தேவ்?”

“உன் வீட்டுக்கு!”

“என் வீட்டுக்கா? அங்கே எனக்கென்று யார் இருக்கிறார்கள் தேவ்?”

வியாமின் கேள்வியில் துயரம் இருந்தது.

“என்ன. கேள்வி இது வியாம்! சற்று முன்புதானே நீ உன் மனைவியைப்பற்றிச் சொன்னுய் அவன் உனக்காகக் காத்திருக்கமாட்டானா?”

என் வார்த்தைகளைக்கேட்டு வியாம் சிரிக்கத் தொடங்கினான். துன்பங்களையெல்லாம் மனதிற்குள் புதைத்து வெளிக்கிளம்பும் சிரிப்பின் குவியாக இருந்தது ஆது.

“என் வீட்டில் என் மனைவி கிடக்கி இருங்கள் குசான்னாய்? இல்லை தேவ்! இல்லை. அங்கே என் மனைவி இல்லை. ஒரு மன நோயாளி இருக்கிறார்கள்”

“வியாம்!”

“உண்மைதான் தேவ்! என் மனைவிக்குப் பைத்தியம் பிடித்து விட்டது!”

“என்ன சொல்கிறோய் வியாம்?”

படபடப்படுதன் கேட்டேன் நான்.

“கடங்க மாதம் திமிரென்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தேனே, ஏன் வந்தேன் என்பதை எனக்கு நான் தெரியப்படுத்தவேயில்லை. இல்லையா தேவ? இப்போதாவது தெரித்து கொள் தேவ்! அன்றை ரக்கு எனக்கு வந்த தந்தி, என் மனைவியைப்பற்றியது. என் மனைவிக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்பதைச் சொல்லாமல் சொல்லவந்த தந்திதான் அது”

“வியாம்!”

நான் சிலையாகி நிள்றேன். வியாமின் வாழ்வில் எனக்குத் தெரியாமல்—இப்படியும் ஒரு துயர் படித்த அத்தியாயமா?

## 21.

**வியாம் சொன்னான்:**

“என் மனைவிக்குச் சித்தப்பிரமை! அது எல்லா குக்கும் தெரியும். ஆனால்—அவனுக்கு அப்படியொரு நிலைமை உருவானதற்கு அடிப்படைக் காரணம் எது என்பது யாருக்குமே தெரியாது. நான்தான் காரணம் தேவ்! என் உள்ளத்தைப் பிடித்துக் கொண்டிருந்த பல விழுமான எண்ணாக்கள்தான் காரணம்!”

வியாம் சில விநாடிகள் அமைதியாக இருந்தான்.

“திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன” என்பது எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தை. ஆனால்—நிகழ்ந்த திருமண வாழ்வு நரகமாக மாறிப்போய் விடுகிறதென்றால் அதற்கு யார் காரணம்? இல்லறத்தைப் பற்றிய முழுமையான விளக்கத்தைப் புரிந்து கொள்ளாமலேயே திருமணம் புரிந்து கொள்ளுகிறவர்கள்தான் காரணம்.

திருமணம் என்ற ஒன்றையே நான் வெறுத்தேன். என் ஆண்மையில் குறையிருக்கிறது என்ற என் மனதின் பயம்தான் அதற்குக் காரணம். அப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏன் ஏற்பட்டது என்பது எனக்கே தெரியாது.

ஆனால்—

உடலுறவில் எந்த ஒரு பெண்ணையும் திருப்திப்படுத்தக் கூடிய சக்தி எனக்குக் கிடையாது என்ற உருதியான நினைவு எண்ணை அளவுக்குத்திகமாகவே பற்றிக்கொண்டிருந்தது.

இந்த நிலையில்—திடீரென—என் அனுமதி இல்லாமலேயே என் பெற்றேர் எனக்குத் திருமணத்தை நிச்சயித்து விட்டார்கள்!

“சரி” என்று ஒத்துக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியே தெரியவில்லை.

முதல் இரவு வந்தது!

என்னிடம் இருப்பதாக நான் நினைத்துக் கொண்டிருந்த பலவீனம் அந்த தேரத்தில் பூபலமடங்கு பெருகி விட்டதாக ஒரு பிரமை எனக்கு.

என்னைக் கணவருகே ஏற்றுக் கொண்டு—என் விடம் தன்னையே ஒப்படைத்து விட்டவளாய்—நனக்கு வேஷ்டிய “அனைத்தையும்” தரப்போகின்ற “தெய்வமாக” என்னைக் “கற்பனை” பண்ணிக்கொண்டவளுக்கு—என் புத்தம் புது மனவிக்கு—சவர்னாவுக்கு நான் “கொடுக்க வேஷ்டியதை” எப்படியும் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

அவளது உடலை அள்ளி எடுத்தேன்.

ஆனால்—

என் “பலவினம்!” என்னை வென்று விட்டது.

“நான் கொற்றுப்போய் விட்டேனே?”

“திருப்திதானுசவர்களும்?”.....என்று ஒரு கேள்வியை என் மரியுவிட்டுமே கேட்க வேண்டிய பரிதாபமான நிலை!

“திருப்திதான்”

சிரித்துக் கொண்டே சொன்னவன் நான்தோடு கைகளினால் தன் அழகு முகத்தை மூடிக்கொண்டாள்.

“என்மீது எனக்கே நம்பிக்கையில்லை”

ஆனால், அவள்?.....

என்னால், தான் திருப்தி அடைந்து விட்டதாகச் சொல்கிறானே. அவள் உண்மையைச் சொல்கிறாளா? அல்லது—

என் அங்கே முழுமையாகப் பெறுவதற்காக—உண்மையை மறைத்து எனக்கு அவள் பொய் சொல்கிறாளா?

என்னால் கண்டுகொள்ள முடியவில்லை! இரவுகள் தொடர்ந்தன.....ஆனால்?

உடலுறவில் ஒரு திருப்தியின்மையை நான் உணர்ந்தேன்.

“நான் ஆண்மையில்லாதவன்.....நான் ஆண்மையில்லாதவன்”

அந்த நினைவு என்னுள் உறுதிப்பட்டது.

விளைவு—

என் பலவினமான நினைவு என்னைப் பாதிப்பதற்கு அதிகமாக, அவளையே பாதித்தது! அவள் என் பலவினத்தால் மனவருத்தப்படுவதற்குப் பதிலாகச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அப்படி என்றால்.....

“அவனுக்கு வேறு ஒரு ஆண் துணை இருந்தாகத் தானே வேண்டும்”

என் பலவினம் திசை திருப்பப்பட்டது!

எந்த ஒரு கணவனுக்கும் வரக்கூடாத கொடிய வியாதிக்கு—சந்தேகக்கு—துக்கு—நான் இலக்காகிளேன்,

என் பலவீனம்—

களங்கமற்ற—எடுத்ததற்கெல்லாம் குழந்தைத் தலை  
மாகச் சிரித்துக் கொண்டிருந்த—என் மனையையே சித்திர  
வதை செய்யத் தூண்டிற்று!.....

எல்லோருக்கும் நல்லவங்க இருந்த நான் என்  
மனையைப் பொறுத்தவரை மிருகமாக மாறியிருந்தேன்.....

இரவுகள்தோறும்—அவளை நிர்வாணமாக நிறுத்தி,  
வைத்துச் சித்திரவதை செய்தேன். தான் ஒலியிட்டு அழு  
வதால்—குடும்ப மானம் கப்பலேறினிடும் என்று பயந்த  
அவள்—வாயைத் தன் இரு கைகளினுறும் பொத்திக்  
கொண்டு துடிப்பதே வழக்கமாகி விட்டது।

ஆனால்—

அப்போதும் என் வெறி தணியவில்லை!

“எத்தனை கல் நெஞ்சக்காரி இவள்?”—என்று அது  
களித்த கோபத்தால் ஒரு மிருகத்திறும் மோசமான மிருக  
மாக மாறினேன்.

திருமணம் முடிந்து—ஒரு மாதத்திற்குப் பிறகு—  
திடீரென ஒருநாள்—

யாரிடமும் சொல்லிக் கொள்ளாமலேயே கொழும்  
புக்குப் புறப்பட்டு விட்டேன்! என்னருகே இருந்த நண்  
பனை உன்னிடம்கூட என் உன்னமகள் சிலவுரினாற்  
மறைத்தேன்!

நாளாக ஆக—

என்னைப்பற்றி நான் மிக அதிகமாகச் சிந்திக்கத்  
தொடங்கினேன்.

“குற்றவாளி நானு?.....அல்லது அவளா?”

என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை!

“என்னில் குறையிருப்பது உண்மைதானு?”.....

“டாக்டர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டுப் பார்த்தால்  
என்ன?” என்று முதன் மறையாக இப்போதுதான்  
நினைந்தேன்.

“உடலுறவுக்கு நீங்கள் நினைப்பதுபோல் உடல் சக்தி அதிகமாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. உடலை விட உள்ளத்தின் சக்தியே அதிகமாக இருக்க வேண்டும். முதலில் உங்கள் மஜதிலுள்ள பலவினங்களை—பயங்களைத் தவிர்த்துக் கொள்ளங்கள்.....நம்பிக்கையோடு, உற்சாகத் தோடு உடலுறவில் ஈடுபடுங்கள், வெற்றி உங்களுடையதுதான்”

நான் அவமதியாகச் சிந்தித்தேன்.

டாக்டர் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் வேண்டும். அவர் சொன்னதுபோல்—உடலுறவுக்கு மனம் தான் காரணமா?

“பரிட்சித்துப் பார்த்தால் என்ன?”

“பரிட்சிப்பது என்றால் எப்படி?”

என் மனைவியிடம்தான் போக வேண்டும்.

மீண்டும் குறை ஏற்பட்டு விட்டால்? வேண்டாம்!

இப்போது எனக்கு ஒரு பெண்தானே வேண்டும்..... இங்கேயே பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.....

எனக்கு அறிமுகமான ஒரு பெண். கனகா என்று பெயர். அவளைச் சந்திப்பதற்காகப் போனேன்.

அவள் மூலம் ஒரு பெண்ணை என் தேவைக்குப் பயன் படுத்திக்கொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியும்.

“என்ன வேண்டும்...?” கேட்டவன் கனகா.

“எனக்கு ஒரு பெண் வேண்டும்.”

கனகா ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தாள்.

“இளைஞர்கள் பலர் இங்கே வருகிறார்கள். ஆனால், அவர்கள் திருமணமாகாதவர்கள். அதனால் அவர்கள் எதையோ புரிந்துகொள்ளும் ஆவதுடன் இங்கே வருகிறார்கள். அவர்களுக்கு ஆசைகள் அதிகம்... பொறுப்புகள் குறைவு. அவர்கள் எங்களைத் தேடிவருவதில் தவறேற்றும் இல்லை. ஆனால், திருமணமான நீங்களுமா இங்கே எல்லாம் தேடிவரவேண்டும்... உங்கள் மனைவிக்கு நீங்கள் துரோகம் செய்யவோமா என்றும்”

கனகாவின் வார்த்தைகள் எனக்கு எரிச்சலை உண்டாக்கின.

“எனக்குத் தேவை ஒரு பெண்தான்.”

நான் கத்தினேன். கனகா மிரண்டுபோன்றே.

சட்டென அறைக் கதவைத் திறந்தாள்.

“உள்ளே போங்கள்...”

வேகமாக உள்ளே நுழைந்தேன்.

அரைகுறை ஆடையுடன் கவர்ச்சிப் பார்வையை  
விசியவாறு நின்றிருந்த இளம் பெண்ணெருத்தி என்னருகே வந்தாள்.

என் கைகளைப் பற்றினான். “வாருங்கள்” என்றான்.  
படுக்கையின் மீது உட்கார்ந்தேன்.

“வெறியைத் தணித்துக்கொள்ள நான் இங்கே வரவில்லை... எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.”

“எதைப் பற்றி?”

“நான் ஆண்மை இழந்தவனு அல்லது சக்தி மிகுந்தவனு? என்பதைப் பற்றி.”

அவள் வியப்புடன் என்னைப் பார்த்தாள்.

பண நோட்டுக்களை எடுத்து அவள் கைக்களில் வைத்தேன். அவள் என்னிப் பார்க்காமல் தலைமாட்டில் வைத்தாள்.

படுக்கையில் சாய்த்துகொண்டு விளக்கக் கிணத்தாள்.

“பெட் லைப்” டின்றீல் ஓவியில், அவளது உடல் புது எழில் காட்டிற்று.

ஒரு புதிய அனுபவத்திற்கு அவள் என்னை இழுத்து ஏணைத்துக்கொண்டாள்.

மறுபடி விளக்கு எரிந்தது!

மண் கூஜாவிலிருந்து குளிர்ந்த நீரை எடுத்து வந்து அவள் என்னிடம் நீட்டினான்.

குடித்தேன்! என்னருகே உட்கார்ந்தாள்!

“உங்கள் ஆண்மையில் குறைகொண்டது யார்? உங்கள் மனைவியா?”

அவள் கேட்டாள். நான் பதில் சொல்லவில்லை, கேள்வி எழுப்பினேன்.

“உன் முடிவு என்ன? ”

“நீங்கள் எத்தனை பெண்களை வேண்டுமா என்றும் கலியானாம் செய்துகொள்ளலாம்.”

அவள் புன்னகைத்தாள்.

“உண்மையாக! ”

“சத்தியமாக! ”

அவளிடமிருந்து விடைபெற்ற போது... அவள் என்னருகே வந்தாள்.

“உங்களுக்குக் கல்யாணமாகிவிட்டது இல்லையா? ” நான் அதை அவளிடம் மறைக்கவில்லை.

“உங்களையே நம்பிக்கொண்டிருக்கும் அந்த அபஸீப் பெண்ணுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்.”

அவள், நான் கொடுத்த பணத்தில் பாதியை என்னிடமே திருப்பித்தந்தா.

“ஒரு தட்டவை உங்கள் ஊருக்குப் போய் உங்கள் மனைவியைப் பாருங்கள்.”

“இப்படியும் ஒரு பெண்ணு? ”

என் கண்கள் கலங்கின. பணத்துடன் நீண்ட அவளது கையைப் பற்றி முத்தமிட்டேன்.

“போய் வருகிறேன்.”

“போய் வாருங்கள்! ஆனால் மறுபடி வரும்போது இதற்காக” வராதீர்கள்.

வாசல் கதவைத் திறந்தவள் நின்று திரும்பினேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“உன் பெயர் என்ன என்று நான் தெரிந்துகொள்ளலாமா? ”

“பிரீதா...” என்றார் அவள்.

“நீங்கள்...? ”

“என் பெயர் சியாம்.” சொல்லிவிட்டு நான் நடந்தேன்,

22.

ஷி யாம் தன் கதையை நிறுத்தினான். அன்றூர்ந்து வான்ததைப் பார்த்தான். இரண்டு கை களினுடைய முகத்தை ஒரு தடவை அழுத்தித் துடைத்துக்கொண்டான். நீண்டதொரு பெருமூச்சு விட்டான்.

“பீரதா என்னைப்பற்றி எனக்கு அளித்த நம்பிக்கை என்னை என் மனைவியிடம் போகத் தூண்டிற்று.

அடுத்த சில தினங்களுக்குப் பிறகு, ஒரு வார விலை வயருக்குத் திரும்பினேன்.

நடந்து முடிந்துபோய்விட்ட தவறுகளுக்காக, நான் அவனுக்குப் புரிந்த கொடுமைகளுக்காக, நான் அவளை அஸ்புடன் பராமரிப்பதே சரியான பிராயச்சித்தமாகத் தோன்றிற்று.

ஆனால், சுவர்னு?

அவள் மாறிப்போயிருந்தாள்.

இரவு வந்த போது, அவனுடன் உறவாடத்துடித்த என் உள்ளத்தைப் புரிந்துகொள்ளாமல் அவள் ஒதுங்கி னான்.

முன்பே நான் காட்டிய வெறுப்பால், அவள் உள்ளத்தில் எத்தகைய பயம் வளர்ந்துவிட்டிருக்கிறது என் பதை உணர்ந்து நான் துடித்தேன்.

அவளை ஆசையுடன் நெருங்கினேன். அவள் மரவன்டு ஒதுங்கினான்.

“என்னைத் தொடாதீர்கள்... தயவுசெய்து என்னைத் தொடாதீர்கள்... நான் உங்களுக்கேற்ற மனைவியில்லை... நான் உங்களுக்கேற்ற மனைவியில்லை... போன்கள்... என்னை விட்டுப் போய்விடுங்கள்...”

அவள் கையெடுத்து என்கொச்சும்பிட்டு மன்றுடினான். நான் துடித்தேன்.

“சுவர்னு... இனி நான் உண்ணேன் கொடுமைப்படுத்த மாட்டேன். நான் உண்ணேன் இனி இனி சுவர்னு...”

மனம் திருந்திவிட்ட. புதிய வியாம்..... என்னே நம்பு கவர்னூ!”

அவனுக்குத் தெரியமலிக்க முயன்றேன் தான்.

இவள் இணங்கவில்லை.

நானும் அவளை இட்டம்போல் அவளை விட்டுவிட்டேன்.

அதற்குப் பிறகு, எந்தப் பெண்ணையும் தொடுவதில்லை என்று உறுதியான முடிவுக்கு வந்தேன்.

உள்ளத்தால், ஒரு பிரமச்சாரியாகி என்மனைக்கூசுக்கு கட்டுப்பாடு விதித்தேன்.

என்றாலும் ஒருநாள் என் கவர்னூ எண்ணைப் புரிந்து கொள்வான். என் அங்பில் கலந்துகொள்வாளி என்று உறுதியாக நம்பியேன்.

ஆனால்... அவளை?

கடைசி வரை எண்ணைப் புரிந்துகொள்ளவே இல்லை... அவளது பயம் அவளைச் சித்தப்பிரமை பிழித்தவளாய் மாற்றியதுதான் மிகுந்தியாயிற்று.

வியாம் மௌனமானான்.

இழந்துவிட்ட தன் இல்லற வாழ்வுக்காக அவன் என்னவளதுரம் ஏனிகியிருப்பான் என்பதை நினைத்துப் பார்த்தபோது, அவனுக்காக என் மனம் தூயரில் ஆழ்ந்தது.

“வியாம்... உன் தாம்பத்திய வாழ்வில் இத்தனை பயங்கரமான துங்ப அனுபவங்கள் கலந்திருக்குமென்ன பலைத் தன்னால் கற்பணிகூடச் செய்துபார்க்க முடிய வில்லை... வருத்தப்படாதே... எப்படியாவது கவர்னைவின் மனதோடைக் குணப்படுத்திவிடலாம்.”

விரக்தியாக சிரித்தான் வியாம்!

“அது மட்டும் இனி நடக்காது தேவ... அவளை குணப்படுத்தக்கூடிய ஒரு மருந்து இனி இந்த உலகத்திலிருப்பதாக இருந்தால். அது அவனுடைய மரணமாகத் தான் இருக்கும் என்பது அவளைக் குணப்படுத்

தக்கடிய எந்த மருந்தும் இந்த உலகத்தில் கிடையாது தேவ்...”

அவனீ குரல் ஆயங்கி கரைந்தது.

அவனுக்கு எந்த வகையிலும் ஆறுதல்தர முடியாது என்பது மட்டும் என்கிறது தெளிவாகப் புரிந்தது.

திஹரென்று வியாம் என்னிடம் கேட்டான்.

“தேவ்... நீ என்ன முனைவியைப் பார்த்ததேயில்லை இல்லையா?”

“இல்லை” என்றோன்.

“போகலாம் வா!” அழைத்தான் அவன்.

“எங்கே...?”

“என்ன வீட்டுக்கு!”

சற்று முன்பு, “வீட்டுக்கு வரவே மாட்டேன்” என்று தயங்கி நின்ற அதே வியாமா இவன்?

வியாம் முன்னாக்கி நடக்க ஆரம்பித்தான். என்னை என் வீட்டிலிருந்து அழைத்து வந்த போது, அவன் நலையில் இருந்த தள்ளாட்டம் இப்போது இல்லை. அதில் ஒரு நிதானம் இருந்தது.

## 23.

“இவன்தான் என் மனைவி!”

அதற்கு ஒன்றின் ஒன்றேல் கதவுகளைத் திறந்த வியாம், உள்ளே கட்டிக்காட்டினான்.

பார்த்தேன்—

மேலை மீது சீர்க்கு எரிந்துகொண்டிருந்தது. மேலை யின் மீது தணியணை ஒன்றைச் சாய்த்து, அதை இருக்கங்களினுறும் அணிந்து, முகம் புதைத்து, நாற்காவியில் உட்கார்ந்தபடியே உறங்கிக்கொண்டிருந்தான் ஒரு இளம் பெண்.

தாயின் முடியில் தலைவத்துற தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் முகத்தில் தோன்றுகின்ற கள்ள மற்ற ஒரு அமைதி, அவள் முகத்தில் தெரிந்தது.

இவளையா வியாம் 'பைத்தியக்காரி' என்கிறான்?

"இவளைக்குப் பைத்தியமா?" அவளை இப்போது சந்திக்கும் எவருக்கும் அப்படி ஒரு உண்மையை தம்புவதே கிரமமாக இருக்கும்.

அந்தளவுக்கு அவள் முகத்தில் தெளிவிருந்தது. உடலில் தூய்மை இருந்தது. அலங்காரத்தில் அழகு இருந்தது. மொத்தத்தில் அவள் அமைதி என்பதன் மறுவடிவமாக இருந்தாள்.

"என்னும் நம்ப முடியவில்லை வியாம்."

"என்ன சொல்கிறோய் தேவ?"

"உன் மனைவிக்குப் பைத்தியம் என்று சொன்னால் சொல்பவர்களுக்குத்தான் பைத்தியம் என்று எனக்குத் தொக்குறிந்து."

வியாம் சொன்னான்.

"அவள் பைத்தியம்தான் என்பதை உன்னால் நம்ப முடியவில்லை. அப்படித்தானே தேவ.... முதலில் என்ன ஒம்தானி நம்ப முடியவில்லை... என் கவர்னருவுக்கு இப்படி ஒரு இருள்மயமான எதிர்காலம் வந்துவிடுமென்று. நான் எதிர்பார்க்கவே இல்லை தேவ..."

வியாம் கல்கினான்.

தனக்குத்தானே தேறுதல் அளித்துக்கொண்டவரும், என் கைகளைப் பற்றினான்.

"சிறிது நேரம் நீ இங்கேயே நின்றுகொள்... தேவ நான் உள்ளே போய் அவளை எழுப்புகிறேன்."

"வேண்டாம்... வியாம்... அவள் ஆழ்ந்து தூங்குகிறாள்..... அவள் தூக்கத்தைக் கெடுக்காதே!"

"தூக்கமா? தூக்கமும், விழிப்பும் அவளுக்கு இப்போது ஒன்றுதானே தேவ?"

சோல்லிக்கொண்டே வியாம், அருகிலிருந்த கதவைத் திறந்ததான். Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org

நான் அவனைத் தடுக்கவில்லை. ஜன்னலின் அருசிலேயே நின்றுகொண்டிருந்தேன் நான். என் பார்வை மட்டும் அறையிலுள் இருந்தது.

மேஜையிதிருந்த விளக்கை ஒரு புறமாக நகரித்தி வைத்தான் வியாம். ஆதரவாக— சுவர்னூவின் தலையை தன் விரல்களினால் வருடினான்.

“சுவர்னூ...” மெதுவாக அழைத்தான் வியாம்.

சுவர்னூ கண்களைத் திறந்தான். வியாமின் முகத் தைக் கண்டதும் வீரிட்டு அவற்றினான்.

“யார் நீங்க... யார் நீங்க...?”

அவனது கண்களில் பயம் அதிகரித்தது. கை, கால் கண் நடுங்கத்தோடங்கின. அணைத்துக்கொண்டிருந்த தலையாணையை அவனை நோக்கி வீசினான் அவன்.

“சுவர்னூ...” பரிதாபமாக அழைத்தான் வியாம்.

“சுவர்னூ! என்னைத் தெரியவில்லையா? நான்தான் உன் அத்தான்... உன் வியாம் வந்திருக்கிறேன் சுவர்னூ.” அவன் அவனை நெருங்கினான்.

அவன் பின்நோக்கி நகர்ந்தான்.

இரண்டு கைகளையும் முன்னால் நீட்டி ஸி ர ஸி ஸோ வீரித்து அவனைத் தடுத்தான்.

“நீங்க என் அத்தான் இல்லை. நீங்க என் அத்தான் இல்லை... அவருக்கு என்னைப் பிடிக்காது... அவர் இங்கே வரமாட்டார்.... நீங்க என்னை ஏமாத்தாரீங்க... வரா திங்க... போங்க... போங்க...”

அவன் பின்னேஞ்கி நடந்து அறையின் மூலையிலுள் தஞ்சம் புகுந்துகொண்டான்.

வியாம் ஜன்னலருகே நின்ற என்பக்கம் திரும்பினான்.

மனதின் வேதனைகள் அவன் முகத்தில் பிரதிபலித்தன. கண்கள் கலங்கி இருந்தன.

“என் வாழ்வைப் பார்த்தாயா தேவு?”

அவனது பார்வை அப்படித்தான் என்னிடம் கேட்பது போலத் தோன்றிற்று எனக்கு. அவன் மீண்டும் அவன் பக்கம் திரும்பினான்.

“சுவரினு... நான் போகிறேன்.”

அவள் சுந்தோஷம் நோடு தன் கைகளை தட்டினாள்— தலையை ஆட்டினாள். ராஸ்ம் போட்டுப் பாடினாள்.

“போ... போ... போ... என்னவிட்டுப் போ... போ... போ...”

வேதனையோடு திரும்பினாள் வியாம். அவன் இரண் டடி வைக்கவில்லை. அவள் தன் கையில் எதையோ மனுத்து எடுத்துக்கொண்டு, அவனுக்குப் பின்னால் ஒடுவந்தாள்.

அந்தச் சில விஞாக்களுள், அவள் முசம்தான் எவ்வளவு பயங்கரமாக மாறிப்போய்விட்டது. அவளா துக்காக்களிலே ஒருவித வெறி!

“வியாம் அவனைப் பார்!”

நான் என்னை மறந்து கத்திய வேண— அவள் தன் கையிலிருந்த போதகளினுக் கூங்கி வியாமின் முதுகில் அடித்தாள்.

— துடித்துக் திரும்பிய வியாம், மறுபடி அவனை அடிப்பதற்காக போத்தலை ஒங்கிய அவள் கையை இறுகப் பற்றினாள்.

நான் அகற்றுக்குள் ஒடினேன். என்னைக் கண்டதும் அவள் வேசமாகக் கொயல்பட்டாள்.

தன் கையைப் பற்றியிருந்த வியாமின் கையை பற்களிலே கடித்துக் குதறினான்.

வலி போறுக்க முடியாமல் வியாம் அவளாது கையை விட்டாள்.

அடுத்தகணம் அவள் கையிலிருந்த போத்தலை பலம் கொண்டமட்டும் ஒங்கி எஞ்சினோக்கி விட்டெறிந்தாள்.

பொறி கலந்திப்போயிற்று எனக்கு.

“அம்மா” என்று அவறினேன் நான். என் அடுவயிற்றை இரண்டு கைகளினுறும் போத்திக்கொண்டேன் பாள்.

நிலை தளர்ந்தது அவ்வளவுதான். அதற்குப் பிறகு, நான் என் நினோவை இழந்துவிட்டேன்.

## 24.

**ஏதோ ஒரு கணவுகிளிருந்து மீண்டு வந்துகொண்டிருப்பது போன்ற உணர்வு.**

என் கணகள் மெதுவாகத் திறந்தன.

என்னைச் சூழ்நிதிகுந்த அனைத்தும் வெகு வேகமாகச் சூழல்வதைப் போன்ற நிலை கணகளை மறுபடி மூடி கொண்டேன்.

“தேவ்” கிணற்றுக்குள் இருந்து “ஒரு குரல் கேட்கிறதா? எனக்கு மிகவும் பழக்கப்பட்ட குரல்போல் தெரிகிறது.

அழைத்தது யார்?

“பிரீதா!” என் உதடுகள் அசைகின்றன.

“நான் இங்கேதான் இருக்கிறேன் தேவ்... உங்கள் அருகிலேயே இருக்கிறேன். என்னைப் பாருங்கள் தேவ்... கணகளைத் திறந்து என்னைப் பாருங்கள் தேவ்!”

என் பிரீதா, அது பிரீதாவின் கெஞ்சும் குரல்... என் பிரீதா அழுதுகொண்டிருக்கிறாரா?

“என்ன நடந்து போய்விட்டது?”

மறுபடி கணகளைத் திறந்தேன். இப்போது என் கணகளுக்கு எல்லாமே தெரிகின்றன...! தெளிவாகத் தெரிகின்றன.

“பிரீதா...?”

“தேவ... தேவ... டங்கனுக்கு ஒன்றும் இல்லையே... என் தேவ் என்னைக் கைவிடவில்லை. என் தேவ் என்னை ஏமாற்றிவிடவில்லை... என் தேவ் பிழைத்துவிட்டார்.”

“என் தேவ் பிழைத்துவிட்டார்.” பிரீதா ஆனந்தத் தோடு பிதற்றினான். என் கைகளைப் பற்றி தன் முகத் தோடு இணைத்துக்கொண்டாள்.

“மாமி... மாமி!” மகிழ்ச்சிப் பரபரப்போடு தூரல் கொடுத்தாள்.

வெளியில் இருந்து பெரியம்மா ஒடோஷ்டியும் வந்தாள்.

“தேவ் கணக்கைத் திறந்துவிட்டார் மாமி!” பிரீதா தன் மகிழ்ச்சியைப் பெரியம்மாவோடு பசிஸ்துகொண்டாள்.

பெரியம்மா என்னருகே உட்கார்ந்து கொண்டாள். என் நெற்றியில் முத்தமிட்டார்.

“என் மகனே... எட்டு நாட்களாக என்றை வயித் திலை நெருப்பை மூட்டிவிட்டாயே.” அவள் அழுதாள்.

“எட்டு நாட்களா? பெரியம்மா என்ன சொல்கிறேன்? நான் இப்போது எங்கே இருக்கிறேன்?”

“பிரீதா...” மெல்ல அழைக்கிறேன்.

“நான் இப்போது எங்கே இருக்கிறேன்? எனக்கு என்ன நடந்தது?”

கேள்வியைக் கேட்டபோதே என் கண்கள் நான் இருந்த இடத்தை, விசாலமான அந்த அறையை அளந்தன.

“நீங்கள் இப்போது ஒரு நேர்விங் ஹோமிலிருக்கி நீர்கள் தேவ்.”

நடந்ததை பிரீதா விபரித்துக்கொண்டிருந்தாள்.

இலை சம்பவங்கள் என் நினைவுக்கு மீண்டன.

வியாபின் வீட்டில் ஈவர்னைவினால் தாக்கப்பட்டு, நான் நினைவிற்கிடையான நீண்ட நாள்கள்.

அதற்குப் பிறகு, நான் யாழ்ப்பாணத்திலுள்ள இந்த பிரெஸ்ட் நேர்ஸிங் ஹோமிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறேன். எட்டுநாட்கள் நினைவில்லாமலேயே கிடந்திருக்கிறேன்.

“வியாம் இப்போது எங்கே?”

பெரியம்மா என் கேள்விக்குப் பதில் சொன்னான்.

“வியாம் நேற்றுத்தான் கவர்னேவையும் கூட அதில் கொண்டு கொழும்புக்குப் போயிருக்கிறோன்.”

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“கவர்னேவையும் அழைத்துக் கொண்டா? பெரியம்மா நீ என்ன சொல்கிறோய்? கவர்னேவுக்குப் பைத்திய மிகவீராயா?”

“அவளுடைய பைத்தியத்தைத் தீர்ப்பதற்காகத் தான் கொண்டுபோயிருக்கிறோன். வெளிநாட்டிலே இருந்து யாரோ ஒரு மன வைத்திய நிபுணர் இலங்கைக்கு வந்திருக்கிறார்கள்... இன்னும் ஒரு சிழமைக்கு மட்டுந்தான் இங்கே அவர் தங்கியிருப்பாராம். அவரைச் சந்தித்து ஆலோசனை கேட்க அழைத்துக்கொண்டுபோயிருக்கிறோன்.”

பெரியம்மா விளக்கம் தந்தாள்.

“பாலம் வியாமி!” அனுதாபப்பட்டது என் நெஞ்சம். அன்பு கொண்டவர்களின் துண்பத்தைத் தீர்க்க இயலாத போது, அந்தத் துண்பத்திற்காக அனுதாபப்படுவதைத் தவிர, என்னுல் வேறென்ன செய்துவிட முடியும்?

தாதி ஒருத்தி உள்ளே வந்தாள். பிரீதாவையும், பெரியம்மாவையும் பார்த்தாள்.

“டாக்டர் வருகிறோர்... தயவு செய்து நீங்கள் கொண்டு வருகிறோய் இருக்கிறீர்களா?”

பெரியம்மாவும், பிரீதாவும் எழுந்து வெளியே போனார்கள்.

டாக்டர் என் அருளில் வந்தார். “உடம்பு எப்படி இருக்கிறது மிஸ்டர் கேவ்?”

நான் படுக்கையிலேயே சற்று நியிர்ந்து சாய்ந்து உட்கார்ந்துகொண்டேன். “பரவாயில்லை டாக்டர்” என்றேன்.

“எட்டு நாட்களாகவா நான் நினைவு திரும்பாமல் இருந்திருக்கிறேன்..... என்னால் நம்பவே முடியவில்லை டாக்டர்.”

“ஒரு டாக்டர் சொல்லக்கூடாத ஒரு வார்த்தையை இப்போது நான் சொல்கிறேன். மிஸ்டர் தேவி! நீங்கள் உயிர் பிழைப்பீர்கள் என்பதில் எனக்கும்தான் நம்பிக்கை இருக்கவில்லை.”

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன்.

“நீங்கள் பிழைத்துவிட்டார்கள் மிஸ்டர் தேவி..... ஆனால்...?”

ஏதோ சொல்லவந்தவர் இடையில் நிறுத்திவிட்டுக் கேட்டார், “உங்களுக்குத் திருமணமாகிவிட்டதா மிஸ்டர் தேவி?”

நான் புன்னகத்தேன். “ஆகிவிட்டதுபோலத்தான் டாக்டர். ஆனால்... சம்பிரதாயப்பூர்வமாக இன் நுழைக்கவில்லை.”

“அப்படியானால்... காதலித்துக்கொண்டிருக்கிறீர்கள் இல்லையா?”

“காதல்தான்... ஆனால் ஒரு உண்மையைச் சொல்கிறேன் டாக்டர். பெரும்பாலும் காதல் மலர்ந்த பிண்புதான் கல்யாணம், உடலுறவு என்று பலரது வாழ்க்கை தொடர்கிறது. ஆனால், என் காதல் அப்படியல்ல டாக்டர். என் காதலிக்கும், எனக்கும் உடலுறவிலிருந்துதான் காதலே மலர்ந்தது. சுருக்கமாகச் சொன்னால் நானும் என் காதலியும் மனமொத்த தம்பதிகள், மனமொத்த காதலர்கள்.”

நான் மகிழ்ச்சி நிறைந்த குரவில் சொன்னேன்.

ஆனால் டாக்டர்...?

அவர் சில வினாடிகள் என்னையே வெறித்தார். அவரது விடிகள் என் முகத்தில் பார்வையைப் பதித்த போது—

டாக்டரின் பார்வையில்—

எனக்கென அனுதாபமிருந்தது.

“அவசரப்பட்டுவிட்டர்கள் மிஸ்டர் தேவ்.”

“டாக்டர்...?”

எனக்கு எதுவும் புரியவில்லை.

“நீங்கள் உங்கள் இல்லறவாழ்வில் தோற்றுப்போய் விட்டர்கள் மிஸ்டர் தேவ்.” டாக்டர் அமைதியாகப் பதில் சொன்னார்.

“திருமணம்— இனி உங்களுக்குத் தேவையில்லாத சங்கதி. தாம்பத்தியம் உங்களுக்கு இனி அவசியமில்லாத பிரச்சினை.”

எல்லாமே அஸ்தமித்துப் போய்விட்டனவா?

ஒரு நரம்பு அறுந்த வீணை என் நினைவில் தெரிந்தது.

“எனக்கும் அந்த ஒரு நிலைகானு? ” இனி என் வாழ்வில் எனக்கென்றெருரு இசை இருக்க முடியாதா?

இப்படியும் ஒரு சோதனை எனக்கென்றால், என் பிரீதா.....?

அவள் கட்டிவைத்த கனவுகள்... என்னேடு இனைந்து கொண்டு தன் புதிய வாழ்வைப்பற்றி அவள் கொள்ள டிருந்த ஆசைகள்... அனைத்துமே அர்த்தமற்றவைகளாகி விடுமோ?

“இதற்கு மருந்தே கிடையாதா - டாக்டர்?”

டாக்டர் உதட்டைப் பிதுக்கினார்.

தேறுதல் தருபவர்போல் என் தோனைத் தட்டிக் கொடுத்தார்.

“உடலுறவு வாழ்க்கையின் ஒரு அம்சம்தான் மிஸ்டர் தேவ்.. ஆனால், வாழ்வே உடலுறவுவல்ல.”

“அப்படியானால்... டாக்டர்... என் காதல்...?”

“உங்கள் காதலியை நீங்கள் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறீர்கள் இல்லையா?”

“நிச்சயமாக...”

“அவனுடைய இனிமையான எதிர்காலமே உங்களுக்கு முக்கியமானதில்லையா?”

“கண்டிப்பாக.”

“அப்படியானால் நீங்கள் செய்யக்கூடியது ஒன்றே ஒன்றுதான்.”

“சொல்லுங்கள் டாக்டர்... நான் என்ன செய்ய வேண்டும்?”

“மனதைத் தைரியப்படுத்திக் கொள்ளுங்கள் மின்டர் தேவ்...”

“டாக்டர்...?”

“உங்கள் காதலை நீங்கள் தியாகம் செய்தாக வேண்டும்... உங்கள் காதலியை நீங்கள் உண்மையாகவே காத விப்பவராக இருந்தால்... அவனுடைய எதிர்காலத்துக்காக நீங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய தியாகம்... நீங்கள் அவளை மறந்துவிடுவதுதான்.”

“டாக்டர்...?”

“அவள் தன் வழியே வாழ்டும். நீங்கள் உங்கள் வாழ்வை வேறு திசைக்குத் திருப்புங்கள்.”

நான் சிலையாக இருந்தேன்.

## 25.

ஓளி நிறைந்த இடத்தில் நிற்கும்போது அந்த ஓளி யைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. ஆனால், இருள் குழந்தைட்டபோது, ஓளியின் தேவை பண்மடங்கு பெருகினிட்டாற்போன்றிருக்கிறது.

நேற்று என்ன நடந்தது என்பதைப் பற்றியோ, நானை என்ன நடக்கப்போகிறது என்பதைப்பற்றியோ யாரும் அதிகமாக அடிப்படிக்கொள்வதில்லை.

இன்று இந்த நிமிடத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறதோ, “இதுதான் வாழும்தோ” என்று மனதை அந்தப்

பொழுதிலேயே நினை நிறுத்திக்கொள்வதிலேயே பெரும் பாளான மனிதர்கள் தங்கள் மனதைச் ‘சரிக்கட்டிக்’ கொள்கிறார்கள்.

என்னைப் பெறுத்தவரை—

நிகழ்ந்து மறைந்த நேற்றைய பொழுதைப்பற்றியோ, நிகழப் போகின்ற நாளைய பொழுதைப்பற்றியோ நான் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை.

அதனால்தான்—

எதிர்காலத்தைப்பற்றிய ஒரு நிச்சயமான—நிர்ணயமான முடிவோடு இன்றைய பொழுதிங்; என் கடமைகள் சரியானதாக அமைந்துவிட்டால் போதுமென்ற மன உணர்வோடு நான் செயல்பட்டேன்.

பிரீதா...!

அவன் என் யாழிலில் குறுக்கிட்டாள்.

அந்தச் சந்திப்பு...

“உயிர்களின் பிணைப்புக்குத்தான்” என்று அவள் நினைத்தாள் போலும்.

அவளது மனதில்—

காதல் அரும்பிற்று—

என் மனதிலும்தான்.

மன உணர்வுகள் ஒன்றிக் கலந்ததன்பீன் வார்த்தை கருக்கு இடமில்லாமல் போவதுதான் காதவின் தெய்வீக ஈதி.

காதலாகிக் கசிந்து, கண்ணீர் மலிகி, “என்னை ஏற்றுக்கொள்வீர்களா?” என்று பிரீதா என்னிடம் கேட்ட போது—

“நிச்சயமாக!” என்று அவள் கரத்தைப் பற்றி உறுதி மொழி புகழ்கின்ற அளவுக்கு என் மனதில் தூய காதல் இருந்தது! ஆண்மையும் இருந்தது.

ஆனால்—

எனக்கும் ஒரு சத்தியசோதனை உருவாக்கூடுமென்று நான் என்னியிருக்கவில்லை. இயற்கை சோதனை நிகழ்த்தி விட்டது.

சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இமைகளை முடியபடி ஆழந்த யோசனையில் ஈடுபட்டிருந்த என்அருகே காலடி ஒசை கேட்டது.

விழிகளைத் திறந்து தலையை நிமிர்த்திப் பார்த்தேன். புன்னகையோடு நின்றிருக்கிறான் பிரீதா.

“பெரியம்மா எங்கே பிரீதா?”

“கோயிலுக்குப் போயிருக்கிறு” என்றான் அவள்.

“என் மகனுக்கு நல்வாழ்வைக் கொடு தாயே என்று அம்மனிடம் வேண்டுதல் செய்யப் போயிருக்கிற போல் இருக்கு.”

“வேண்டுதலுக்கு ஒரு பயன் நிச்சயமாக உண்டு தேவ்...”

சொல்லிக்கொண்டே பிரீதா என் நாற்காலியின் அருகாக நிலத்தில் உட்கார்ந்துகொண்டாள்.

“தெய்வத்தின்மேல் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா பிரீதா?”

அவள் முகம் நிமிர்த்தி என்னைப் பார்த்தாள்.

“இல்லாமல்...?”

நான் தலையை அசைத்தேன்.

“நான் நம்பிக்கை இழக்கிறேன் பிரீதா.”

“தேவ்... நீங்களா இப்படிப் பேசுகிறீர்கள்? இன்று உங்களுக்கு என்னயிற்று தேவ்?”

“எதுவுமில்லை” என்கிறேன் நான்.

பெருமுக்கு வெளிப்படுகிறது என்னிடமிருந்து. அவள் என் தொடைமீது தன் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.

அவள் முகத்தை என் கையினால் தூக்கி நிமித்தினேன். அவளது விழிகள் என் முகத்தில் ஆழப் பதிந்தன.

“பிரீதா! நாம் கொழும்பிவிருந்து புறப்பட்டு இங்கு வந்து எத்தனை நாளாயிற்று?”

“இரண்டு வாரங்கள்.”

“நான் எதற்காக உண்ணை அழைத்து வந்தேன்?”

“மணம் புரிந்துகொள்ள.”

“ஆனால்... நடந்தது என்ன பிரீதா?”

பிரீதா பதில் பேசவில்லை.

என் உள்ளத்தில் ஏரியத் தொடங்கிவிட்ட துண்ப நெருப்பை அணித்துவிடக் குளிர்ந்த வார்த்தைகள் கிடைக்காமல் அவள் தடுமாறினாலோ?

“பிரீதா! நான் உண்ணை ஏமாற்றிவிட்டேன்...”

“தேவ்...?”

“உன் மனதில் ஆசைகளை வளர்த்த நானே அவைகளை அழித்துவிடப் போகிறேன்.”

“இல்லை... இல்லை... இல்லை...”

அவள் திமிரென விமமத் தொடங்கினால்.

“நீங்கள் என்னைக் கைவிடமாட்டார்கள், நீங்கள் என்னைக் கல்யாணம் செய்துகொள்ளத்தான் போகிறீர்கள்... நாம் இரண்டுபேரும் கணவன் மனைவியாக வாழுத்தான் போகிறோம்.”

“பிரீதா...”

“தயவுசெய்து என்னை ஏமாற்றிவிடாதீர்கள் தேவ். என்னைத் தனியாக அனுப்பிவைத்துவிடாதீர்கள் தேவ்.” அவளது கண்ணீர்த் துளிகள் என் காலை நனைத்தன.

“என் நிலையை உணக்குப் புரியவே இல்லையா பிரீதா? நான்...நான்...?”

எனக்கு வார்த்தைகள் வரவில்லை.

“புரிகிறது தேவ்... உங்கள் நிலை எனக்குப் புரிகிறது தேவ். ஆனால், உங்கள்மீது நான் கொண்ட காதல்? அது வெறும் உடலுறவுக்காகத்தானு? இல்லை தேவ். எனக்கு உங்கள் உடல் வேண்டாம். உள்ளத்தைத் தாருங்கள் தேவ். உங்கள் மனைவியாக, உங்கள் அருகிலிருந்து உங்களுக்குப் பணிவிடை செய்யும் ஒரு சந்தர்ப்பத்தையா வது எனக்குக் கொடுங்கள் தேவ்.”

அவள் அழுது மன்றுடினால்.

“என்னால் நீ எந்தச் சுகத்தையும் அனுபவிக்க முடியாதே பிரீதா.”

“உங்களால் எனக்கு எந்தச் சுகழும்வேண்டாம். உங்கள் அருகில் இருந்தால் அதுவே என் உயிருக்கு நீம்மதி கிடைத்துபோவிருக்கும். என்னைத் தனியே பிரித்துவிடா தீர்கள் தேவ்.”

அவளது துயரம் என்னைச் சுட்டது.

அவளது கண்ணீரைத் துடைத்தேன்.

“இல்லை பிரிதா! இல்லை... நீ இனி எப்பொதும் என் அருகேதான் இருக்கப் போகிறோய். என்னுடையவளா கவே.”

அவள் என் காலமீது தலை வைத்துக் கண்முடிக் கொண்டாள்.

அவளது முதுகை அன்புடன் வருடிக்கொடுத்தேன்.

இல்லாத பலவினத்தை இருப்பதாகக் கருதிக் கொண்டு தன் வாழ்வையே நாசமாக்கிக்கொண்டான் என் நண்பன் வியாம்.

ஆனால் நானே-

என்மீது கவர்னை வீசிய போத்தவினால் அடிபட்டுப் போய்விட்ட என் சக்தியை-பறிபோய்விட்ட ஆஸ்மையை இன்னும் இருப்பதாகக் கற்பணி பண்ணிக்கொண்டு பிரிதா வடன் வாழ்வைத் தொடங்கப்போகிறேன்.

இது-

புது வாழ்வு. உடலால் வாழாமல், உடல்கள் நெருங்கிப் புனராமல் உள்ளத்தால் மட்டுமே வாழப்போகின்ற புதிய வாழ்வு.

முதுமை வராமலேயே நான் கிழவனுகிவிட்டேன். பெண் உடலைத் தழுக இனி என் கைகள் துடிக்காது. பெண் உடலில் இச்சை கொண்டு என் மனம் இனி அலை பாயப்போவதில்லை.

“திருமணம் செய்யக்கூடிய வாய்ப்பை நீ இழந்து போய்விட்டாய்” என்று கடந்தவாரம் டாக்டர் என் விடம் சொன்னபோதே உடல் இச்சை பற்றிய என் ஆசைகள் அனைத்தும் சிதறியபோய்விட்டன.

இல்லற இன்பம் பற்றிய என் கணவுகள் தீயத்துபோய் விட்டன!

26.

என் மார்பின்மீது தன் மலர்க்கரத்தைப் போட்டு என்னை அணித்தவாறு அமைச்சியாக உறங்கிக்கொண்டிருக்கிறோள் பிரீதா.

அவன் உறங்கும்வகையில், நான் உறங்குவதாகப் பாசாங்கு செய்துவிட்டு இருவில் இருஞாய்ப் படுக்கையில் கிடந்தவாறே விழித்துக்கொண்டிருக்கிறேன்.

தியாகம் என்று நான் நினைத்த . என்று— நித்திய சோதனைக்கு என் பிரீதாவை ஆளாக்கிவிட்டதே யென்ற வேதனையில் என் மனம் தவித்துக்கொண்டிருக்கிறது.

சற்று முன்பு நடந்து முடிந்த சம்பவங்கள் மனதில் புரள்ளின்றன.

இந்த இரவு—

எனக்கும் பிரீதாவுக்கும் முதலிரவு.

ஓ. 1 பிரீதா இப்போது என் மனைவி. ஊராரின் சந்திதியில் பிரீதாவை ‘என் மனைவி’ என்ற உரிமை யுடன் கைப்பிடித்த நாளுக்கு— சம்பிரதாயப்படி நடந்து முடிந்த சட்டபூர்வமான திருமணம் என்ற சடங்கின் நிய திப்படி இன்றுதான் எனக்கும் பிரீதாவுக்கும் முதலிரவு.

நெஞ்சத்தில் நிலைந்த நாயகனேடு கொஞ்சிக் கலந்து மஞ்சத்தில் புரண்டு மயங்கப்போகும் இனிமைக்காக நாண்த்தின் செய்மை மெருஷேந— இமைகளும் இதயமும் ஒருங்கே வேகம் கொண்டு படபடக்க—அச்சமும் மகிழ்ச்சி முமர்ய் ஆண்தப்போனதயில் மண்ணைப் பார்த்து நீன் ரிருக்க வேண்டிய என் பிரீதா—

ஆண்மை இழந்து போய்விட்ட காதலனுக்கு ஆறுதல் தருவதற்கென்றே அவன் கரம் பற்றி உடலுறவு தேடும் இரவில் உள்ள குடும்பத்தின் கூட்டுரை முயல்கின்றன.

நானே...? குழுறும் மண உணர்வைக் குழி தோன் டிப் புகைத்துவிட முடியாதவனும் பிரீதானவயே அனு தாாத்தோடு பார்க்கிறேன்.

மணப் பெண்ணின் கோலத்தில்— ஓ...! என் பிரீதா தான் ஏத்தனை கொள்ளை எழிலாய்...?

“பிரீதா!” என் குரவீஸ் இனைந்தொலிக்கும் காத வின் சோகத்தில் கட்டுள்ளடவள்போல் விழிகளை மலர்த்தி அவள் என்னிப் பார்க்கிறார்கள்.

“இங்கே வா...”

கண்களால் அவளை அழைக்கிறேன்.

மெல்ல நடந்து அவள் என்னருகே வருகிறார்கள்.

அவளது கையைப் பற்றி அவளை என்னருகில் அமர்த் திக்கொள்கிறேன்.

“இப்படி ஒரு வாழ்க்கையில் அர்த்தம் இருக்கிறதா பிரீதா?”

அவளது பார்வையில் மின்னுகின்ற உணர்ச்சிக்குப் பெயர் என்ன? எனக்குப் புரியவில்லை.

அவள் தன் மார்பில் புரட்சும் தாவியைக் கையினால் பற்றித் தூக்கி என் கண்ணெடுகிறே காட்டுகிறார்கள்.

“வாழ்க்கைக்கு எனக்கு அர்த்தம் தெரிகிறதோ இல்லையோ... இதன் அர்த்தம் எனக்குப் புரிகிறது தேவ்.”

அவள் என் இரு கரங்களையும் பற்றித் தன் இரு தோள் களிலும் போட்டுக் கொள்கிறார்கள்.

என் முதல்தோடு முகம் வைத்துப் புன்னகை புரி கிறார்கள்.

“தேவ்! இப்போது நான் எவ்வளவு மகிழ்ச்சியோடு இருக்கிறேன் தெரியுமா? சொர்க்கம், சொர்க்கம் என் கிழுர்களே.. ஒரு பெண்ணுக்கு எது சொர்க்கம் என்பதை இன்றுதான் நான் புரிந்துகொள்ளடேன் தேவு. உயிருக்கு உயிராகச் காதவித்த ஒருவனையே, ஹராரின் முன்னிலை முரிட சுரப்பற்றும்போது, ஒரு பெண் மனதில் உண்டாகும்

இன்பத்துக்கு இனையாக எந்தச் சொர்க்கமும் இருக்கவே முடியாது தேவே.”

அவன் என் தோள்பீது தலையைச் சாய்த்தான்.

“உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி விட்டேன் பிரீதா. நீ என் மனைவியாகிவிட்டாய். இனி மரணத்தின் எல்லைவரை நீ என் மனைவிதான். ஆனால், பிரீதா! நான் உனக்கு வெறும் கணவன்தானே...?” என் குரல் கரரத்துத் தேய்கிறது.

துயரில் தோய்ந்த வார்த்தைகளை வெளிக்கொட்ட முடியாது தடுமாறுகிறேன்.

“என்னால் உனக்கு என்ன சுகம் கிட்டப்போகிறது பிரீதா? கானால் நிரில் தாகம் தணிந்துவிடுமா?”

“தாகம் எடுத்தால்தானே தணினீர் தேவைப்படுகிறது. தாகமே இலையெண்ணால்...?”

“பிரீதா! நீ என்ன சொல்கிறோய்...?”

“நீங்கள் உங்களையே வருத்திக் கொள்ளாதிர்கள் தேவ... உங்களை நான் மனந்தது, உங்களால் நான் சுகம் பெறவேண்டும் என்றால் இல்லை தேவ... இல்லை... உங்களுக்குச் சேவை செய்வதற்காகவே நான் உங்களை மனந்த தேன். உங்களுக்காகத்தான் நான். ஆனால்... எனக்காக உங்கள் இதயம் கலங்குமானால், என் வாழ்வை நங்கள் பாழ்த்துவிட்டதாக நினைத்து நீங்கள் மனம் துடிப்பீர்களானால், உங்கள் வேதனையை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது தேவ. உங்கள் துன்பத்துக்குக் காரணமாய் இருப்பதைவிட உயிரை விட்டுவிடுவதே எனக்கு மேலான காரியம்.”

அவனது வார்த்தைகளில் நான் குறுக்கிட்டேன்.

“பிரீதா! இதுவரையில் உங்குத்தான் நான் வாழ்வு கொடுப்பதாக நினைத்திருந்தேன். ஆனால், இப்போது தான் என்னால் உணரமுடிகிறது—எனக்குத்தான் நீ வாழ்வு தருகிறேய், என்னை நீ வாழ வைக்கிறேய்.”

அவன் தலை சுளிர்ந்த இதழ்களினால் என் கண்ணத்தில் முதிதமிட்டான்.

என் காதருகே முனுமுனுக்தாள்.

“உங்களுக்காக—உங்கள் இனிய காதலுக்காக நான் உங்கள் மனைவியானேன். இழந்து போய்விட்ட உங்கள் ஆண்மையை நினைத்து நீங்கள் துடிக்காதீர்கள் தேவி! என் பெண்மையைக் கொட்டுச்செல்லும் உங்கள் ஆண்மையை விட— என் உயிரைத் தொடும் உங்கள் தாய் அன்பே எனக்கு நிறைந்த சுகம் தேவு.”

பிரீதா அப்படித்தான் சொன்னான். அவளது கள்ள மற்ற உள்ளத்தில் என்மீது அவள் கொண்டிருந்த காதல் தான் எத்தகைய ஆழமானது.

குவீர்காற்று உடலைத் தழுவிற்று. ஆழந்த தூக்கத்தில் இருந்த பிரீதாவின் அனைப்பு சற்றுத் தளர்ந்தது.

அவளது கையை விலக்கிவிட்டு, படுக்கையில் எழுந்து உட்கார்ந்தேன். தலையாட்டில் இருந்த குத்துவிளக்கில் ஓளி ஏற்றினேன்.

பிரீதா விழித்துக்கொள்ளவில்லை. அவளது நீண்ட கூந் தல் படுக்கையில் கிதற்கிக் கிடந்தது. ஆடைகள் கணந்து கிடந்தன.

சீராக எழும் அவள் சுவாசத்தால் — இன்மைத் தோலம் காட்டும் அவளது மார்பகம். அணையலையாய் விம மித தனிந்துகொண்டிருந்தது.

இமைக்காமல் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.

“பிரீதா!” என் உதடுகள் ஒசையின்றி அசைந்தன.

பிரீதா விழித்துக்கொள்ளவில்லை. என் பார்க்கை அவ விடமிருந்து விலக மறுந்தது. என் உதடுகள் மறுபடியும் ஒசையின்றி அசைந்தன.

நிமிடம் ஆக, ஆக...என்னுள் ஒரு பெரும் போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தது.

என் கைகள் அவளது கூந்தலே வந்தன. பிறகு கண் னங்களை வருடின. பிறகு அவளது நோன்பட்டுடைய இறு கீப்பற்றின.

சட்டெண் பிரீதா விறித்துக்கொண்டாள்!

வெறி கொண்டவன்போல் அவள் கன்னங்கள், கண்கள், கழுத்து, நெற்றி என்று அங்கம் அங்கமாக முத்தனி களைப் பொழிந்தேன்.

“தேவ...தேவ... என்ன இது? உங்களுக்கு என்ன விற்று?”

பிரீதா முன்கினுள்,

எனினைத் தடுக்க முயன்றாள்.

“தேவ...தேவ...”

சட்டெண் என் பிழி தளர்ந்தது. என் வெறி தளிந்தது.

அவளது மார்பில் முகம் புதைத்துக் குழந்தீக்கு முறி அழக் தொடங்கினான்.

“தேவ... தேவ்... தேவ...”

பிரீதா எனக்கு ஆறுதல் அளிக்க முயன்றாள் போலும் முதலிரவு கண்ணீரில் கரைந்தது இருவருக்கும்.

## 27.

**யாழ்ப்பான்** புகையிரத நினையம்! வரப்போகும் புகையிரதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் என்னிக்கையற்ற பயணிகளில் ஒருவனும், ஒரு ஒதுக்குப்புறமாக நான் நின்றுகொண்டிருக்கிறேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே புகையிரத நிலையத்தில்தான் நானும் பிரீதாவும் வந்திருங்கினேன்.

மஸர்ந்த முகத்தோடு, மல்லிகைச் சிரிப்போடு அன்று என் கையினைத்து பிரீதா நடந்த காட்சி நினைவுக்கு வருகிறது.

அன்றையபொழுது ~ படிய சோலைபோல் மனதுக்கு இதமளித்த இதே புகையிரத நினையம்...இன்று எனக்குப் பாளைவனமாகக் காட்சி செய்கிறேன் அது ஏன்?

அங்கு என் மணதில் நிறைந்திருந்த இனிமைக்கும், இப்போது என் மனதில் வளர்ந்திருக்கும் வெறுமைக்கும் இடையின்தான் ஏத்தகைய நீண்ட இடைவேளி. உடலால் அனுபவிக்க முடியாத சுகத்தையெல்லாம் உள்ளத்தால் அனுபவிக்கும் மனப்பக்குவம் எனக்கு வந்துவிட்டது போதும்.

**அங்கு பிரீதாவை அணித்து வந்த நான்,** இப்போது தன்னதிதனியனுக்குப் புறப்பட்டிருக்கிறேன்.

அவளது புனிதமான நினைவுகளை மட்டும் கூந்து கொண்டு பழையபடி கொழும்புக்குப் புறப்பட்டிருக்கிறேன்.

என்னேடு கையினைத்து நான் போகும் இடங்களுக்கேக்கலாம் வரக்கூடிய நிலையில் பிரீதா இப்போது இல்லை.

அவள் என்னருகே இல்லானிட்டால் என்ன? அவளது நினைவுகள் என்னருகே இருக்கின்றன. அவள் என்னுள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இரவுப் புகையிரதம் வந்து தரித்தது.

முனிஞாம் வகுப்புப் பெட்டி ஒன்றின் மூலை இருக்கையில் உட்கார்ந்துகொண்டேன். புகையிரதம் அடுத்து வந்த சில நிறிய நிலையங்களையும் தாண்டி நகர்ந்துகொண்டிருந்தது.

தாகம் எடுப்பதுபோல் தோன்றிற்று.

“கன்ரீன்” வரைக்கும் போய்விட்டு வரவாடும்.

“இருக்கையைப் பார்த்துக்கொள்ளுங்கள்.”

அருகில் இருந்தவரிடம் சொல்லிவிட்டு, ‘கன்ரீனே’ நோக்கி நடந்தேன்.

இரண்டு பெட்டிகளைத் தாண்டிவிட்டேன். முன்றுவது பெட்டியினுள் நுழைந்து இரண்டடி வருத்தேன்.

“ஹலோ யிஸ்டர் தேவு!!”

ஞால் கேட்டது. திரும்பினேன்!

“என்கே... கொழும்புக்குப் புறப்பட்டுவிட்டார்கள் போவிருக்கிறதே...?”

கேட்டவன் இவேறு.

கையில் மடித்து வைத்திருந்த ஒரு வாரப் பத்திரி கையை என்னிடம் நீட்டினான் அவன்.

“இது எங்கள் புதிய பத்திரிகை. இதை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்.”

அந்தப் பத்திரிகையில் நான் அவசியம் பார்க்கவேண்டிய ‘விஷயம்’ அப்படி என்னதான் இருக்கமுடியும்?

ஆம் இருந்தவர்கள் மத்தியில் அவன்மீது நான் கொள்ள டிருக்கும் வெறுப்பைப் பகிரங்கப்படுத்த நான் விரும்ப வில்லை.

“நான் கன்றினுக்குப் போகிறேன். வருகிறீர்களா மிஸ்டர் தினேஷ்?”

அவன் தயங்கவில்லை.

“ஓ.. கே...”

கிரித்துக்கொண்டே எழுந்து என்னுடன் வந்தான் தினேஷ்.

கன்றினில்—மதுவுக்கு ஓடர் கொடுத்த என்னை வியப்புடன் பார்த்தான் தினேஷ்.

“தீங்கள் குடிப்பதுண்டா மிஸ்டர் தேவ்..?”

“முன்பு இல்லை. இப்போது உண்டு.”

“இப்போது என்றால்..?”

“பிரீதா என்னைவிட்டுப் போய்விட்ட பின்பு.”

“வாடு....?”

அவன் குடித்ததை பாதியில் வைத்துவிட்டு என்னை உற்றுநோக்கினான்.

“வாடு யூ ஸே.. மிஸ்டர் தேவ்? பிரீதா உங்களை விட்டுப் போய்விட்டாளா?”

“அவன் போய்விட்டாள்.” அமைதியாகச் சொன்னான் நான்.

என் துயரம் தினேஷாக்குப் புரிந்திருக்கும்.

தினேஷ் எனக்கு ஆறுதல் அளிப்பதுபோல் சொன்னான்:

“என்றாலும் ஒரு நாள் உங்களை நான் சந்தித்தபோது சொன்னதை நீங்கள் அலட்சியம் செய்திர்கள் மிஸ்டர் தேவு!.....இப்போது பார்க்கிறீர்களா?”

“நான் எதிர்பார்க்கவேணில்லை”

“எனக்குத் தெரியும் மிஸ்டர் தேவு!.....இப்படி நடக்குமென்று நான் எப்பொழுதோ எதிர்பார்த்தேன். சேற்றில்தானே செந்தாமரை மலர்கிறது என்ற உதாரணம் காட்டினீர்கள்.....சேற்றில் செந்தாமரை மலர் வார்க். அதனால் சேறு செந்தாமரையாகிவிட முடியுமா?”

அவன் தன் “தீர்க்கதறிசனத்தை” த் தானே மெச்சிக் கீகாள்பவன்போல் வார்த்தைகளை வளர்த்தான்.

தன் கையில் மடித்து வைத்திருந்த—அந்த வாரப் பத்திரிகையைப் பிரித்து அதன் பக்கங்கள் சிலவற்றைப் புரட்டினான்.

ஒரு பக்கத்தைத் திறந்து, என் முன் நீட்டிடு அன் பார்த்தேன்.

அதில் புகைப்படம்பேர்ல அஷாக் அனமந்திருந்த ஓவியம் ஒன்று கண்ணூறுத்திற்கு.

ஒரு ஆழகிய இளம் பெண்ணின் அங்கங்களை, கவர்ச்சி என்ற பெயரில் பச்சையாக வரையப்பட்டிருந்த ஓவியம் அது.

அந்த ஓவியத்தின் அடியில்—

“ஒரு விபசாரியின் உண்மைக் கதை—அடுத்த சில பக்கங்களில்”—என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.....

அந்த ஓவியத்தைச் சுட்டிக் காட்டி—

“இவனை உங்களுக்குத் தெரிகிறதா மிஸ்டர் தேவு!.....?—என்று கேட்டால் தினேஷ்.

உற்றுப் பார்த்தேன்.

ஓவியத்தின் முகத்தில்—என் பிரதானின் சாயல் இழையோடிற்று!

“அடையாவது கண்டு பீடித்து விட்டவர்களா.....

தேவு!.....”

“இல்லை!”—நான் தலையசைத்தேன்.

“நன்றாகப் பாருங்கள்.....”

மறுபடி உற்றுப் பார்த்தேன்.

அந்த இளம் பெண்ணின்—வலதுபுற மார்பின் யேஷு பகுதியில்—முட்டை வடிவமாக அமைந்திருந்த—அந்த சீறுப்பு மச்சம்.....?

அப்படி ஒரு மச்சம் அவனுக்கு—என் பிரீதாவுக்குத் தானே—இருந்தது!

ஓ.....! இவர்களுக்கு அவன் ஒரு விலைமகள்!  
ஆனால்—எனக்கு.....?

அதற்கு மேலும் என்னால் அந்த ஓவியத்தைப் பார்க்க முடியவில்லை.....சட்டெனப்பத்திரிகையை முடிஅவனிடம் கொடுத்தேன்.

“ஆனோ அடையாளம் தெரிகிறதா?”

அவன் குரலில் கிண்டல் இருந்தது!

“இல்லை”—என்றேன் அழுத்தமாக.

அவன் அதற்குமேல் அதைப்பற்றி எதுவும் பேச வில்லை! மதுப் போத்தல்கள் காவியாகிக் கொண்டிருந்தன.

“உங்கள் திருமணம் முடிந்துவிட்டதா தேவ?”.....

“முடிந்து விட்டது.”

“யானார மணந்து கொண்டார்கள்?”

“பிரீதாவை.”

“வாட?”.....அவன் புரியாமல் விழித்தான்.

“உங்களை மளைம் புரிந்துமா அவள் உங்களை விட்டும் போனாள்.....எவ்வளவு கல்நெஞ்சக்காரி அவள்?”.....

“ஆம்!.....அவள் கல்நெஞ்சக்காரிதான்.....இல்லையென்றால் அவள் என்னவிட்டுப் போயிருப்பாளா?”.....

“உங்களுக்கு முன்பே அவளைப்பற்றித் தெரியும் மிஸ்டர் தேவ! அதனால்தான் உங்களை மீண்டும், மீண்டும் வற்புறுத்தினேன்.....அவளை மறந்து விடுக்கள் என்று எச்சரித்தேன்.....நீங்கள் எதையுமே ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள்! பனிதம், தூய்மை அது

இது என்று கதை சொன்னீர்கள்.....ஒரு விலை மகளிடம் அதுவெல்லாம் இருக்க முடியாது என்பது மட்டும் ஏன் உங்களுக்குப் புரியவேயில்லை”

“புரிகிறது தினேஷ்! இப்போதுதான் எனக்கு எல்லாமே புரிகிறது”

“என்ன புரிகிறது மிஸ்டர் தேவ்?....

“விலை மகளாக இருந்தால் என்ன? அவனும் பேண்டதானே?.....அவனுக்கென்று ஒரு உள்ளம் இருந்தாகத்தானே வேண்டும். அந்த உள்ளத்தில் ஆசைகள், கணவுகள், இலட்சியங்கள் என்ற பலவகை உணர்வுகளும் விததிட்டிருக்கத்தானே வேண்டும்.....தானும் ஒருவனுக்கு மனைவியாகி—இன்பமாக வாழ வேண்டும் என்ற ஏக்கம் அவள் மனதிலும் குடி கொண்டிருக்கத்தானே வேண்டும்”?

“அந்த ஏக்கத்தில் அர்த்தமேயில்லையே தேவி.....ஒரு விலைமகள் விரும்பினால், அவள் ஒரு நல்ல குடும்பத்திலையாகிவிட முடியுமா என்ன?”

“முடியும்.....நிச்சயமாக அது முடியும்!”

“இது வெறும் கற்பன வாதம்.....அப்படி முடியக் கூடிய ஒரு காரியமாக அது இருந்தால் உங்களை உயிருக்குயிராகக் காதவித்த பீர்தா உங்களையே மனத்துகொண்டு ஒழுங்காக வாழ்ந்து இருக்கலாமே”

“அவள் வாழ்ந்தவள்தான் தினேஷ்.. ஆனால்...?”

“அவனுக்கு உங்கள் மனைவியாக மட்டும் இருப்பது கூமாகத் தோன்றியிருக்காது.....போய்விட்டான் இல்லையா?”.....

நான் மதுக் கோப்பையையே வெறித்துப் பார்த்தேன்.

“ஆம்!.....என்னேடு வாழ்வதில் அவள் சுகம் காண முடியாது. அதனால்தான் அவள் போய்விட்டாள். என்னைத் தவிர, வேறு எதையுமே சுகமாகக் கருத முடியாது போயிற்று... அதனால்தான் அவள் இந்த உலகத்தை விட்டே போய்விட்டாள்.”

“தேவ?....

தினேஷ் அதீரச்சியுடன் நிமிர்ந்தான்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?.....பிரீதா இறந்து போய்...விட்டாளீர்?”

“அதைத்தானே நான் ஆரம்பம் முதல் சொல்லிக் கொண்டிருக்கிறேன்”.....

நான் கண்களை முடிக் கொண்டேன்!

“.....என்ஜெ மன்னித்து விடுங் கள் தேவ!..... உங்கள் மனைவியாகவே நான் இறந்து போகிறேன்..... உங்கள் அருகிலிருந்து உங்கள் மன உளைச்ச ஆக்குக் காரணமாகி உங்களைத் துடிக்க வைக்காமல் நான் போகிறேன். மறுபிறவி என்று ஒன்று இருந்தால் நிச்சயமாக நாங்கள் சந்தித்துக் கொள்வோம். என் உடலைத் தீவிலிட்டு விட்டு உங்கள் தூய காதலை மட்டும் என் உயிரில் இருங்கைத்துக்கொண்டு நான் போகிறேன்.....என் உயிர் உங்களுக்காக—உங்கள் இனிய அன்புக்காக—சொர்க்கத் தின் வாசலில் தவம் கிடக்கும். நான் விடை பெறுகிறேன்”.....

பிரீதாவின் இறுதிக் கடிதத்தில்—

அவள் எனக்காக வரைந்த வார்த்தைகள் மனப் பாடமாக என் நினைவில் கிளர்ந்தன.

“ஐ ஆம் ஸோ ஸொரி மிஸ்டர் தேவ!”.....

தினேஷ் எழுந்தான்.

நான் பதில் பேசவில்லை.....

மதுக் கோப்பை என் உதடுகளை நெருங்கிற்று!

என் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது! புகை பிரதம் கொழும்பு நோக்கி வேகமாகப் போய்க் கொண்டு இருந்தது.

# வீரகேசரி பிரசுரங்கள்

---

|  |                          | ரூபா சதம் |
|--|--------------------------|-----------|
| கடையாழி *                                | (சஜனி)                   | 1 — 90    |
| பூஜைக்கு வந்த மஸர் *                     | (ந. பாலேஸ்வரி)           | 2 — 25    |
| கதைக் கணிகள் *                           | (சிறுகதைத் தொகுதி)       | 2 — 00    |
| யுகசந்தி *                               | (மளிவாணன்)               | 2 — 25    |
| ஞமதிலி *                                 | (ரஜனி)                   | 2 — 90    |
| பண்டாரவங்ளியன்*                          | (முல்லைமணி)              | 1 — 60    |
| தீங்குள் விரலைவத்தால் *                  | (கே.எஸ்.ஆனந்தன்)         | 2 — 25    |
| நூன் சாகமாட்டேன்*                        | (செ.கதிர்காமநாதன்)       | 2 — 25    |
| ஆஷா                                      | (ரஜனி)                   | 3 — 90    |
| துராத்துப் பச்சை                         | (கோகிலம் சுப்பையா)       | 3 — 40    |
| நிலக்கிளி*                               | (ஏ. பாலமுக்கேரன்)        | 2 — 25    |
| விடிவை நோக்கி*                           | (தெனியான்)               | 2 — 25    |
| மர்ம மாளிகை*                             | (அருள் செல்வநாயகம்)      | 2 — 90    |
| புயலுக்குப் பின்*                        | (பொ. பத்மநாதன்)          | 2 — 25    |
| மனக்கோலம்*                               | (டாக்டர் ஏபிரஹம் கோவூர்) | 2 — 25    |
| செல்லும்வழி இருட்டு                      | (சொக்கன்)                | 2 — 25    |
| வாடைக்காற்று*                            | (செங்கயாழியான்)          | 2 — 25    |
| தாரினி                                   | (ரஜனி)                   | 4 — 90    |
| உலகங்கள் வெல்லப்படுகின்றன(கே.டானியல்)    | 3 — 60                   |           |
| காலங்கள் சாவதிஸ்லை(தெவிவத்தை எஸ்.கோசுப்) | 3 — 90                   |           |

\* கைவசயில்லை.

வீரகேசரி பிரசுரங்களை உள்ளூர் ஏஜன்டுகள் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

வீரகேசரி விநியோக இலாகா,

த. பெ. 160,  
கோழும்பு.



யாழிப்பாண மாவட்டத் திதச் சேர்ந்த புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வயது இருபத்தினாண்கு. புங்குடுதீவு மகாவித்தியால் யத்தின் பழைய மாணவர். இளவயதிலிருந்து சிறுகதை, கவிதை, நாடகங்கள் எழுதுவதில் ஆர்வமுடைய வராக இருந்தார். “இதயம்” மாத சஞ்சிகைமூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமான இவர், தற்சமயம் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். “ஒரு விலைமகளைக் காதலித்தேன்” இவரின் முதல் நாவல்.



“சமுதாயத்தில் அழுக்கேறிப்போய் விட்டதாக நாம் நினைக்கின்ற சில இடங்களில் நமது பார்வை விழும்போது அங்கே அருவருப்பான நிகழ்ச்சிகள் மட்டும் தான் நமது கண்களுக்குத் தெரியும் என்பதில்லை. உள்ளத்தை உருக வைக்கும் உணர்ச்சி மயமான சம்பவங்களும் நம் கண்களுக்குத் தோன்றவே செய்கின்றன.....”